

*A Descriptive Catalogue of the*  
**TAMIL MEDICAL MANUSCRIPTS**

---

*in the*  
Thanjavur Maharaja Serfoji's Saraswathi Mahal Library,  
Thanjavur.



**DR. S. VENKATARAJAN, L. I. M. (Regd.)**  
*Pandit, Saraswathi Mahal.*



**Vol. IV.**

Published under the authority of the Administrative Committee  
By  
**Sri. O. A. NARAYANASWAMY, B. A., B. L.**  
*The Honorary Secretary,*  
**T. M. S. S. M. Library, Thanjavur.**



**1965.**

தஞ்சை சுரபோஜி ஸரஸ்வதி மகால் நூல்நிலையத்  
**தமிழ் சுவடிகளின் தொகுப்பு**  
( நான்காம் பாகம் )

—

( வைத்யப் பகுதி )

—

தொகுப்பாசிரியர் :

Dr. S. வெங்கட்டராஜன், L. I. M. (Regd.)  
ஸரஸ்வதி மகால், தஞ்சை.

[.....]

தஞ்சை ஸரஸ்வதி மகால் நூல்நிலையத்தினருக்காகக்  
கௌரவக் காரியதரிசி

ஸ்ரீ O. A. நாராயணஸ்வாமி, B. A., B. L.,  
அவர்களால் வெளியிடப்பட்டது.

—

அச்சகம் :

உக்கடை ஸ்ரீ அம்பாள் அச்சகம், தஞ்சை.

## முன்னுரை.



புகழ்பெற்ற சரபோஜி மன்னர் அரும் பாடுபட்டு ஆராய்ந்து சேகரித்துள்ள வைத்ய சுவடிகள் தொகுப்பு முன்னரே வெளியிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இங்கு மேலும் சேகரிக்கப்பட்டுள்ள வைத்ய சுவடிகள் தொகுப்பை இதில் வெளியிடுகிறோம்.

சரபோஜி மன்னர் துவக்கிய பெரும் பணியை தொடர்ந்து ஏற்று, இச்சுவடிகளை ஆராய்ச்சிசெய்து, யாவருக்கும் உதவும்வகையில் மலிவைப் பதிப்புகளாக வெளியிட, மத்திய அரசினர் மான்யம் கொடுத்துதவ முன் வந்துள்ளது மகிழ்ச்சிக்குரியதாகும்.

அப்போதைக்கப்போது சேகரித்து சேர்த்துவரும் வைத்ய சுவடிகளின் விவரமான தொகுப்பைத் தொடர்ந்து வெளியிடுவரா உதவிவரும் சென்னை அரசினருக்கு நூல்கிலைய நிர்வாகக் குழுவின் சார்பாக நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

தஞ்சாவூர், )  
15 - 3 - '65. )

O. A. நாராயணஸ்வாமி,  
Honorary Secretary,  
T. M. S. S. M. Library, Thanjavur.



## ஜ க வ ட ர .



தஞ்சை ஸரஸ்வதி மஹால் நூல்னிலையத்தில் சேக் ரிக்கப்பட்டுள்ள வைத்தியச் சுவடிகளின்தொகுப்பு முன் னாள் தமிழ்ப் பண்டிதர் ஸ்ரீ L. உலகநாத பிள்ளை அவர்களினால் 1928-ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. அதற்குப் பின்னர் சுமார் 250 சுவடிகள் வரை வைத்தியசாஸ்திரத்தில் மட்டும் சேர்ந்துள்ளன. அவற்றுள் தற்போது 66 சுவடிகளின் குறிப்பு இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. இச்சுவடிகள் 120 முதல் 152 வரை தஞ்சை அரண்மனையைச்சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி மாடிக் மூலமாகவும், 154 முதல் 282 வரை தஞ்சை அரண்மனை வைத்யர் ஸ்ரீ காதர் பாக்ஷா சாயபுவினிடமிருந்தும் வாங்கப்பட்டவைகளாகும்.

பொதுவாக, நம் நாட்டில் ஸம்ஸ்கிருத சுவடிகள் பல காப்பாற்றப்பட்டதைப்போல், தமிழ் சுவடிகளை ஓரிடத்தில் காப்பாற்ற இயலவில்லை. தற்போதும், பற்பல வைத்யர்களிடத்திலும், ஏனையோர்களிடத்திலும் தானும் பிரபோசனத்தை யடையாமலும், பிறர்க்குக் கொடுக்காமலும் இருந்து பல தமிழ்நூல்கள் நசித்து வருகின்றன. பொதுவான ஸ்தாபனங்களிலும் அவைகளைல்லாவற்றையும் சேகரம்செய்ய இயலவில்லை. அவை

கள் அவ்விடம் வராததற்குப் பொருளாதாரக் குறைவு, பரந்த மனப்பான்மையின்மை, சுயநலம் முதலானவை சில காரணங்களாகும். இதனுலேயே நமது அறிவுச் செல்வமும் அழிவடைய ஏதுவாகின்றது. ஒருவரிடத்தில் முன்னேர் காலத்திய பல நூல்கள் இருப்பினும், ஸம்ஸ்க்ருதம், தெலுங்கு, கிரந்தம் முதலான விபியி மூல்ளை நூல்களைக் கொடுக்க முன்வருவார்கள். ஆனால் தமிழ் சுவடிகளைத் தருவதற்கு உடனே மனம் வருவதில்லை. ஆகவே, தமிழ் சுவடிகள் அவர்களிடமே இன்றளவும் இருந்து, சிதிலமாகி வருகின்றன. இதனைக் கண்ணுறும் அன்பர்களிடத்தில் ஏதேனும் சுவடிகள் இருந்தால் அவற்றை ஸரஸ்வதி மஹால்போன்ற பொது ஸ்தாபனங்களிடம் தானுங்கவே மனமுவந்து அளித்தால் அந்த நூல்கள் தக்க பாதுகாப்பைப்பெறும் என்று தெரிவித்துக்கொள்ளுகிறேன். இவ்வாறு, நம்முடைய கல்விச் செல்வமும் விருத்தியடையும். பொது ஸ்தாபனத்தாரும் ஒரளவு பொருள்கொடுத்து வாங்குவதன் மூலம் ஜனங்களுக்கு ஊக்கம்கொடுத்து அவற்றைச் சேர்க்க இயலும்.

இப்பிரசாத்தில் முதலில் கொடுக்கப்பட்டிருக்கும் நெம்பர், வைத்ய நூல்களின் தொடர் எண்ணிக்கையாகும். அடுத்து காணப்படுவது சுவடியின் நெம்பராகும். ஒரு சுவடியில் 4 அல்லது 5 நூல்கள் இருந்தால் அவைகளைக் குறிக்க A, B, C என்ற தொடர் எண்கள் கொடுத்து பிறைக்குறிகள் இடப்பட்டுள்ளன. சுவடியின்

ஆரம்பத்தில், அச்சுவடியிலுள்ள முக்ய விஷயங்களைத் தலையங்கமாகக் கொடுக்கப்பட்டிருப்பது, அவற்றின் பயனை அதிகரிக்கும். இம்மாதிரியே மற்ற வைத்யச் சுவடிகளின் தொகுப்பும் விரைவில் வெளிவரும்.

இதனைப் பதிப்பித்து வெளியிட அனுமதியளித்த தஞ்சை ஸரஸ்வதி மஹால் கெளரவக் காரியதாரிக் குழுமான் O. A நாராயணஸ்வாமி அவர்களுக்கும், அரசாங்கத்தாருக்கும் நன்றி உரித்தாகும். குறுகிய காலத்திற்குள் இதனை வெளியிட நேரிட்டதால் 66 சுவடிகளே தொகுக்க இயன்றது.

“கலைப் போருட்டால் வாங்காது உலகெனின்  
விலைப் போருட்டால் நால் பநிப்பார் இல்”

தஞ்சை,  
15-3-'65 }

Dr. வெங்கட்டராஜன்,  
L. I. M. (Regd.)





## பொருளடக்க அகராதி.

★ ★ ★

தொடர் எண்.	சவடியின் விபரம்.	சவடி நெ.	பக்கம்,
1.	அகஸ்தியர் பாடல் பன்னிரண்டு	120 (a)	1
2.	,, வகாரம் இருநாறு	120 (b)	2
3.	,, கலைஞரான சூத்திரம்	120 (f)	7
4.	காவ்யச் சுருக்கம்	120 (c)	4
5.	,, சூத்திரம் பத்து	120 (h)	18
6.	,, சூத்திரம் பதினான்கு	121 (i)	19
7.	,, சூத்திரம் 32	129 (b)	44
8.	,, குழம்பு முதலியன்	159 (b)	93
9.	,, குருநாடி	175	128
10.	,, குருமுப்பு 50	185 (a)	150
11.	,, சவாமி தீட்சாவிதி	160	97
12.	,, திரட்டு (வாதத்திற்கு)	170 (d)	121
13.	,, திருநடனம் 48	186 (h)	164
14.	,, பச்சை பதினாறு	185 (b)	152
15.	,, பற்பழுறை 205	124 (d)	30
16.	,, புஷ்பமாலைகை 50	126 (a)	38
17.	,, பூரண ஸ்ரூத்ரம் 12	186 (d)	160
18.	அகஸ்தியமகரிஷி அருளிச்செய்த காவ்யம் 1000க்குச் சூத்திரம் பதினாறு	138	55
19.	அகஸ்தியர் மகாநாராயண பூரண ஸ்ரூத்ரம் பதினாறு	138 (b)	56
20.	அகஸ்தியர் மூலைகை வர்மம்	179	134

தொடர் எண்.	சுவடியின் விபரம்.	சுவடி நெ.	பக்கம்.
21.	அகஸ்தியர் வகாரம் முப்பது	121 (g)	17
22.	“ சவாமி வைத்யம் ஐம்பது (நில காண்டம்)	121 (f)	15
23.	அகஸ்தியர் வல்லாதி பதினெட்டடு	162 (d)	104
24.	அசுவகந்தி சூரணம்	—	29
25.	அய்யநாயனர் மதி வெண்பா	135	52
26.	அழகணிச்சித்தர் பாடல்	149	72
27.	அறுசுவை ரஸவர்க்கம்	176	129
28.	ஆணிக் கோர்வைக்குச் சூத்திரம் மூன்று	169 (a)	115
29.	ஆணிக் கோர்வை அகவல்	169 (b)	117
30.	இலக்கின பாவபலன்	155 (c)	84
31.	இரத்தினச் சுருக்கம் 360	163 (a)	106
32.	உத்திர கீறை	144	66
33.	ஊர்வசி ரத்னச் சுருக்கம்	148	71
34.	ஒட்டிய நூல்	155	82
35.	கவுபாலர் ஆணிக் கோர்வை 51 - 169 (c)	118	
36.	கருஞ்சூரார் வாதகற்ப அஞ்சனம் 32-230 (a)	47	
37.	கல்தூரியின் குணம்	—	122
38.	கழற்சி எண்ணெய்	—	168
39.	காவ்யத்திற்குச் சுருக்கம் 16	186 (a)	155
40.	காலாகாலமறிந்து மருங்துகொடுக்க		89
41.	குணவாகடம் (மேகம் 20-க்கு)	127	40
42.	குணவாகடம்	172	123
43.	குணவாகடத்திரட்டு	171	122
44.	குதிரை வாகடம்	152	77
45.	குழந்தை மாத்திரை	—	146

தொடர் எண்.	சுவடியின் விபரம்.	சுவடி எண்.	பக்கம்.
46.	கெர்ப்பகோளம் 16	131	48
47.	கொங்கணர் ஞானபிண்ட உற்பத்தி	120 (e)	6
48.	கொங்கணர் நாயனர் ஏற்காண்டம்	183	140
49.	கொங்கணர் வைத்யம் 45	183 (b)	142
50.	கெளீ பஞ்சாங்கம்	124 (a)	25
51.	சங்கராச்சாரியார் நாதாந்த விளக்கம்	186 (i)	165
52.	சங்கராச்சாரியார் நாதாந்த சாரம்	186 (j)	166
53.	சட்டை முனிவர் ஞானம் 100	187	168
54.	சட்ரஸ் நிகண்டி	182	139
55.	சதுரக்கோணமாலை	142 (h)	62
56.	சரநால் சாஸ்திரம்	134	50
57.	சல்வியநால்	155 (a)	81
58.	சீதள சஞ்சிவித் தைலம் முதலியன 21 மேகத்திற்கும்	121 (c)	11
59.	சருக்கம் 12	186 (c)	161
60.	சரங்கிதானம்	—	89
61.	சவாசகாசத்திற்கு நசியமிட	—	90
62.	சூதக வாயுவிற்கு அரத்தைச் சுரணம்	—	95
63.	சூதக வாயுவிற்கு லேகியம்	—	92
64.	சொக்குப் பொடி	—	43
65.	சொர்ணலோகச் செந்தூரம்	—	91
66.	ஞானத்தாழிசை	142 (d)	64

தொடர் எண்.	சுவடியின் விபரம்.	சுவடி எண்.	பக்கம்.
67.	ஞான வெட்டியான் கணத	150 (c)	75
68.	தத்துவ விளக்கம்	142	61
69.	தந்தக்குறி யறிதல்		155
70.	தன்வந்தரி சிந்தாமணி	186	154
71.	தாது லெட்சணம்	—	41
72.	திரட்டு வாகடம் (ரஸ ஒளத்தங்கள்)	167	113
73.	திரட்டு வாகடம்	186 (g)	163
74.	திரவங்களின் பேதங்களும் குணமும்	156 (a)	86
75.	திருமந்திரம்	161	98
76.	திருமந்திரம்	168	115
77.	திருமந்திரம்	170 (e)	121
78.	திருமூலர் வர்க்கம் கடப்பிள்ளை ஏகாட்சரம் சூரணம் 37	141	60
79.	திருமூலர் தீட்சை பத்து	183 (e)	144
80.	திருமூலர் சுவாமி சூத்திரம்	—	145
81.	திருலோக மண்டிரச் செந்தாரம்	—	22
82.	தெட்சினைமூர்த்திக் கருமானச் சுருக்கம் நாற்பத்தெட்டு	121 (e)	14
83.	நடுக்கல் ஸ்வரத்திற்கு அரிதாரச் செந்தாரம்	—	114
84.	நந்தீசர் பரிவாசி	136	52
85.	நந்திக்குப் பிழை	140	59
86.	நயன சாஸ்திரம்	173	124
87.	நாடி சாஸ்திரம் (வால்மீகர்)	124 (b)	26
88.	நாதப்பத்து	142 (e)	63

தொடர் எண்.	சுவடியின் விபரம்.	சுவடி நே.	பக்கம்.
89.	நாலாயிரத்து நானுற்று நாற்பத் தெட்டு வியாதி பிரிவு	162 (b)	102
90.	பஞ்சாதி மாத்திரை	—	125
91.	பதார்த்த குணம்	181	138
92.	பதார்த்தகுணம்	186 (b)	156
93.	பலதிரட்டு	125	31
94.	பலதிரட்டு	125 (d)	37
95.	பலதிரட்டு	133	50
96.	பலதிரட்டு	146	69
97.	பலதிரட்டு	159 (e)	95
98.	பலதிரட்டு	162 (e)	103
99.	பலதிரட்டு வைத்தியம்	186 (k)	167
100.	பலவகை	162 (e)	105
101.	பரிபாஷை ஐம்பது	147	70
102.	பித்தரோகப் பெயர் வெண்பா	170 (b)	120
103.	பிரும்முனி ஸ-அத்ரம் 360	162 (a)	100
104.	புண்ணக்குச் சித்தர் பாடல் (ஐயார்)	137	53
105.	பூரணச் சாத்திரம்	186 (a)	158
106.	போகர் சுவாமி சுருக்கம் 8	129 (a)	43
107.	போக நாதர் சூத்திரம்	186 (f)	162
108.	மச்சமுனி வாத சூத்திரச் சுருக்கம் 15	121 (d)	13
109.	மச்சமுனி ஞானம் இருபத்தைந்து	120 (d)	5
110.	மலைவாகடம் (கோரக்கர்)	125 (a)	32
111.	மருங்து சாப்பிட நாளரிதல்	—	106
112.	மஞ்சட்காமாலைக் குடிநீர்	—	123

தொடர் எண்.	சுவடியின் விபரம்.	சுவடி நெ.	பக்கம்.
113.	மனேன்மணி	150 (a)	73
114.	முலிகை பல மருந்தின் குணங்கள்		135
115	மேகசஞ்சிவி எண்ணெய்	121 (a)	9
116.	மேகசஞ்சிவி எண்ணெய்க்கு அட்டவணை	121 (b)	10
117.	மேகமிருவதற்கும் குணவாகடம்	127	211
118.	ழுகிமுனி வைத்திய சிந்தாமணி	164	108
119.	ரஸச் செந்தூரம்	—	132
120.	ரஸெள்ளஷ்ட மருந்துகள்	177	131
121.	ராமதேவர் பலதிரட்டு வைத்யம் 80	125 (b)	34
122.	ராமதேவர் அட்டாங்க யோக பட்சணி	125 (c)	36
123.	ரெத்தமேகம் தந்த மேகத்திற்கு	—	92
124.	ரோமரிஷி பதினாறு	145	68
125.	வலிப்புக்கு	—	146
126.	வாகடத்திரட்டு	180	136
127.	வாகடத்திரட்டு	151	76
128.	வாதம் முப்பத்தொன்று	143	65
129.	வாதம் எண்பதற்கும் எண்ணெய்	154	79
130.	வாதம் எண்பதற்கும் வெண்பா	170 (a)	119
131.	வாத ராக்ஷஸ மாத்திரை	—	137
132.	வால்மீகர் உறுப்புச் சூத்திரம்	178	133
133.	வைத்ய அட்டவணை	158	90
134.	,,	159 (a)	91
135.	,,	174	126

தொடர் எண்.	சுவடியின் விபரம்.	சுவடி நெ.	பக்கம்.
136.	வைத்ய அட்டவணை	124 (e)	27
137.	„	123 (a)	23
138.	„	128	42
139.	„	132	49
140.	வைத்ய சிந்தாமணி	157	88
141.	வைத்யத் திரட்டு	139	57
142.	„	122	21
143.	„	184	148
144.	லோகச் செங்குரம்	—	114
145.	விங்கக்கட்டு செம்பு	—	151



குஞ்சை ஸ்ரவண்வாசி மஹாவல்

## தமிழ்ச் சுவடுகளின்

### 4-வது தொருப்பு.

( வைத்தியப் பகுதி. )

---

184. No 120. வைத்தியத்திரட்டு

---

எடுகள் 112 ; 7 lines in a page.

இந்தச் சுவடுவில் ஏடுகள் முன் பின்னக இருக்கின்றன. கீழ்கண்ட நால்கள் அடங்கியிருக்கின்றன கடைசி 3 எடுகள் முறிந்திருக்கின்றன.

---

(a) அகஸ்தியர் பாடல் 12.

---

ரஸவாத முறைகளடங்கியது.

Beginning :

தாயான உன்மலையாள் பாதம் போற்றி  
சாஸ்திரமோ ஆயிரத்தி யிருநாற்றுங்குள்  
தொயாத கருவேரன்டு மில்லை சொல்லு  
லட்சக்மா யுரைத்தேனே வழிலெயாண்டு

காயாகு மதைக்குறுக்கி யிறுதாறு சொன்னேன்  
 கனிபோலே யின்னாலுப் பனிரெண்டுக்குள்  
 வாயாகச் சொல்லுகிறேன் வகாரமாற்க  
 மதியிரவி யண்டபிண்டம் வளமை தூணே (9)

End :

தானென்ற அண்டபிண்ட மங்குறவைச் செய்யத்  
 தவம் வேணுஞ் சிவம் வேணுஞ் சுயவு வேணுஞ்  
 வானென்ற ஆதியா முப்பைக்காண  
 மதிவேணு விதிவேணு வாசம்வேணும்  
 நானென்ற ஆணவத்தை யகலவேணும்  
 நலமான சிவயோகம் நாடவேணும்  
 தேவென்ற சரங்குருவைக் காக்கவேணு  
 சித்தியாம் பனிரெண்டுஞ் சிறக்க முத்தே (12)



### 185. (b) அகஸ்தியர் வகாரம் இருநூறு

இதில் பிண்டச்சன்னம், சன்னத்திராவகம், குரு  
 பற்பம், நீர் உப்பு அஞ்சனம், காரசாரம், உபரஸம்  
 சாரணை, அஞ்சனக் குளிகை, சூடன் மணி, தாமிர  
 வேதை, சவுக்காரம், துருசுச் சன்னம், வெள்ளி முறை.  
 கருநெல்லி கல்பம், சதுரகிரியில் சோதி விருக்கம், தேசி  
 நீர் வழைல் கொங்கு கல்பம், சவுக்காரம் எண்ணெய்  
 வாங்கு, திரிகூடமலை, ரோமதேங்கை, கெந்தக தைல  
 வாஜை, வெடியுப்பு நீர், திருகுகள்ளி, அன்னபேதி இலாவ  
 களிங்கு உப்பு, முதலானவைகள் நாணப்படுகின்றன.  
 பசியில்லாதிருக்க முறைகளும் உள்ளன.

Beginning :

அதியா மனக்கோலஞ் செய்யுகாளி  
லாதிமூல தேவரிவி கூட்டமாச்ச  
வேதியனு மாயோனுங் தாலுசின்று  
விமலஞர் விசவாலுக்கு வார்த்தையீந்தார்  
நீதிபெறச் சாருதியில் தெக்கினுப  
நிலையான சாற்பொதிகைக் கிரியில்சென்றேன்  
ஆதியொரு காரணத்தால் பரைதாவீங்ற  
அடகந்தா னம்பலமா மருளைப்பாரே. (1)

End :

பாட்டெல்லாம் பார்த்தாலே வாதங்தோயும்  
பாராட்டா வென்றுமில்லை ஞானமில்லை  
ஆட்டெலாங் கருவெல்லாங் தெரிந்துபோகும்  
அப்பனே சாத்திரத்தைப் பாரு பாரு  
காவெல்லாம் பொன்னே யாகும்  
நாட்டாதே வழிலையுட கருவையப்பா  
தேடலாம் உப்புவே கல்லாஜைக்குச்  
சேரலா மிரவியுட னிருந்துதானே (201)

இருந்தாலே இரவிதனைக் கட்டவேணும்  
எடுத்ததொரு அண்டத்தி லேறவேணும்  
வந்தாலே நருரெண்டு மறியவேணு  
மகத்தான் குக்குடத்தை யறியவேணும்  
சக்திரனால் ரவிரொன்றும் முடிந்கலோணும்  
சார்சாத்த நீர்த்தனையே காணவேணும்  
கொத்தான பூரணமே சாரமாகும்  
கூட்டுகின்ற ரவிகோடா கோடிமுத்தே. (205)  
கரு செயம்.

## 186. (c) அகஸ்தீசர் காவ்யச் சூருக்கம்

---

ராசயோகம் பதினறு.

இதில் ரேசகம், பூரகம், கும்பகம் முதலான ச்வாஸ் பந்தன முறைகள் புலஸ்தியருக்கு உபதேசம் செய்யப் பட்ட வகையில் எழுதப்பட்டுள்ளது.

**Beginning :**

ஆதிமறை சாஸ்திரங்கள் பிறந்தவாறும்  
அடிமுடியும் நடுவாகிப் பொருளுமாகி  
வேதியனு மாஸ்சிவனு மென்றவாறு  
வேதமுத லாகமங்கள் பிறந்தவாறும்  
சாதிபல தொழில்முறை நளானவாறும்  
தன்னுள்ளே அஷ்டாங்கஞ் செய்யும்வாறு  
ஒதியநா வரவர்கள் செய்தவாறு  
ஓங்கார மூலகண பதியே காப்பு

(1)

**End :**

காணப்பா காவியத்துக் காகவிந்த  
கருப்பொருளை பதினாறில் கருதிச்சொன்னேன்  
வீணப்பா யென்று சொல்லி யிந்தநாலீல  
வெளியிலே விட்டாக்காயியென் மேலாலை  
ஆணையப்பா முக்காலு மாணையாணை  
அருந்துணர்ந்த ஞானிகளை யடுத்துச்சேரு  
பானமப்பா உன்றிரிக்தார் பதத்தைப் போற்றி  
பதினறு சிவகுத்திரப் பொருள்தான் முற்றே  
ஶ்ரீ ராமஜெயம்.

---

(10)

187. (d) மச்சமுலி நானம் இருபத்தைந்து

ஏடுகள் 3; 5 lines in a page.

இதில் ஷடாசாரங்கள், மஹில் பச்சைக் குரு, பிரா  
ஶுபாம் கிலை முதலியவைகள் கூறப்பட்டிருப்பினும்  
மச்சமுலி கடைக்காண்டம், கொங்கணவர் கடைக்காண்  
டம் முதலியவைகளைப் பார்க்கும்படியும் எழுதப்பட்ட  
நில்ளாது.

Beginning :

முக்கிதரும் வேதாந்தக் கடலே போத்தி  
முதலான ழரணனே தாயே போத்தி  
அந்திமுக ஞாமுகன் தன்னைப்பெற்ற  
ஆனந்த ஆரமுதே ஆழபோத்தி  
வொத்தொ(ழி)லும் யெற்றிசையு மீன்றூய்போத்தி  
யிறைவன் முதல் மூவருக்கு மரசேபோத்தி  
பத்தியுள்ள மனங்தோரு மரைந்தாய் போத்தி  
பராபரிடன் பாதமலர்க் காப்பதாமே (1)

End :

வீரமுள்ள பேருடனே சேர்க்கிடாதே  
வேதாந்த மலருடனே கூறிடாதே  
பாரமுள்ள மனதறிக்கு குறிப்புக்கண்டு  
பாங்கான சக்கிரமுங் சிரமமுங் கண்டு  
ஆரமென்ற பிரானுவருளைச் செல்லவி  
அஷ்டாங்கத் தொழில் முறையும் குறிப்பும்  
சாரமுள்ள பேரணியுங் கருணைகாட்டி [சொல்லி]  
சாயுச்சிய மோக்ஷாருதி முற்றே. (5)

சிவாய நம.

## 188. (e) கொங்கணர் ஞான பிள்டூற்பத்தி 24.

எடுகள் 4½ ; 6 lines in a page.

கொங்கணர் சுந்தராந்தருக்கு தேக உற்பத்தியை  
உபதேசம் செய்வதைப்போலக் காணப்படுகிறது.  
கடைசி 6 செய்யுட்களுக்கும் ‘கொங்கணர் சுவாஸி சூட்ச  
தரிசனம்’ என்ற பெயரும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Beginning :

ஓன்றுன கவிலாசம் பரம்பரையாய் வந்த  
உத்தசிவ மூலக்குரு பதத்தைப் போற்றி  
நன்றுன காலாங்கி ரெழுவர் பாதம்போத்தி  
நலம்பெரிய போகருட பதத்தைப்போத்திக்  
கன்றுன சடஞ்சனித்த வற்பனத்தைச் சொல்வோம்  
கருதிக்கொள் கருத்தில்கேள் காமனைச்ச  
பன்றுன பிருதிவிந்த நாதத்துள்ளே  
பரிவான சுக்கிலமாஞ் சலந்தான் கேளே (1)

★      ★      ★      ★      ★

கேளப்பா புருவமைய்யம் மதியின்வீடுக்  
கெடியான விந்துவிட மூலம்மூலம்  
ஆளப்பா சிரசிலே நாதங் காந்தி  
அவ்வளவு மனத்தினுட ஆறுதலமாச்ச  
நீளப்பா அதின்மேலே அறிவின் மூலம்  
நேராக வெளியொன்று ஒளிதானென்று  
சூளப்பா காந்தியொன்று ரவிதானென்று  
சொல்லடங்கா நாதமொன்று சொற்ப  
மொன்றே (17)

நிலைத்துநில்லு சமூலையைக் கட்டினன்றுய்  
 நேராகத் துவாரத்தில் பளிச்சென்றுப்போல்  
 மிலைக்குறடா வேருசுற்றி தங்கம்போற்கம்பி  
 யெழும்புமப்பா பளிச்சென்றே பிரகாசிக்குஞ்  
 துலைக்குளியால் நிலைக்கவந்து அமிர்தமுண்ணுஞ்  
 சோதியாம் பராபரத்தின் செயலென  
 றலைத்துவிட்டு ஆதியந்த மல்லாநிடத்தே  
 அமர்ந்துபேர் கட்டின்ற புடங்தான்காணே  
 (6)  
 குருவே துணை.

## Colophon :

கரவருஷம் பங்குனி மாதம் 16-ல் செவ்வாய் கிழமை  
 தினம் துரைசாமியின் புஸ்தகம் வெங்கிட்டராமியின்  
 யெழுதி முடிந்தது.

---

## 195. (1) அகஸ்தியர் கலைஞர் ஸாத்திரம் இருந்து.

---

ஏடுகள் 31; 8 lines in page.

இதில் பூரண நவதுருவம், வங்கபற்பம், ரஸமணி,  
 சீர்மேல் நெருப்புக் கல்பம், பஞ்சாக்ஷரம், மாறல் சக்கிரம்  
 விந்துத் தம்பனம், அஞ்சனம் முதலானவைகள் கூறப்  
 பட்டிருக்கின்றன கடாடசி 3 ஏடுகள் முறிந்துள்ளன.

## Beginning :

எட்டெட்டா மாதிரிலே கலைஞர் சூட்ச  
 மென்றேழு மிருநான்கில் நாலுமொன்றுய்

விட்டகுறை யுலகமதி லறியாமல் கமல  
 வெளிதோணக் குருநூலில் மூன்றொல்ல  
 அட்டபுறி யட்டமதில் அரைகளாறு  
 மைங்கரனே முன்னின்றவ னடியைப்போத்தித்  
 திட்டமூடன் சூத்திரமா யுரைக்கஆதி  
 தேவிபரி பூரணியே முதலாங்காப்பே.

(1)

★ ★ ★ ★ ★

உருமைவத்து யிங்நாலில் கருவோயெல்லாம்  
 ஒளியாமல் வெளித்தோணச் சொல்லிவிட்டேன்  
 உருமைவத்து அறிவுமுத வில்லார்க்கெல்லாம்  
 ஒளிவிளக்காம் பறித்தகட்டின் செயலைச்சொன்  
 ஹான்  
 உருமைவத்துப் பெண்ணேடே சையோகத்தி  
 அத்திசிவ யோகத்தி மதின்கருவைச் சொன்னேன்  
 ஒருமைவத்துப் பலநூலைப் பார்த்தாலுந்தான்  
 உனக்குமிந்த நூலைப்போல் கிட்டாதென்றே

(168)

ஆமப்பா நந்திகுரு வாசனன்னாள்  
 அருளினார் திருமூலர் தனக்குநோராய்  
 ஓமம்பா அவருமிதைப் போகருக்குச் சொன்னார்  
 உடனிருத்துப் போகருமே கருஷுரார்க்குச்  
 நாமப்பா நாலுபேரறிந்த மூலம் [சொன்னார்  
 ரகசியமாய்ச் சொன்னகருப் போகாதந்தாதக்  
 காமப்பா ஓட்டிக்கடுங் கானலான  
 கருவிக் கருவைச் சொன்னார் கானே.

(182)

**196. No. 121.** வைத்திய நூல் நிட்டு.

(a) மேகசஞ்சீவி எண்ணெய்.

ஏடுகள் 6; 4 lines in a page.

இதில் மேகசஞ்சீவி எண்ணெய் செய்யும் முறை  
கூறப்பட்டுள்ளது. மிகவும் கைகள்ட முறையாகத்  
தோன்றுகிறது.

ஓம் நமோஸ்து கணபதி துரை.

Beginning:

வெள்ளி மாமலர் வீற்றிருங் தாஞ்வோன்  
கள்ள மாயைக் கயற்றில்சிக் காதவன்  
உள்ளே மேவி யுகந்தழிகின்ற தோர்  
வெள்ளோ யானை முகப்பதம் போற்றுவோம்.

வாக்கி லுன்னையே வைத்தனன் முன்னையே  
நோக்கி யென்னையே னுன்னருள் சொன்னையே  
சாக்கியுன் னையே தாங்குமெ னன்னையே  
பாக்கிற னின்னையே பாக்கியமே பாக்கியமே (2)

Beginning:

**மேகசஞ்சீவி எண்ணெய்.**

ஆதி விலையகன் துரை.

அருகு திருவெநல்வி யாதங்கை நால்வேம்புத்  
திருகு கள்ளிசதிர் கள்ளிதிரு நெருஞ்சி  
வெட்டி விளாமிச்சம் வெள்வேளா விச்வாசி  
அட்டிவி ளாவிளாக் கோவை.

(1)

நன்னுரி பூந்தி நாகமிரு வேளையர்  
 பொன்னங்கனி வரப்பூலாப் பூலானு மின்னுவே  
 ஈரிலவுத்தாழழ ஷிருகொத்தா னுயிரஞ்சி  
 யோரிலைத்தா மஹரபசளை யொதி

(2)

★ ★ ★ ★ ★

இடித்தவகை நிறைவெசய் தெண்ணெய்விடு ஒட்டிரெட்டி  
 பிடித்துக் கணபதிதாள் பூசனைவெசய்யடு தடுத்து  
 வைப்பாய்க் கதிர்புடமாய் மண்டலமே பூறியியின்  
 அப்பா சஞ்சீவி யிதென்றே யறி.

(23)

அறிவா ஷிருவத்தோ ராகிய மேகமதிற்  
 பிறியா துழலு மூலும் பெருநோய்கள்— குருவாகும்  
 அத்தனே சேனுவிலை சொல்லத் துகையாமோ  
 அத்தனைக் கத்தனைச் செம் பொன்னும்

(24)

—————

### 197. (b) மேகஞ்சீவி எண்ணெய்க்கு அட்டவணை.

—————

எடுகள் 8 ; 4 lines in a page.

இதில் மேகஞ்சீவி எண்ணெய் செய்முறையை  
 வசாமாகக் கூறப்பட்டுள்ளது.

Begining :

அருகுவேர்	ஆதண்டைவேர்	வேம்புவேர்
அருநெல்லிவேர்	மலைவேம்புவேர்	ஆனெநருஞ்சிவேர்
குழாநெல்லிவேர்	நிலவேம்புவேர்	திருகுக்கள்ளிவேர்
நெல்லிவேர்	சிவனூர்வேம்புவேர்	கொடிக்கள்ளிவேர்

★ ★ ★ ★ ★

ஆச வெண்பா 21-க்கு. மூலிகை வகை 311. என்ற ஜெய் 312. இந்த மேகசஞ்சிலி வேர் வாக்கிற வகைக்கு 1 பலம், கடைச்சரக்கு வகைக்கு 2 பலம் இவை ரெண்டையுங் கூட்டி நான் நினைத்தகாரியாம் சித்திக்கும்படி மகாகணபதியைத் தியானம் பண்ணிக் கொண்டு இவ்வகையை இடுத்து, நிறைகண்டு, ஓட்டி ரெட்டியாக ஆமணக்கெண்ணெய் விட்டுப் பிள்ளையார் பிடித்துவைத்துப் பூஜை, செய்து ஒரு மண்டலம் சூரிய புடம் வைத்துச் சாப்பிட இருபத்தோரு மேகத்தின் விளைவாகிய சகல நோய்களுக்கும் குருவாகிய மேக சஞ்சிலி யெண்ணெய் என்றவாறு.

End :

இந்த மேகசஞ்சிலி யெண்ணெய் நிறைக்கு நிறை பசும்பொன்னென்றவாறு.

முற்றும்.

Colophon :

வேதவியாஸ வாகடமுறை கனகசபைப் பிள்ளை எழுதி முகிக்கத்து. முற்றும்

மகாகணபதி துணை.

**198. (e) இருவத்தோரு மேகத்திற்கும் தொசஞ்சிலி**  
**தலம் முதலியன்.**

ஏடுகள் 37 ; 4 lines in a page.

இதில் வெண்ணெண்ச்சிக் கல்பம், கருநொச்சி கல்பம், சிவனூர்வேம்பு கல்பம், ரஸவாதம், வெள்ளி செய்தல்,

(28-வது ஏடு இல்லை), செம்பு வெனுக்க முறை இருந்து, செர்பாக முறை, கெந்தக சுத்தி, மூலவாயுவங்கும் ரீண்டை கிஷாயம், நாமாலைக்கு மருந்துகள், வொட்டைக்கு மருந்துகள் முதலானவைகள் காணப்படுகின்றன. இடையிடையே ஏடுகள் பல காணப்படவில்லை. ஆச்சிடப்படவில்லை.

Beginning ;

பொன்னுங்கண்ணி யோரிலைத்தாமலை  
 வெண்டுளை ச்சிறுக்கீரை நெருஞ்சிவன்னிய  
 மின்னற் துருஞ்சி பழம்பாசி யெவியிச்சம்  
 பருத்தி வறட்சன் டிலவம்  
 நன்னாரி துத்திமுசக்காக மின்கீர்  
 நற்சீரகம் பொன்முசட்டை  
 இன்னுவரை யீர்வாக யோர்பலம்பால்  
 இழைத்தெண் ஜெயிற்விட் டெரிசெய்திறக்கே  
 (1)

★ .      ★ .      ★ .      ★ .      ★ .

### வோட்டைக்கு

கள்ளிக்கொழுந்து 1 பலம்

கருமிளகு ஒன்பது கால்பலம் அதாவது 2½ பலம்  
 ஒருதலை உள்ளி

இவைகளையாரைத்து உருண்டை செய்து, ஒரு உருண்டையை நாலுடைருண்டை செய்து, 3 உருண்டையை வைத்துக் கொண்டு ஒரு உருண்டையை பின்னு வெரிந்து போட்டு, சூரியனை மனதில் தியானித்துக் கொண்டு முதல் உருண்டையைத் தின்ன உடனே ஒரு விடயம் தின்னெறக்கவும். இரண்டாமுருண்ணை தின்னா

உடனே ஒரு விடயம் தின்னெறக்கவும். மூன்றாமுதன்  
டை தின்ற உடனே ஒரு விடயம் தின்னெறக்கவும்.  
ஸுன்று விசையானவுடன், ஒரு படி மோர்குடிக்கவும்  
வயிறு பேதிக்குஞ் தீருமென்றவாறு

ஏடு 44.

End :

ஓம் நமஸ்து	நமோ நாராயண	கனகசபை
ஓம் குரு	நமச்சிவாய நமோ	வெண்பா
ஓம் சிவா	நமசிவாய குரு	வாகாடம்

பிறப்பித்தோன் வித்தைத்தனைப் பேணிக் கொடுத்  
பிறப்பிலுபதேசஞ் செப்பினேன்-அறப்பெரிய [தோங்  
பஞ்சத்திலன்னம் பகுந்தோன் பயன்றித்தோ  
னஞ்சும் பிதா வென்றறி.

துற்சனாரும் பொன்னுக் துடியுங் துரகதமு  
மச்சமர் வாழ்கின்ற ஆங்கறவு-மிச்சையுடன்  
கண்டித்த யெள்ளுங் கரும்பு மிளாங்குந்  
தெண் டித்தாற் குண்டு.



## 189. (f) மச்சமுலியார் வாத நூத்திரச் சூருக்கம் பத்தைந்து



ஏடுகள் 2 ; 7 lines in a page.

Beginning :

ஆதிவே தாந்தமலேன் மணியே காப்பு

அறிதான முப்பாழின் வெளியே காப்பு

சௌகாலியே முளைத் தெழுங்த சுடரே காப்பு  
 வாதமென்று பேர்ப்படைத்த பொருளுக் கெல்லாம்  
 வகையாகச் சுறுக்கமது பதினைந்துக்குள்  
 நியடன் சொல்லுகிறேன் நெறியுள்ளோற்கு  
 நிலையாக நாதவித்தை கருதிப் பூணே. (க)

End :

ஒன்றுக மனந்தன்னை நிறுத்த வேணும்  
 ஒருமனதா யிருபத்ததைக் காக்க வேணும்  
 பன்றுகப் பிரணுயாமம் செய்ய வேணும்  
 பராபரமாம் தெரிசலை (?) யைப் பார்க்கவே  
 முத்தாக மச்சமுவி பதினைந்துக்குள் [ஒன்று]  
 முறையோடோ வாதத்தைச் சொல்லிப்போட்  
 முத்தான கருவறிந்தா வங்தான் வாதி [டேன்]  
 முறை கெட்டால் மடையரவர் வீணந்தானே.

(12)

### 190. (g) தெட்டினுமுர்த்திக் குழானச் சுருக்கம் நாற்பந்தெட்டு.

ஏடுகள் 8 ; 7 lines in a page.

இதில் 17இன்டம், அய்ங்கோலம், கருவெடுக்க நண்டு  
 முதலானவகைஞ்சுன், பொன் விளையும் விபரமும்  
 காணப்படுகிறது.

Beginning :

வாதமென்ற நால்களைல்லா மொடுங்கி யொன்றில்  
 மாட்டிடவே சிவங்கமைந்தன் கணபதியின் காப்பு

நாதமென்ற உழையவரும் பரமசிவனுக் காப்பு

நாதாந்த மனேன்மணித்தாய் பாதங் காப்பு  
வேதமென்ற பொருள்க் கௌல்லா மொடுக்கமாகி

வேதாந்த சுரும்பாயி வடுகன் காப்பு

ஆதியந்த மாக்னின்ற வொடுக்க மெல்லா

அடிமுடி யிலொடுங்கினாது தானுமாமே

(1)

End :

கூட்டுகிற கருவறிந்து கூட்டவேற்றும்

கூட்டாட்டால் குலையுண்டு திரியவேற்றுப்

மாட்டுகிற இனமருந்து மாட்டவேற்றும்

மடக்குவழி யறிந்தல்லோ மடக்கவேற்றும்

நாட்டுகிற வித்தெல்லாம் பாம்புநஞ்சு

நலமான கருவிதுதானன்றாய்ப் பாரு

பூட்டுகிற பூட்டெல்லா மிதுதானென்று

புகழ்ந்திட வள்கருசுத் திரந்தான்முற்றே (48)

தட்சினுமர்த்திக் கருமானச் சுருங்கம் எழுதி  
முற்றும்.

துரைசாமிய்யன் புஸ்தகத்தைக் கர வருஷம் பக்  
குனி மாதம் 17வது புதன் கிழமை தின் வெங்கிட்ட-  
ருமய்யன் கையெழுத்து.



191. (h) அங்கந்தியச் சூவாயி வைந்தியம் அண்பாயு.  
நில கண்டம்.

—००५००—

ஏடுகள் 13; 6 lines in a page.

இதில் வாநிக்கேற்ற வைத்திய முறைகளுள்ளன. புலஸ்தியருக்கு உபதேசம் செய்வது போல் கூறப்பட்டுள்ளது வழில், நீலங்னட செந்தூரம், அதையாப்புக்கு மருந்து, வெள்ளிய பற்பம் (நாந்தல், பித்தம், தீமகம் பவுத்திரத்திற்கு) மால்தேவிக்கட்டு, கிரங்கி சூலுக்கு நத்தைச் சூரி எண்ணெய், தேங்காய் கொய், கரிப்பான் கல்பம், பாஷாணக் களங்கம், வெள்ளீரா பற்பம், முதண்டக் கஷாயாம், சுவக்கார வைப்பு முதலான முறைகள் காணப்படுகின்றன.

Beginning :

நாடியதோ ரகண்டபரி பூரணமாய் சின்ற

நாதன்முதல் கணேசனேநு கந்தன்நாப்பு

ஒடியதோர் சிவனஞ்சும் மென்னீப் பெற்ற

ஆத்தாஞும் நாவுதன்னில் குடிகொண்டேதான்

பாடியதோர் வைத்தியமன் பதுந்தான் சொல்வேன்

பண்பான புலஸ்தியனே விந்தாலோடே

தேதியதோர் பூரணகுத் திரத்திற் நன்றாய்

தீட்சையொரு கருக்குருவும் திறமிதாமே (1)

End :

தானுன சுவக்கார மிதுதானப்பா சாதகமாய்

கருவென நால்தோரும் ஓளித்தார் சித்தர்

வீனுன பயகஞக்கு சொன் னயாலுல்

விண்ணவிலிடி வந்துதலைத் தெரிக்கும்பாரு

னாலுன நாய்போலே திரிந்தலைவர் சொன்னேன்-

உண்மையாய் மனதில்வைத்துக் கைமுறையாய்  
செய்து

தேனை சாக்நாரம் சண்னும்பாக்கி  
 செய்மாக யெட்டெட்டு கருவான சாங்கார  
 மகிழமதன் ஜீ  
 விண்டாக்கால் சித்திடுவாய் நால்லாதே  
 வேதாந்த ஞானியென்று வியானபாரு  
 தொண்டு செய்வாய் பதினாறு வருஷங்காறு  
 சோதித்துப் பின்புஅவர்க் கீவாயப்பா  
 சங்டமாருதம் போல வெளியதாக  
 சாத்தியதோர் வைத்தியமாம் பத்தமுத்தே(50)



## 192. (i) அகஸ்தியர் வகாரம் முப்பகு.



ஏடுகள் 6 ; 7 lines in a page.

இதில் குருமுடிக்குங் காலம், அண்டியெண்ட விபரம், நூலான் சக்தி விளக்கம், சமாதி யோகம், சாபம், நால் விபரம், சல்லு, வழிலையுப்புப்பெற்றமுன்றுப்புக்கும் நிறம், ஆதி, நடி, முடி இவைகளின் விபரம், பஞ்சஷூத உப்பு முதலான விஷயங்கள் உள்ளன.

Beginning :

ஆதிபரா பரத்தினுட கிருபை கூர்ந்து  
 அடிமுடியா மணக்கோலம் நந்திகாப்பு  
 நீதியாம் வாரணத்தின் முநவன்காப்பு  
 நிர்மலசதா சிவத்தின் வடிவேகாப்பு

பாதிமதி சடையனிந்த சிவன்றுள் காப்பு  
 பத்திமுத்தி சித்தி வயிரவனே காப்பு  
 ஒதியதோர் வாணியுட பாதங்காப்பு  
 ஒங்கார மூலவட்டத் தொளி காப்பாமே (1)

End :

ஆமப்பா யின்னீத்தால் துருசுவெள்ளோ  
 அவ்வெள்ளோச் சன்னத்தால் ரஸத்தை நீத்து  
 ஓமப்பா பரித்தகட்டில் பூசிப்பாரு  
 உத்தமனே சொர்ணமது சண்னுப்பாச்ச  
 நாமப்பா சொல்லு கிரேம் தாமிரத்தில் கொடுக்க  
 நாட்டோர்க்குப் பிழைப்பதற்கு வழியுமுன்  
 காமப்பா யதையெடுத்து வெள்ளிக்கீயக் [டாம்  
 கனகமாங் கருமுன்று பத்தமுத்தே. (30)

### 193. (j) அக்ஸ்தீயர் நூத்திரம் பத்து.

ஏடுகள் 2 ; 7 lines in a page.

இதில் அண்டக்கல் சன்னம், காரசாரம், குரு, முப்பு  
 முடிக்கும் விதம், சோடசசெய் நீர் முதலானவைகள்  
 காணப்படுகின்றன.

Beginning :

பாரப்பா வாதியென்றுல் பூசை வேணும்  
 பரிவாகச் சிவம் வேணும் தியானம் வேணும்

நேரப்பா வாசியென்ற யோகம் வேணும்.

நேராக லெட்சியத்தை நிறுத்தவேணும்  
காரப்பா குருபாதத்தைக் காக்க வேணும்.

கைக்கெட்டாத் தொழில் முறையை யறியவே  
சாரப்பா சால்திரமும் சூத்திரமும் ரெண்டுஞ் [னும்  
சார்வரகப் பார்த்திருந்து வாதம்பாரே. (1)

End :

போமடா கரியோட்டி ஓதும்போது  
பொன்போலக் கண்விட்டு ஆடுமாடும்  
நாமடா கல்லுப்பைக் கட்டியுத  
நல்லதொரு வைரமணி போலேயாகும்  
நாமடா அனுபவத்தால் வெளியில் போட்டேன்  
நாட்டாதே கள்ளரென்ற மனிதருக்குத்  
தாமடா யிதுவெல்லா மறிந்துகொண்டு  
தாரணியில் விள்ளாதே யடக்கமுற்றே (10)

Colophon :

ஹரி ஒம் சுபமஸ்து, ஸோமஸாங்தரம் கையெழுத்து  
தக்கினுமூர்த்தி துணையுண்டு,

---

#### 194. (k) அகஸ்தியர் நூத்திரம் பநிறுள்கு.

---

எடுகள் 3; 7 lines in a page.

இதில் திராவகம் இறக்கும் முறை, சுன்னம் முதலானவை சூறப்பட்டுள்ளன. அகஸ்தியர் திருமூல

நக்கு உபதேசம் செய்வதைப் போலுள்ளது. பரிபா  
லையாகவுள்ளது.

Beginning :

பொன்னுண திராவகமாம் குருமுறைக்குப்  
புகலவில்லை பதினெண்ணபேர் சித்தாநிபொல்லாம்  
பன்னுண சூடுதெடு யவச்சாரஞ் சீனம்  
பாரதனிற் பொதிவகையில் பலந்தானே ஸ்ரு  
தன்னுள சாரமது பலந்தா னன்கு  
சாதகமாய் வினங்கலே பலந்தாஜொடு  
மின்னுண மந்திரமோ படிநாலுக்குள்  
(விளங்கவே படி) நாலுக்குள் மருங்தெல்லாம்  
பொடித்துப்போடே. (1)

End :

கட்டியதோர் வில்லைதனை ரவியிற்போடு  
காய்ந்த ஏன்பு சுன்ன த்தின் னெரிந்துவாங்கு  
ஆட்டியென்ன புரியத்தும் பூரணத்தினேடு  
ஆனத்தரசாய்ச் சமிழுனையில் நந்திருதல்  
ப்பட்டதனால் பலனதிலே சூத்திரம் பதினால்  
பலிக்குமடா வாதமொடு வாசியோகம்  
விட்டகுடை (ற) பூரணத்தைப் பாடப்போயருள்  
வேதாங்கு வாதத்தை வெளிவிட்டேன் முற்றே.  
(14)

அகஸ்தியர் பாதந்துணை. தேவஸ்னைபதி ஸஹா  
யம். சோமசுந்திரம் கையெழுத்து. நந்தன வருஷம்  
சித்திரை 17-ல் முகிந்தது. முற்றும்.



## 199. (d) வெந்தியந்திட்டு.

(பற்பழுறைகளும், ரஸங்களும்)

ஏடுகள் 41 ; 4 lines in a page,

இதில் முதலேயு காணப்படாமையால் நூல்குண்ணது என்று கூற இயலவில்லை. செப்புள் ரூபமாச வள்ளது, தாமிரசத்தி, பற்பம், தங்கபற்ப முறை, தங்கச்செச் தூரம், வெள்ளி பற்பம், வெள்ளிச் செங்தூரமுறைகள், வெங்கல பற்பம், சிந்தூரம், அயச் செங்தூரம், பித்தளை பற்பம், காரீய பற்ப சிந்தூரமுறைகள், அரிதூரபற்பம், சூதபற்பம், பவழப் பற்பம், வஜ்ரபற்பம், மரகதபற்பம், மாணிக்கப் பற்பம், புஷ்பராகம் வைடுரியம் முதலானவைகள் முதல் 40 செய்யுட்களுள் கூறப்பட்டுள்ளன. பின்னார் ஆடிரஸ்ச் செங்தூரம், பாலரசச் செங்தூரம், ஆனங்நவைரவண், அக்னிகுமாரன், அப்பிரைக் செங்தூரம், மேகநாயங்க் செங்தூரம், புபதி முறை சிந்தாமணி முறை, பூர்ணசக்திரோதய முறை, வாதராகுலஸ முறை, சூயமக்கினி குமாரன் முதலான மருந்துகள் உள்ளன. மண்டிரச் செங்தூரம், திரிலோகமண்டிரச் செங்தூரம் முதலானவைகளும் காணப்படுகின்றன.

**Beginning :**

சாய்ப்பாயே வொல்வொன்றி அனுக்கி முக்காத்  
தானுருக்கிச் சாய்க்கவள்ள நிறம் பேதி.....  
காய்ப்பேறி வலுவேறி நவலோகங்கள்  
கலங்கமத்து நிழுமான சுத்தியாகும்

வாப்பொய்ச்செங் தூரமாம் பற்பமாகும்  
 வறுப்பதற்காங் களங்குகாரங் குரு .....  
 தீய்ப்பா யவுதைங்கட் கெல்லாமாகும்  
 செய்திடுவாய் சுத்தி சுத்தி முறையிதா .....

End :

### திரிலோக மண்டிரச் சேந்தூரம்.

---

பாருதிரிலோக மண்டிரங் சொல்வேன்  
 பழங்கிட்டங் காங்தமரப் பொடியிம் மூன்றும்  
 நேராக மூன்றுபலம் வகையொன்றுக்கும்  
 நிலையாகச் சுத்திசெய்து யெருக்கம்பாலில்  
 சீராக வோர்சாம மரைத்துருட்டித்  
 திறமாக வில்லைபிடித் தகவிலிட்டு  
 பேராக மேல்முடிச் சீலிசெய்து  
 பெரியகுழி வெட்டிய ந் புடத்தைப்போடே.

(79)

போடெருக்கம் பால்கையாங் தகனைவீழி  
 பூளைசிறு கீரைபொன்னாங் காணியோடு  
 நீடியசென் னுயருவி யுசிலம்பட்டை  
 நீர்மூள்ளி கத்தாழை யிவையோரொன்றில்  
 யீடாகப்புடம் பத்தா மிதுதப்பாம  
 விப்படியே நூறுபுட மினங்கப்போட்டு  
 தேடறிய வயிரவளைப் பூசைபண்ணித்  
 திரிகுடிகில் பணந்தாக்கி யுண்டிடாயே.      (80)

உண்டிடக் காமாலை பெருவழியிறு சோகை  
 ஊது மகோதரம் கவசை பாண்டுரோ நம்  
 மின்டிடக்கை கால்கடுப்பு வாதகுலை  
 மேகவெட்டடை நீர்க்கடுப்புச் சன்னிசீதம்  
 கண்டிய மந்தாரசன்னி யண்டவாதம்  
 சயரோகம் வலிப்பிளோப்புச் சகலனோயும்  
 பண்டிதரே ரவிகண்ட பளிபோல் நீங்கும்  
 பண்பாகச் செய்தெடுத்து ஒத்துப்பாரே. (81)

---

### 200. நூ. 123. (a) வைந்திய அட்டவணை.

---

ஏடுகள் 91 ; 6 lines in a page.

முதல் ஏடு பாதி முறிந்திருக்கிறது. கையெழுத்து கஞ்சிகை இல்லை. பிழைகள் அதிகம் இருக்கின்றன. இதில் நாக உருக்குக் கைமுறை, தாமிர உருக்கு முறை, தாளக குரு பற்பம், ரஸபற்பக் குரு முறை, விங்க மைனம், வெள்ளீய வெள்ளி, ரசக்செந்தூரம், காரீயச் செந்தூரக் குரு, ரஸக் குளிகை, துருசுக்குரு, வெங்காரக் குரு, இரும்பு செம்பாக முறை. வினேதம், மேகச்செம்பு இருட்டில் வாசிக்கமை, வெங்காரமணி, பாஷாணக் குளிகை, துருசுக்கரு, உடும்பு ரசக்குளிகை, பலாசக் குளி கை, கெந்தகத் தைலம், கெந்தக நெய்த்தைலம், விங்க முருண்டை பிரயோகம், விங்க மெழுகு, செம்பு ஊறல் எடுக்க, வெள்ளீய பற்பம், ரஸக் குளிகை, ஆட்டில் வேதை, கந்தக மைனம், லோக செம்பு, ரஸமணி, சகல்

னூற்று, கடிக்குந் குஷ்ட குலாந்தகம், வேதை மாத்திரை, வாலீஸ் ரஸ முறை, கெவன சித்தர் முறை, துய்யான் செய் விபரம், ஆழிம் சரக்கு 64-ன் விபரம், மருதாணித் தைல வேதை, திருவெங்கச் செந்தூர வேதை, பேதி முறைகள், ரெங்காச்சாரி நாகக் குருமுறை, வீரமயனம், வில்வ ரஸ பற்பம், ரஸ மணி, துருசு சன்னம், ஒன்பது கல் வல்லடி சித்தன் முறை, சுப்ரமண்ய பண்டாரமுறை. முதலியன உள்ளன. கடைசியில் 21 ஏடுகள் வெவ் வேறு முறைகள் அடங்கினவைகளாக இருக்கின்றன.

### Beginning :

ரசவாலீஸாக சோற வயிரவ.....

பன்னி வடைபழம், பாயஸம், நெய்து.....

ஐநிக்கொண்டு செய்யுரது-கைகண்ட முறை,

பாத்துனை விராளிவேர் கொண்டு எந்து .....

தயிலமிறக்கி அடுப்பிலே சட்டிவைத்து .....

அதிலே ஒரு செப்பு கிண்ணம்

அதிலே ரசம்பல அ விட்டு.....

தைலத்தைச் சுறுக்குக் கொடுத்து..... யினுலே

துருவி யிந்தப்படி பனிரண் .....

### End :

சாவளேராம் சாதிலிங்ஸ குரு. விங்கக் குரு கட்டு முறை.

விங்கம் விரா. 1. கொண்டுவந்து இரும்புக் கரண் டியில் வைத்துத் தேன் பலம் 1, மூலைப்பால் பலம் 1, ஏருக்கம்பால் பலம் 1, மூன்றும் கலங்து, வீரம் விரா. 2,

ஷீர் விரா. १, சூடம் விரா. १, நோழி வெள்ளோக்காரம் பணவிடை 1, இதெல்லாம் பொடி பண்ணி அதனுடன் பசுவின் பால் பலம் 1, கலஞ்து ஒரு சாமர்வைக்கத் தெளிந்து சலமாயிருக்கும். அந்த சலத்தை இறுத்து இரும்புக் கரண்டி விங்கத்துக்கு அது ஆகு மட்டும் சுருக்குக் கொடுக்க விங்கங்காட்டும். கருவர்க்கு அந்த அடிவண்டவிலே ரண்டு அணக்காச காய்ச்சிக் காய்ச்சியதிற் தோய்த்து அந்த மருந்து காசக்குப் பூசி மூன்று விராட் வியில் மூன்று புடம் போட வெட்டையாகும். அந்த தாம்ரம் 3, வெள்ளி 8, விங்கம் 1, உருந்தி ஊதி உப்புச் செங்கல்லில் வைத்து 3 விராட்டியில் என்று புடம் போட்டு உருக்க மாத்து 4 எடைக்கெடை தங்கம் சேர்க்க மாத்து 7. இது ரை கண்டது.

### குறிப்பி :

மேற்கூறியதை யன்றி கடைசி 21 ஏடுகளில் விங்கங் கட்டு, பாஷாணக் கட்டி, சங்கராச்சாரியார் முறை, கவரி பாஷாணக் கட்டு, தாமிர பற்பம், உப்புக்கட்டு, ரசக் கட்டு, பாஷாணக்கட்டு காசிநாதன் முறை முதலியவை காணப்படுகின்றன.



### 201. டி. 124. (a) கோரி பஞ்சாங்கம்.



எடுகள் 3; 10 lines in a page.

இதில் ஒவ்வொரு கிழமைகளிலும் ஒவ்வொரு நாழி கைகளிலும் ஏற்படும் பலன்கள் எழுதப்பட்டுள்ளன.

ஞானித்ருக் கிழமை

பகல்	இராத்திரி
உத்யோகம்	3½
கலகம்	3½
விஷங்	3½
அமிர்தம்	3½
சுகம்	3½
தணம்	3½
சோரம்	3½
ரோகம்	3½
சுகம்	3½
அமிர்தம்	3½
கலகம்	3½
லாபம்	3½
உத்யோகம்	3½
தனம்	4½

End :

சனிக்கிழமை

பகல்	இராத்திரி
விஷம்	3½
சுகம்	3½
ரோகம்	3½
உத்யோகம்	3½
அமிர்தம்	3½
லாபம்	3½
தனம்	3½
கலகம்	3½
நிஷம்	3½
உத்யோகம்	3½
சுகம்	3½
அம்ருதம்	3½
கலகம்	2½
ரோகம்	3½
சோரம்	3½
லாபம்	3½



## 202. (b) நாட்சாஸ்திரம் (வாஸ்மீகர்)

எடுகள் 12 ; 15 lines in a page.

இதில் நாட்சாஸ்திரம் 60 செய்யுட்களில் கூறப் பட்டிருக்கிறது. மயிர், மாம்ஸம், ஏனும்பு, ரோமம், கண்கள் இவைகளின் நிறைகள், வாத, பித்த, கப நாடிக்

குறிகள், வாதநாடியின் நடையிலிருந்து அறிந்து கொள் ளும் இலக்ஷணங்கள், பட்சவாடுக் குறிகள், பற்பல ஐந்துக்களின் நடைகள் போல் கூடி நடந்தால் அதற் கான வியாதிக் குறிகளும், கடைசியில் நாடிகளிலிருந்து மரணக் குறிகளையும் அறியும் விதமும் கூறப்பட்டுள்ளது.

### Beginning :

நாடிய கரியமுத னல்லபொற் பாதங்  
தேடியென் மனத்துள் சிந்தை வைத்துநான்  
கூடிய நற்புட னகுற்ற நன்மையும்  
பாடிநானு லகத்திற் பகர்ந்த வாரதே (1)

அங்கை அரசினையவனரு முகவன்  
பங்கையப் பதந்தரன் பதித்த சென்னிமே  
விங்கித நாற்றிசை யினைங்குஞ் சூத்திர  
மிங்குநான் விளம்பிட யினைங்கு வாரதே (2)

End :

முற்குறி வால்மீகர் முனியுடன் ரேதுக்கெல்லாம்  
நற்குறி யிதுவழக்கம் பெறவுரைத்த வாறு  
மெய்குறி யுலகிலுள்ளோர் விரும்பியே செய்வார்  
செய்வார்  
எற்குறி மருந்தறிந்தறிந்து இயம்பல் தேவர்க்கு  
மாமே.

---

### 203. (c) வைத்திய அட்டவணை

---

ஏடுகள் 66; 13 வரிகள்

இதில் வசன ரூபமாக அநேக வைத்திய முறைகள் காணப்படுகின்றன. 13-வது ஏடு முதல் 79-வது ஏடு

வரை முறையாக இருக்கின்றன. இதில் சாதிலிங்கச் செந்தூரம், தாளக்கட்டு வகை, திரிகுரை மாத்திரை, பாஷாணக் கட்டு, சுகபேதிக்கு ரெத்தினதீக் குழம்பு, சல்வீர செந்தூரம், மூலத்திற்கு மருங்துகள், குந்தத் திற்குச் சித்திரவல்லாதிச் சூரணம், ஆக்கிராணம் (ஊசிகா பரணம்) செளவீர மெழுகு, பீஞ்சத்திரிகள், கிரங்கி எண் ணெய்ப், ஓவராங்குசம், பீஞ்சத் தைலம், மூல முளைக்கு கயறு, பலத்திரத்திற்கு எண் ணெய்ப், காந்தச் செந்தூரம் செய்வகை, கஷ்யட், காசத்திற்குத்துவாலீஸ், கருங்கோழித் தைலம், விஷமுஷ்டித் தைலம், வலிப்பிற்குத் தைலம் மூலவாயு லேகியம், சஞ்சீவி நெய், அருகவேர் தைலம், பல்வலி எண் ணெய்ப், அரக்கரண்ணெய்ப், வரட்சிக்கு லேகி யம், ருதகவாயு மருங்து, மேக எண் ணெயப், தேத்தான் நெய், வீக்கத்திற்கு, நீரிழிவுக்குப்பரங்கிப்பட்டைப் பதங் கம், ரஸ முறிவுக்கு மருங்து, கெந்தக நெய், விங்கக்கட்டு, குருபற்பம், ஆகாசகருடன் விஷமுறிவு விஷ மை முறை, புண்களிம்பு, ஆசூத புண்ணாக்குக் களிம்பு. சல்வீரக் களிம்பு, கருவங்க பற்பம், விங்கக்கட்டு, துருசு குரு, ரணக் கட்டு வகை, தாளக மாத்திரை, கெந்தக பற்பம், வெள் ளோப்பாஷாண பற்பம் முதலானவை உள்ளன.

Beginning :

பலத்துப்போங் சாதிலிங்கச் செந்தூரங்கேளு  
பேசாதே சாம்பிராணி குடனுந்தான்

பலத்துக்கு வகையொன்றும் வாங்கிமைந்தா  
பருத்தகல் வத்திலரைக்கும் போது  
பலத்திரிகி மெழுகுபோல் பிடித்துக் கொள்ளும்  
பின்வழித்துப் பத்துருண்டை யாகச்செய்து

குலத்தின் மேல் மெழுகுகொன்றை வசம்பூசிக்  
குத்துமேல்ச் சீலிசெய்து கொள்ளத்  
நன்றாக வெந்தவது வாறினுக்கால்  
நழுகாமல் மருட்டு மெழுகுதா  
குன்றுமல் வெந்துவது ஆறினுக்கால்  
குணமான மெழுநதனைத் திரும்பப்படுசி  
பாற்மகனே சீலிசுத்து யெரித்திடாயே.

End :

### அச்வகந்தாநிச் நூலை.

---

சுக்கு 3 வீ. மிளகு 3 வீ. திப்பீலி, சாதிக்காய், சாதிப்  
பத்திரி, அதிமதுரம், குராசானி ஓமம், ஓமம், கிராமபு,  
கந்துரோகிணி, இவைகள் வகைக்கு 3 வீ. சீனிச்சர்க்  
கரை 23. அச்வகந்தாதிப் பொடி வீ 50. கடைசரக்  
தை இள வறுப்பாய் வறுத்துப் பொடி செய்து  
அதில் சீனிச்சர்க்கரைப் பொடியையும் கலந்து புதுக்  
கலசத்தில் வைத்துக் கொண்டு வேளோக்கு ரெண்டு பழச்  
சாற்றில் வெருகடித்தாள் போட்டு 2 வேளோயுங் கொடுக்  
கவும். இந்தப்படி நாள் 15 கொடுத்தால் சூதக வாடு,  
சூதகக் கட்டு, நீர்க்கட்டு, நீராமை, கெண்டை இவ்வள  
வும் கரையும்.

பந்தியம் :

கசப்பு, புளிப்பு, கரப்பான் பதார்த்தங்கள் தன்னு  
படி.

---

**204. (d) அகஸ்தீயர் பற்பழுறை இருநூற்றெண்ணு.**

---

எடுகள் 80 முதல் 139 வரை ; 12 lines in a page.

இதில் 176 செய்யுட்கள் இருக்கின்றன 4-வது செய்யுளில்

“அருந்தவே மருந்தை யிர்த இருநூற்றஞ்சா  
லாடலாஞ் சித்தரைப்போ லாடலாமே”

என்று கூறப்பட்டிருப்பதை நோக்கில் 205 செய்யுட்கள் இருந்திருக்க மேண்டுமென்று ஊகிக்க முடிகிறது. இதில் அயபற்பம், காங்த செந்தூரம், தாம்பரபற்பம் முதலிய முறைகள் கூறப்பட்டுள்ளன. இது அச்சிடப் பட்டுள்ளது.

Beginning :

பூரணமா முள்ளுமல் பொரியிற்குடாம்  
புகையெழும்பி மேகமதாஞ் சிரசிற் சூடாங்  
காரணமாம் நீகேளு நகக்கண்ணில் ரோகம்  
கனவெழுந்து வாய்வினுல்சூலை ரோகம்  
மாரணமாம் வாதத்தி வெழுந்த மேகம்  
அதியதொரு பித்தவிதாகக் கிராணியாச்ச  
காரணமாம் வாய்வினுல் குன்மமாச்ச  
சார்ந்த சிலேற்பனங்கூடிற் சயமதாமே

End :

கிருமியென்ற கிருமியெல்லாம் கெதிகெட்டோடும்  
வருமேயென வாய்வெல்லாம் மண்ணுய்போகும்

வாதமொடு மலக்கட்டுத் திரண்டவாய்வு  
 ஒருமித்த நோய்களைல்லா மோடிப்போகும்  
 முலகத்திலிது சுறுக்கு ஏறுதிபாரே (176)

---

## 205. பலத்திரட்டு

---

( ஏடுகள் 19; வரிகள் 13. )

இதில் முன் பின்னாக ஏடுகள் உள்ளன. இதில் கவச்சாரக் கட்டு, கரியுப்புச் செங்குராம், பாஷாணம், விங்கம், கெந்தகக் கட்டு வகைகள், கரியுப்புக்கட்டு, கெந்தக மாத்திரை, தாளக மாத்திரை, சுர மாத்திரை, கவச்சாரக்கட்டு முதலியவைகளுடன் பாம்பாட்டிச் சித் தர் பாடல் 4 ஏடுகளும் உள்ளன. வெடியுப்புச் செயநீர் பாஷாணக் கட்டு, பரங்கிப்பட்டைச் சூரண வகைகளும். உள்ளன. அச்சிடப்படவில்லை.

Beginning;

சித்தர் மூலியை அரைத்துத் தாம்பிரத் துட்டுக்குக் கவசம் செய்து சீலை செய்து மூழப்புடம் வைக்கச் சன் னமாகும். கேசரி நீரில் நாலு வராகனெடை கெந்தகத் தை நுனுக்கிப் போட்டு அதில் 4 சல்லியைப் போட்டு அடுப்பில் காய்ச்ச மெழுகாகும். அதைச் சீலை செய்து மூழக்குழியில் கரி கொட்டி அதில் மருங்கை வைத்து மேல் கரி கொட்டிப் புடம் வைக்கவும். மறு நாள் ஆறி யெடுக்கச் சன்னமாகும். பார்த்துக் கொள்ளவும். கைபாகமாய்ச் செய்யவும்.

End :

ஷரணமாம் சுழினைகுச் கமலமீதே

புந்தெயேகாப்பு

காரணமா யெனையாண்ட பரம்பொருளோ போற்றி

றிகட்டாக வாதத்தில் லக்ஷத்தியுங்காப்பு

தாரணமாய் படுபாதி குறுக்கிச் சொன்னேண்

சார்பாக ஆழிரத்திரு ஏறு சூத்திரம்

மாரணய்க் குறுக்கிட வைத்தேன் .....



## 206. நூ. 125. (a) யலை வாக்டம் (நோக்கர்).

—•—•—•—

அபூர்த்தி. (ஏடுகள் 14 ; ஒலிலர்கு 9 வரிகள்.)

இதில் சிவந்தகள்ளி கற்பம், செஞ்சாயுருவி கற்பம், வெள்ளோச் சாறடைக் கற்பம், இரதக்ணனி, சோதிப் புல்லுக் கற்பம் மூலம் இரசத்தைக் கட்டும் முறை, வள்ளியம்மனுக்குக் குமாரர் உபதேசம் பண்ணின மருந்து, திருக்குறுகுடி ஆறு திருப்பாற்கடல் ஆறு தாண்டினால் கல்தாமரைக் கற்பம், கருந்தாமரைக் கற்பம், கரும்பச்சோக் கல்பம் இரத்தக் கத்தாழைக் கற்பம் கரும்பச்சோ கற்பம் (வெள்ளாருகின் இலையைப் போன்றது) சிவந்த தேவதாளிக் கல்பம், சிவந்த புன் முருங்கைக் கல்பம், முண்டக விருட்ச கல்பம், இரஸக்கட்டு முறை, சிவந்த தும்பை கற்பம், சோதி வருட்சம், சோதிப் பில்லு, கல் தாமரைக் கல்பம், அழுகண்ணி தொழுகண்ணி கற்பம், ஏரழிஞ்சில் கல்பம், பொற்பூதை ஜீனா சற்பம் முதலானவைகள் காணப்படுகின்றன.

சரக்கு கள் கிடைக்கக்கூடிய இடங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன.

### Beginning :

சிவந்த கள்ளி கற்பம்

சிங்கு குளத்திற்குக் கீழ்ப்புறத்தைலருகே பரமேச்வரன் நோவிலுண்டு அதைச்சுற்றியே ஏழு சௌண்டியன்டு தென்புறத்தில் ஒரு சௌண்டியன்டு. வடபுறத்திலொரு சௌண்டியும் கீழ்ப்புறத்தில் மூன்று சௌண்டியும், உர்சியிலே ஒரு சௌண்டியும் மேற்கே ஒரு சௌண்டியும் உண்டு. அதிலே எல்லோரும் தீர்த்தமாடுவார்கள். தெற்குச் சௌண்டியின் பக்கத்திலே ஒரு பேரில்லா மரமுண்டு, சிவந்த இலைக்கள்ளியுண்டு, அந்த சிவந்த இலைக்கள்ளி மின்வெட்டினுப்போலேயிருக்கும். அதன் பாலெழுவகை லோகமும் பேதிக்கும். அதன் பால பணவெட்ட கொண்டால் மூன்று லோகமும் நெரியும், பதினாறிரம் வருஷம் இருப்பான். இந்த கற்பத்தைக் கொண்டு அங்கே யொரு பத்தினிக் கோவிலுண்டு, அதிலே தவச நாற்பது நாள்கிடந்தால் கற்பகோடி காலம் அழிவில்லை.

### End :

ஏரழிஞ்சில் கல்பம்

அதுவண்டானவிடம் கூடலூருக்குப் போறபாதை யில் மேல் புறமாக நிற்கும் வழிபோற பேர்கள் திண்டியிருந்து போவார்கள். தாடக மலைக்குத் தென் சருகில் மகாதேவர் கோவிலுண்டு. அந்த சந்திதியிலுமுண்டு அந்த வித்தை எடுக்கும்படி, வைக்கோல் பிரி அந்த மரத்தில் சுத்திச் சாணிப் பூசினால் பழுக்கிற காலம்

விழும் வித்து ஏறிப் பிரியில் சாணியில் போயிருக்கும். அதை எடுக்கக் காலம்—அதை எடுத்து வைத்து கொண்டு கழுஞ்செபாடிபண்ணி உரி நல்லெண்ணெயில் போட்டு 7 நாள் நல்லெண்ணெயில் போட்டு 7 நாள் வெய்யிலி வெடுத்துத் திரியாக்கிவிளக்கில் போட்டு அந்தத் தைலத் தை விட்டுத் திரிகொழுத்தித் தலை மண்டை ஒட்டில் மைப்பத்த வைத்து இந்த மை நகக்கண்ணிலும், உள்ள ஓங்கையிலும், புறங்கையிலும் வட்டமாய் போட்டு, நெற்றியிலும் திலகமிடவும். சர்வ லோகமும், பாதாள லோகமுங் தெரியும். தன்னுரு பிறருக்குக் காணும் விருக்கும்.

ஓவறு :—

சூடலூருக்குச் சமீபமாக பொற்பூத்தைவேளை நிற்கும். அதின் சாற்றை ரசத்தில் சூறுக்குக் கொடுக்க பதினைந்து நாழிகையில் ரசங்கட்டும். 30 நாழிகையில் செந்துரமாம்.



## 207. (b) ராமநேவர் பலதிரட்டு வைத்தியம் எண்பது.



ஏடுகள் 35 பூர்த்தி ; 11 lines in a page.

இதில் இரஸக்கட்டு, வீரமெழுகு, அஞ்சனம், வச்யத் திற்கு, பாஷாணக்கரு, பூர்ணதி லேகியம், நவநீதக் குரு, அண்டக்கல் குரு, காரிய மெழுகு முதலான சிற்சில முறைகளுடன், யோக மார்க்கமும் கூறப்பட்டுள்ளன.

Beginning :

ஆதியிலே வாலைமனேன் மணித்தாய் காவி  
 அழைத்திட்டு ஆதியக்தமறிபச் சொன்னாள்  
 சோதியிலே கருவருவை யூணிப்பாரு  
 சொல்லவொன்றை வதிசயங்நன் தானே தோன்  
 நீதியிலே சதானந்தி யென்னைப் பெற்றாள் [மும்  
 நீள்திசையி மூள்ளசித்தர் மெச்சிக்கெநாள்ள  
 வாதியென வந்தோற்குத் திறவுகோல் போல்  
 வசனித்தேன் பத்துமொரு எட்டுரெண்டாய் (!)

★      ★      ★      ★      ★

End :

தானுகக் கற்பமது கொள்ளும் போது  
 தயவாக நூலெடுத்துப் பார்க்கும் போது  
 தேனுன மதியமிர்தம் கொள்ளும் போது .  
 சிவபூசை குருபூசை செய்யும் போது  
 மானுன அகம்போக்கி நீதானென்று  
 நன்மையுடன் மெளனமதா யிருக்கவேணும்  
 காணுன சம்குருவைக் காணவேணு  
 குணமுடைய பூரணத்தை வணக்கிமுத்தை(82)

வணக்கமுள்ள யிந்தநூலை வெளியிடாதே  
 வஞ்சருடன் பேசாதே வாயாடாதே  
 இணக்கமுள்ள மாந்தருடன் கூடவேண்டா  
 மின்பமுள்ள வைத்திய நூலீயவேண்டா

மணக்கம்வர மதி தனிலே மனத்தை வைத்து  
 வைத்திய னாலெண்பதுவும் வகையாய்ப்  
 பார்த்து  
 தனக்குமிது பொருளொன்றே வணங்கி போற்றிச்  
 சதாகாலங் குருபதத்திற் சார்வார் முத்தே  
 முற்றும். பரிபூரணம்.

---

### 208. (c) ராமதேவர் அஷ்டாங்க யோக பட்சணி.

எடுகள் 17 ; பக்கத்திற்கு 9 வரிகள்.

இதில் திகைப்பூடு கல்பம், ஆவிரைப் புல்லுருவி கற்  
 பம், சிறியாநக்கைக் குழித் தைலம், மகாரஸ் சுத்தி,  
 அரிதாரச் செங்குரம் முதலான முறைகள் காணப்படு  
 கின்றன. பற்பல யோகமுறைகளும் உள்ளன.

Beginning :

ஆதியிலே வாலைமனேன் மணித்தாய் கூவி  
 அழைத்திட்டு ஆதியந்தமறியச் சொன்னாள்  
 சோதியிலே கருவருவை டூணிப்பாரு  
 சொல்ல வொண்ணு வதிசயங்கள் தானே தோன்  
 நீதியிலே சதானந்தி யென்னைப் பெற்றாள் [ஹும்]  
 நீள்திகையி ஹுள்ளசித்தர் மெச்சிக்கொள்ள  
 வாதியென வங்தோற்குத் திறவுகோல்போல்  
 வசனித்தேன் பத்துமொரு எட்டுரெண்டாய் (1)

End :

எட்டும்ரெண்டு மறிந்தவர்க்கு யெப்தும் வெய்தும்  
யில்லாட்டா வின்நூல்தான் கிட்டா கிட்டா  
துஷ்டருட னெருண்ணேங் கூடவேண்டாம்  
துடியாக ஒருவரையும் போவேண்டாம்  
திட்டமுட னின்நூல்தான் அன்பத்தொன்றும்  
தீர்க்கமுட னதனிலேதா னிருந்துகொண்டு  
அஷ்டாங்க யோகத்தைத் தினமும் பாரு  
அருளான மனேன்மணிதான் காப்புமுத்தே.  
(51)  
எழுதி முகிர்ந்தது முற்றும். பரிசூணம்.

துரிப்பு :— இந்த சுவடியும், இதற்குமுன்னுள்ள “ ராமதேவர் பலதிரட்டு வைத்யம் எண்பது ” என்ற சுவடியும் ஒன்றுதான்.

### 209. (d) \* பலதிரட்டு.

(ஏடுகள் 28 ; வரி 8)

ஏடுகள் சிற்சில இடங்களில் சிறைதந்துள்ளன.

இதில் குரு, மாணுக்கர் சம்வாதம் போலக் கொடுக் கப்பட்டிருக்கிறது. ஓடாதார சக்ர விளக்கம், பதிபச பாசவிவரணம், மாணுக்கரிலக்கணம் முதலானவை கூறப்பட்டுள்ளன.

கடைசியில் ஏடுகள் முறிந்துள்ளன.

\* சுவடியின் பெயர் கூறப்பட்டிவில்லை.

Beginning :

.....முக்கண் ஞூடையவனே சுரனே சிவன் .. ..  
 .....நவர்கம் பக்கழுயங்கிய வல்லபை.....  
 .....ருத்தியாள திக்கில் மயேசரி  
 மனேன் மணியார்பாதம் நான்மறவேன்.....  
 த்தியுத்தாவம் புனைக்காளியோம் ...  
 ....தனையும்புத்தி யுடனுலகோர் முனி ....  
 பூறணமா வயனுமித் தனையோரறியப்பு.....

\* \* \* \* \*

End :


என்னையளித் தப்பன்மா ஞுக்கநீயாம்  
 உன்புதல்வ ஞகுமெஞ் ஞானியாமே  
 யுன்னையொப்ப லின்னெருவ னுண்டோமண்மே  
 ஹுனக்குவமை யே ராபிறவியற் றுயப்பா  
 தன்னை யறிவித்தக்குரு தன்னைக்கண்டு  
 தான்டெளியான் பிறர்க்குரைப்பான் றவமென்  
 முன்னையமைத் திட்டபடி குருத்தெளியா [ஞகு  
 முயற்சி பெற்றசீடர்தெளிந் திருப்பர்தாமே.  
 (100)

\* \* \* \* \*

கடைசி இரு ஏடுகளும் சிதைந்துள்ளன.



## 210. No. (a) அகஸ்தியர் புத்தியலிகை 50.



(ஏடுகள் 12; பக்கத்திற்கு 6 வரிகள்)

அகஸ்தியர் புலத்தியருக்கு உபதேசித்த மாதிரி  
 கூறப்பட்டுள்ளன. இதில் வழில், பூச்சன்னாம், கர்ப்

பூரச்சன்னம் முதலானவைகளுடன், யோங்ஸித்திக் கானமுறைகளும், கூறப்பட்டுள்ளன.

Beginning :

ஆதியென்ற அண்டமெல்லாம் படைத்தசாயி  
 ஆனந்த போதமதாய் நின்றஞ்சி  
 சோதியென்ற நாதவிந்து மெளனமாகிச்  
 சொல்லடங்காப் பொருளாகிச் சூட்சமான  
 வேதிபரா சக்திமனேன் மணியின்பாதம்  
 விளங்கறிவால் பூசித்து மெளனமுற்று  
 மேதினியில் கும்பமுனி யென்றும்பேரு  
 மெஞ்ஞானச் சரவணனைப் போற்றினேனே.  
(க)

End :

கண்டுகொள்வா யுலகத்திற் முப்புவென்ற  
 கருச் சொன்னே னுந்தனுக்காய் கண்டுபாரு  
 விண்டுகேள் மெளனத்தின் நின்றுகொண்டு  
 விளங்கவே மந்திரங்கள் செயித்தால் மைந்தா  
 சென்றுவஷ்ட கர்மமெல்லாம் சித்தியாச்ச  
 செப்புகிறேன் புலஸ்தியனே செம்மையாகத்  
 தண்டுமதி மேல்நோக்கிப் பிரகாசக்கொண்டு  
 தனித்துநின்று வோடுதுபார் சஞ்சீவியாமே.  
(50)

சஞ்சீவி மார்க்கமப்பா சொல்லிவிட்டேன்  
 சர்க்குருவின் கிருபையினால் சாற்றினேன்பார்  
 சிரஞ்சீவியா யிருப்பாய் புஷ்பமாலை  
 சிக்கிரத்தில் சித்தியுண்டாம் செய்கைமெத்த

தஞ்சீவ னயசுமே யுகர்ந்த மட்டும்  
 தற்பரு நந்தியரு ளாலேயெய்தும்  
 பொன்சீவன் வழிலையுட மார்க்கம்சொல்லி  
 பேரின்ப மவனத்தில் பிலத்துரைத்தேன்  
 யெஞ்சீவி கற்பமென்ற வகையுஞ் சொன்னேன்  
 யேகாந்த மெளனவிந்து விளங்குமுற்றே. (51)

கணபதே நம :



## 211. No. 127. மேகமிருவதுக்கும் குணவாகடம்.



ஏடுகள் 27 (10 முதல் 37 வரை) (ஏட்டுக்கு 7 வரிகள்)

1 முதல் 9 ஏடுகள் இல்லை.

இதில் மேக (நீரிழிவு) நோய்கள் வரக்காரணம், வகைகள் அதன் குறி குணங்கள் முதலானவைகளுடன் ஓரிரு சிகித்தஸை முறைகளும் உள்ளன. முத்திரக் குறிகள் (நீர்க்குறி, எண்ணெய்க் குறிவகைகள்) இதில் காணப்படுகின்றன. கடைசியில் தாது லட்சணம் கூறப் பட்டுள்ளது.

Beginning :

வானுலவு மேகமென வந்தேமலவுடவிற்  
 றுன்மருவ நாலைந்தின் சாதிகளை—நான் முனிவன்  
 வாதபித்த சேத்துமத் தொந்த வகையெல்லாம்  
 லோதினர்கள் வைத்தே வுகந்து. (1) [வாகடத்தே

உடக்கை தெரிந்ததென்றி மலையமர முனிவன் சொன்ன  
திடமுறு தமிழினுலே தெரிந்திந்த வகையை யோர்க்கே  
இடமுள மேநக்கூட்ட மிரல்செய்யுங் கிரிச்சிரங்கள்  
அடவட ன் றியவேண்டி யகிலமீ துரைக்கலுற்றேன். (2)

மேகநிதானம் முற்றும்.

★ ★ ★ ★ ★

### நாநு ஸ்ட்சனம்

End :

தலைவிரி தட்டை மொட்டை தங்கிசங் யாசிப்பார்ப்பான்  
முலைமலி வெறுங்குடங்கள் மூர்க்கரை விறகுக்கட்டு  
மிலமலி யிதுநோயாளன் நாவிதன் குருடன் செக்கான்  
பலரிவை யெதிரே காணப் பயனில்லைக் கருமந்தானே.  
(106)

செய்யெழு செய்யவாடை சிவப்புடை வியாதியாளர்  
மெய்தலைமழிர் களைந்தான் விரிதலை ஒற்றைக்கண்ணன்  
.....  
கையிலே கயிறுகாணக் காலனென் ருரைக்கலாமே.  
(107)

### குரோநன வருஷம் மாராஜா

சுக்கிரவார அர்த்த மண்டல சமயத்தில் மேகநிதா  
னம் எழுதி முகிந்தது முற்றும்.

ஆதிசைவ குலோத்தம திலகம் சிவசப்ரமண்ய  
தேசிகர் ஸ்வஹஸ்தவிகிதம்,



## 212. No. 128. வைத்திய அட்டவணை.

(ஏடுகள் 2 முதல் 31 வரை)

பக்கத்திற்கு சுவடுகள். சிதிலமாயிருக்கிறது.

இதில் மருங்கு முறைகளுடன், வச்யத்திற்கான மூலி  
கை வகை களும், யோக முறைகளும், மந்திரங்களும் உள்ளன.  
இல்லை முறைகளும் உள்ளன.

Beginning :

பறியாப் போவிட்டு நீங்கவிட்டு நீங்க சிவாய நமே...  
சி வாய நம..... திரிபுர கணபதி சிக்கரெ மற்றர ரார.

பச்சை ஒண்ணை ஆதிவார நாளே அடித்துப் பசுவின் பாலில் போட்டுக் காய்ச்சி எடுத்துப்போட்டுப் பாலைப் பிறைக்குத்திக் கடைந்து வெண்ணெயெடுத்துப் புதுச்சட்டியில் ஆதிவார நாள் நெட்டைப் பேய்மிரட்டி, கருசாலங்கண்ணி, சிறுக்கீரை, முனைம் புதுச்சட்டியில் வறுத்துக் கருசி வருகிற வேளொயிலே, கற்பூரம் வி. 1. போட்டுத் தேன்விட்டு அந்த வெண்ணெயை கூடப் போட்டு தூள்பண்ணி நன்றாய்க் கூட்டிச் சிமிழியில் அடைத்துக் கொண்டு தூபம் கொடுத்து வைத்துக் கொள்ளவும். சகலத்திற்கும் திலதம்.

End :

வெள்ளைக் காக்கிரட்டான் பூவும், (காஞ்சி)ரங்காயும்,  
தாமரைக் கிழங்கும், அதிமதுரம் இந்த நாலும் சரிபாக  
மாய்க் கூட்டி யரைத்து நிழலிலுலர்த்தித் திலதமிட்டுப்  
பார்க்க நினைத்தவள் வருவாள்.

## சோக்குப் போடி

கழுதைத் தும்பை வேரும், ஆனைவணங்கி வேரும்,  
வட்டத்திருப்பி வேரும் இம்முன்றும் சாணத்தில்  
விடித்துக் காயப்போட்டு, இடித்துங் (காட்டு)த் தீயில்  
நீர்த்து.....விட ஆசையாக.....

---

### 213. நெ. 129. (a) போகி சுவாமி அருளிய சுருக்கம் ஏட்டு.

---

(ஏடுகள் 2; வரிகள் ஒரு பக்கத்திற்கு ஏழு)

இதில் அஞ்சனம், ரசக்குவினை, சவுக்கார சன்னம்,  
முதலான மருந்துகளுடன் யோக முறைகளும் கூறப்  
பட்டுள்ளன.

**Beginning :**

ஓண்றுன வேதாந்தச் சூத்திரங்தான்  
ஒதுக்கிறேன் ஆதியுமை பாதம்போற்றி  
யன்றுன வைப்புமுதல் வாதஞானம்  
பாங்கான பிழுனையங் குளிஜாகசிற்று  
கன்றுகக் கருவித்தை யாகச்சொல்லி  
நாட்டுறேனங் துலாத்தோற்குங் கன்னியோர்க்  
கன்றுன ஆறுதல மக்காந்தான்  
கைமுறையாய்ச் சொல்லிவிட்டேன் கானு  
வீரே. (1)

End :

ஆச்சப்பா சவுக்காராச் சன்னந்தானே  
 அய்யிரண்டு மாத்தாகு மழுரியப்பா  
 தாமப்பா முறையோடே செய்தாயானால்  
 சரக்கெல்லா மதனாலே சிவப்புமாகும்  
 ஒம்ப்பா அதனேலே துருசுசன்னாம்  
 உத்தமனே கூட்டிலிடப் பதினெட்டாங்கே.

(7)

ஆச்சப்பா பெண்தனக்கு உபதேசித்து  
 அப்பனே அழுரியது வாங்கிக்கொள்ளு  
 பாச்சப்பா கல்பத்திற் கிதுவேஆட்சி  
 பாடியபேரிக் கருவை மறைத்தாரப்பா  
 ஓச்சப்பா இந்த உப்புங் குகையினுள்ளே  
 உத்தமனே துருசிலது சன்னமாச்ச  
 முச்சப்பா கருவெல்லாம் வெளியாய்ப்பாடி  
 முடித்துவிட்டேன் எட்டினுள்ளே முட்டுவீரே.  
 (8)

சிவமயம் சிதம்பரம் பிள்ளை.

பிரஜோத்பத்தி வருடம் தை மாதம் 8-ங் தேதி.

### 214. நெ. 129. (b) அகந்தியர் நூத்திரம் முப்பத்திரண்டு.

(எடுகள் 10 ; ஒரு பக்கத்திற்கு வரிகள் 6)

இதில் வழிலீச் சுன்னாம், வச்யத்திற்கான தூள்,  
 பாம்பைக் கட்ட வேர் (ஸ்ரீபாகர்ஷண வேர்) முதலான

வைகள் காணப்படுகின்றன. வழிலையப்பற்றி மிகவும் புகழ்ந்து பேசப்பட்டிருக்கிறது. மச்சமுனிக்கு உபதேசம் செய்வதைப் போல் காணப்படுகிறது.

(9-வது ஏடு காணவில்லை)

Beginning :

ஆதியெனை யாண்டதொரு சோதிபாதம்  
 அப்பரத்தே நின்றதொரு அய்யர்பாதம்  
 நீதியெனை யாண்ட..... கந்தன்பாதம்  
 நினைவாக மூப்பதிலே நிறைந்து வாழ்க  
 வாதியென்ற பேர்ப்படைத்த புலத்தியனே அய்யா  
 வரிசையாய் வழிலையுட வகையைக் கேளே. (1)  
 கேளப்பா வழிலையுட வகையைக் கேளு  
 கெடியான உவர் (மண்ணும்) படியோயியட்டு  
 நாளப்பா கல்சன்னம் படியோ ரெண்டு  
 நலமான கல்லுப்புப் படியோ வொன்று  
 வேளப்பா அமூரிபடி பதினாறுக்குள்  
 விரவியே யிதுவெல்லாங் கலக்கிக்கொண்டு  
 கோளப்பா சொல்லுகிறேன் தெளியவைத்து  
 குறுகவே யடுப்பேத்தி யெரித்திடாயே. (2)

End :

..... விட்டேன் மூப்பதுள்ளே  
 பத்தியென்று விதுபத்தி யிங்கதநால்தான்  
 பாதகற்குச் சொல்லாதே வழிலென்னை  
 முத்தியென்று விந்தநால் மூப்பதுந்தான்  
 மூர்க்கமாய்ச் சரியென்று தொழிலைச்சொன்  
 னேன்

சத்தியென்ற மண்டலியே சர்வாசித்தி  
 சகலருக்கும் மென்னானும் தாயாரானால்  
 பத்தியென்று விதுபத்தி நிலையைப்பாரு  
 பாலகனே வழிலூதன்னைப் பகர்ந்திடாதே. (30)

பநர்ந்திட்டால் ஒருகோடி பாவமாகும்  
 பரமகுரு சிவகாமிமேலே யாணை  
 இகழ்ந்திட்டா விந்தநூலை வெளியிடாதே  
 பானுமகே சுவரியாள் சொன்னவாக்கு  
 உகந்திட்டுக் கோடிதன மீந்தாலுந்தான்  
 ஒருவருக்குங் காட்டாதே வழிலூதன்னை  
 நகந்திட்ட நவகோடி சித்துமாடும்  
 நலமான தொழிலெல் லாமிதுவே யாச்சே. (31)

ஆச்சப்ப முப்பதிலே வழில் சொன்னேன்  
 அரகரா யிந்தநால் போலே காணேன்  
 நீச்சப்பா ம.....ல்கடி சேயாகும்  
 நினைவாகப் பூரணத்தை வெளிவிடாதே  
 பேச்சப்பா பேசினால் வருவதேது  
 பேய்மக்கள் நினைவைவிட்டா வெல்லாம்  
 முச்சப்பா அடக்குமுன்னே சித்தியாகும் [போச்ச  
 மெய்யான முப்பதுதான் முடிவுமுற்றே. (32)

சற்குருவே துணை.



**215. நெ. 230. (a) கருவார்  
வாத கற்ப அஞ்சனம் முப்பத்திரண்டு**

(வடிகள் 9; பக்கத்திற்கு 7 அல்லது 8 வரிகள்)

இதில் மறைப்பு மை, மறைப்பு அஞ்சனம், சிவ மெழுகு, தாமரை அஞ்சனம், மறைப்பு மை, வாதிகளுக்கான மை வகைகள், எலிச்செவிப்பூண்டு மை,(பாதாளம் வரைத்தெரிய) ஸர்வஸ்ரூண் வச்யத்திற்கு மை. முதலிய வைகள் உள்ளன.

**Beginning :**

உரைக்கின்றேன் மறைப்புதன்கீச் சித்திரமாக  
உலகத்தோர் பிழைப்பதற்கு வகையெல்லாத்  
திரைக்கிறேன் சிவஞானங் தங்கித்தானால்  
சித்திமுத்தி ரெண்டுமுண்டாம் பாருபாரு  
துரைக்கிறேன் தீரிலோகஞ் செயிக்கலாஞ் சொல்  
பெரிய அதிசெய்ததின் வித்தைத்தானும்  
அரைக்கிறேன் அறிவுடனே செய்துபாரு  
சாஸ்திரத்தின் கருவையெல்லா மிதிலேபாரே.  
(1)

**End :**

பாரிலே விளையும் பச்சைப் பவழமும்  
நீரிலே முத்துங் கூறிய தங்கஞ்ச (சேம)செம்பு  
குடவனும் மாருமாச்சு  
காரியே காலுலாகல்வார் காணலாமஞ்ச நாத  
ஆறியே திண்ணுஞ்கால் அதில்ரச மாகும்பாரே.(31)

ஆகுமே வாத்தெ.... ....ம் அதில் கருவெல்லாஞ் சொன்  
ஏகமே லோகசித்தி தம்ரினிப் பிறங்கியெல்லாம் [நேன்  
சாகுமே கற்மஞ்சித்தி சதாசிவ நாமங்கேட்டால்  
போகுமே பாவமெல்லாம் போக்குடன் செப்யழுத்தே

(32)

## 216. நே. 131. கூர்ப்ப கோஸம் பந்தே.

(ஏடுகள் 9 ; ஒரு பக்கத்திற்கு ८ வரிகள்)

மலடாவதற்கான காரணங்கள் 7 வகைகளும், அதற்  
கான மருந்துகளும் கூறப்பட்டிருள்ளன.

Beginning :

பாரப்பா பெண்மடைங் கர்ப்பகோளில்  
பருவமறை சொல்லுகிறே னன்பாய்த்தானே  
யாரப்பா யாண்மலேடே யாகுமல்லால்  
எப்பறின பெண்மலை ஸதுமில்லை  
நேரப்பா தபசிருந்து பொருளீரோ யீங்தும்  
நேரான தில்லையது சூலைதானும்  
வேரப்பா தேவஹதயா ஸாளாங் கற்பம்  
விரித்து நன்றாய்ப் புகலுகிறேன் விரும்பிக்  
கேளே. (1)

End :

மதுவாகும் குளிர்ந்தசலங் கிட்டவாகா  
மைந்தனே கொதித்த தண்ணீர் மிகவுமாகு  
கதுவாகும் வேதமுறை நான்கண்டு சொன்னேன்  
சத்தியந்தா னிந்தநால் சார்ந்துபாரு

யதுவாகு மிதமிதுவாகு மென்று யெண்ணி  
 யலைந்தலைந்து திரியாமலருளைநோக்கி  
 பொதுவாகும் நினைவுகொண்டு யிருப்போராகில்  
 புத்திசித்தி முத்திமுதல் புனிதமாமே. (16)

குருபாதமே துணை.

பழனியப்ப பிள்ளைக்குக் கண்ணுயிரம் பிள்ளை  
 யெழுதினா சுவடி.

முத்துவடிவேல் துணை.



## 217. நூ. 132. வைந்திய அட்டவணை.

(ஏடுகள் 32; ஒரு பக்கத்திற்கு 7 வரிகள்)

இதில் பூநிறு மாத்திரை, தாளக மாத்திரை, வங்க  
 பற்பம், விரேசன குளிகை, தாமிர பற்பம், மூலிகை,  
 யெடுக்க மந்திரம், கருவங்க பற்பம், தாளகச் செந்தூரம்  
 சுரம், காமாலைக்கு அயக்குளிகை, மலடுக்கு மருந்து, சண்  
 னிக்கு வெள்ளை மாத்திரை, அரிதார பற்பம், வீரிய  
 மருந்து, நாலிகாபரணம், சந்நிக்கு ஆநந்தபைரவன்  
 அக்கினி குமாரன், நாகபற்பம், தாளக செந்தூரம்,  
 வெள்ளைப் பாஷாண மாத்திரை, ஆனந்தபயிரவன்,  
 கோடாசுழிக் குளிகை, அரிதாரக் களிம்பு, மேகரணக்  
 களிம்பு, அயச் செம்பு முதலான முறைகள் காணப்படு  
 கின்றன. வசன நடையாய் எழுதப்பட்டுள்ளன. ஒரிரு  
 ஏடுகள் மிகவும் சிதைந்துள்ளன.

Beginning :

பூனீரு வாக்கி சலத்தில் கரைத்துத்தெளிவிறுத்துக் காய்ச்சி வெண்ணிற உப்பெடுத்து வீரம் எடைக்கெடை சேர்த்துக் கல்யாண முருங்கையிலைச் சாற்றில் கல்வத் தில் அரைத்து ஒட்டில் கீழோடு மேலோடுச் சீலைசெய்து குக்குட புடமிடச் சன்னமாம். சகல வாயு, சூலைக்கும் கொடுக்கவும்.

Find :

**மருத்து வெள்ளைக் களிம்பு**

மருந்து வெள்ளை பலம் 2. எருமை மாட்டு.....  
..... கொழுந்து பலம் 2. பசுவின்.....



### 218. நெ. 133. பலதிரட்டு.



(ஏடுகள் 3 ; பக்கத்திற்கு 8 வரிகள்)

இதில் சிவலோக லேகியம், வசீகரண மந்திரம், வங்க பற்பம், இம் மூன்று முறைகளும் காணப்படுகின்றன. இம்மூன்று ஏடும் தனித்தனியானது, ஆகவே இதை ஒரு தனிச்சுவடியாக சேர்க்கப்பட்டது.

### 219. நெ. 134. சரநால் சாஸ்திரம்.

(ஏடுகள் 15 ; வரிகள் பக்கத்திற்கு 7)

இதில் மூலாதாரம் முதலான 6 சக்கிரங்கள், அதன் நிறம், இடகலை, பிங்கலை, சுழுமுளை முதலான நாடிகள்

நகூலத்திரங்கள், அதில் சூரிய சந்திரன் இவர்களில் அதிகாரம், சூரிய சந்திரர்களின் ராசிகள், சீரத்தில் பஞ்சபூதங்களின் ஸ்தானம், ராசிகளில் பஞ்சபூதங்களின் இருப்பிடம், சூரிய சந்திரன் நாடிகள் ஓடக்காரர்னம் முதலானவைகள் காணப்படுகின்றன.

ஹரி : ஒம் : குரு வாழ்ச்.

Beginning :

சீராழியுலகங் கமலத் திருவடியை வாழ்சாந்தன்  
பார்பதி கேழ்கப் பகர்ந்தனன் நூலின் பலனை  
ஆராய்ந்து சொல்ல அரியுத்த ஆடாணமைந்தன்  
காராணை வெல்கந்தன் காப்பு.

குரு பாதமே கெதி

ஏகமாய் ரூபந்தானே யியல்புடன் ரூபமாகி  
ஆகமாஞ் சத்தியாகி அதனுள்ளே வாயுவானூர்  
பாகமாஞ் சத்திதானே பரிவுட னுயிர்ப்பைக்  
கேழ்க்கத்  
தாகமாய்ச் சரநால் தன்கீச் சாத்தினர்  
அறனுமைக்கே (1)

End :

முத்து நற்பிரதமைதான் மோசமா யியங்குமாகில்  
தைத்திடுங் கலகஞ்சீமை மன்னரூக்கழிவு சொல்லும்  
அத்தமாங் துதிகைதப்பில் அளவிலா மனக்கிலேசம்  
பித்திய திரிதிகை பிழைத்திடி லுலச்சவென்றே (3)



## 220. நெ. 135. அய்யலுயனுர் மதிவென்பா

---

(ஏடுகள் 13 ; பக்கத்திற்கு 6 வரிகள்)

இதில் பசு, பதி, பாச விளக்கம், பிறவிப்பினி நீங்க உபாயம், கடவுள் லட்சணம், மனதை அடக்கும் முறை கள் முதலான வேதாந்த விஷயங்கள் அடங்கியுள்ளது. கடைசீ ஏட்டில் தக்கினுமூர்த்தி வெண்பா என்று காணப்படுகிறது.

மொத்தம் 70 செய்யுட்களேயுள்ளன.

Beginning :

தண்ணீயரிய வென்றால் சற்குருவைத் தண்டனிட்டு  
.....கிறுபை சாற்றுவார் பின்னையுமே  
போதாந்தசால..... மிகுமப்பால்  
போதாந்தமான பொருள்

End :

சொல்லும் வெளிபொருளும் வெளிச்சுகழும் வெளி  
யல்லும் பகலும் வெளியாச்சுதே—நல்ல  
சுத்த பரமாய்ச் சுக்தத்திலமூந்தினுய்  
நித்தம் பரனுய் நியேசிவம்

(70)

---

## 221. நெ. 136. நந்தீசர் பரிவாசி.

---

(ஏடுகள் 10 ; பக்கத்திற்கு 6 வரிகள்)

இது இடக்கலை, பிங்கலை நாட்களின் வழியே செய்ய

வேவண்டிய சாதனைகளைப் பற்றியும், வாசி (ரேசங், பூரக) யோக மார்க்கங்களையும் கூறும் நால்

Beginning :

அரிமேலாய் நின்றசோதி ஆதாரச் சொருபமாகிப்  
பரிதனை வாசியாலே வருவத்தில் ரூபமாகி  
கெறிதனைத் தவறுங்கி நேர்மையாய் பணிந்துபோற்றி  
உறிமுங்கி லோகமெல்லா முழுமாகன் பறிசெய்த  
உண்மையை உரைசெய்வேனே (1)

End :

உன்னைநீ யுத்துப்பார்த்தால் ஒங்காரப் பொன்றங்  
தோன்றும்  
தன்னைநீ தாழ்க்கு பார்த்தால் தாழ்ப்பதி நாமங்  
தோன்று  
மின்னையே தத்தஞ்செய்து மேலிதழ் வாசிபார்த்துக்  
கண்ணனே மருகன் தந்தை கருத்துடன் வாசிவாசி

ஹரி : ஓம் : முற்றே.

யேகபரப்பிரும்மமே துணை. நந்திஸ்வரன் துணை.

## 222. நெ. 137 புண்ணுக்குச் சிந்தர் பாடல் (செய்ந்து)

(ஏடுகள் 8; பக்கத்திற்கு 6 வரிகள்)

இதில் ஜெயநீர் செய்யும் முறை கூறப்பட்டுள்ளது.  
கல்லுப்புச் சுன்னம், துருசுச் சுன்னம், காந்தச் சத்து,

சாரச்சத்து (சத்வம்) குரு செய்யும் முறைகள் கூறப் பட்டுள்ளன. இதையன்றி சடலத்தைப் பற்றியும், சிவனைப்பற்றிய விஷயங்களும் உள்ளன. பலவிடங்களில் பொருள்விளங்கவில்லை. தனது குரு நந்தீச்வரர் என்றும், தன்மகன் சட்டமுனி என்றும் கூறுகிறார்.

மொத்தம் 45 செய்யுட்கள் உள்ளன.

சிற்சில இடங்களில் செல்லரித்திருக்கிறது.

Beginning :

ஆதிமயமாம் அரனூர் திருவருளால்  
சோதிமயமாய் சோமன் தில்லையிலே  
போதமயமாய் ..... சூரணமும்  
நீதியறியாற் நிலவுப்புக் காலே..... (1)

End :

முப்புவு முடிந்தபின் முதல்வனுன் சீவன்டா  
அப்புவளர் போதிலே யடக்கலாஞ் சரக்கெலாம்  
ஒப்பமான மண்டலத்தில் ஒடுக்கியதென் நூலப்பா  
அப்பனே கருக்குரு இரண்டானவாறு சத்தியே,  
முற்றிற்று. (45)

ருத்ரோத்காரி வருஷம் கார்த்திகை மாதம் 19வு  
குருவாரம்,

223. நெ. 138. அகஸ்தியர் மகிளி அருளிச் செய்த  
காவியம் ஆயிரத்திற்குச் சுருக்கம் பதினாறு.

(ஏடுகள் 4; பக்கத்திற்கு வரிகள் 7)

இதில் யோக சாதன முறைகள், அகஸ்தியர் புலஸ்  
தியருக்கு உபதேசம் செய்வதைப் போல் காண்  
கின்றன.

Beginning :

ஆதிமறை சாஸ்திரங்கள் பிறந்தவாறும்  
அடிமுடியின் நடுவாகிப் பொருள் மூன்றாகி  
வேதியனு மால்சிவனும் நின்றவாறும்  
வேதமுட கைமங்கள் பிறந்தவாறுஞ்  
சாதிபல தொழில் முறைக ளானவாறுஞ்  
தன்னுள்ளே அஷ்டாங்களு் செய்யும்வாறும்  
ஒதியநூ வெரவர்கள் செய்தவாறும்  
ஓம் மகாராசகண பதிகாப்பாமே. (1)

End :

காணப்பா காவியத்துக் காகவிந்தக்  
கருப்பொருளீப் பதினூற்க் கருதிச்சொன்  
.....ணப்பா யென்று சொல்லி யிந்தநாலே [நேன்  
வெளிவிட்டா லுங்களுக்கு யென்மேலாகேன்  
..... முக்காலும் ஆணையாகேன்  
அறிந்துணர்ந்த ஞானிகளை யடுத்துச்சேரு

பானமப்பா உண்டிருந்தாள் பத்தைப் போற்றி  
பதினாறுஞ் சிவசூட்சுமப் பொருள்தான்  
முற்றே. (16)

Colophon :

ஈசுவர வருஷம் சித்திரை மாதம் 24-ல் சுக்கிர  
வாரம்,

சிதம்பரம் ஏடு.

தட்சிணமூர்த்தி துணை.

—♦—♦—♦—

## 224. (b) அகஸ்தியர் மகாநாராயண பூரண நுத்திரம் பதினாறு

—♦—♦—♦—

(ஏடுகள் 1 ; பக்கத்திற்கு 6 வரிகள் அபூர்த்தி)

இதில் மூப்பு தீட்சை மார்க்கங்கள் கூறப்பட்ட  
னீண்டன. முழுவதும் இல்லை.

Beginning :

பூரணமாம் புங்கவந் தன்பாதம் போற்றி  
புகழ்பெறவே சிவகாமி ஆத்தாள் பாதங்  
காரணமா மறிவில்ளின்று மனத்தைப் போற்றி  
கந்தனுக்குக் கருணைபெறச் சீதினாகி  
வாரணமா முகத்தோளைப் பணிந்து போற்றி  
வல்லமையா யிந்துவின் பொருளைக்காண  
சீரணமாய்ப் போகாமல் தெளிந்து சொல்வேன்  
சித்தர்பத மனதில்லவைப்பா யொன்றாங்  
காப்பே. (1)

End :

பெருமைதனைப் பாடிவிட்டார் சட்டைநாதர்  
 பிசுகாமல் என்னைவும் தப்பில்லாமல்  
 அருமையென்ற நாலதனைக் கிழித்தாரய்யோ  
 ஆகாகா திருமூலர் நாதர்களைல்லாம்  
 முறைம.....  
 .....  
 ..... (4)

## 225. நூ. 139. வைந்தியங்கிரட்டு

(ஏடுகள் 70 ; பக்கத்திற்கு 6 வரிகள்.)

இதில் சண்டமாருதச் செந்துரம், இசிவுக்கு எண் ஜெய், சிரங்கு மருந்துகள், வச்ய மருந்துகள், இரும் ஆக்குப் புஷ்ப லேகியம், வெட்டைச் சூட்டிற்கு மருந்து, செம்பு களிம்பு போக்க, வெள்ளைப் பிரமேகத்திற்கு, ரஸம் கட்ட, மூலத்திற்குக் கஷாயம், நீரிழிவிற்கு மருந்து மேகம் 21-க்கும் மருந்து, சட்டநாதன் குழம்பு, சிலாஜித் பற்பம், சூட்டுக்கு மருந்து, வசிய மருந்துகள், மூலிகை சாபம் நீங்கச் சக்கரம், பாம்பு கட்ட மந்திரம், செம்பு தங்கமாக மருந்து, வங்கம் நீத்தமுறை, முட்டை ஊதிப் புதைக்க மந்திரம், வசிய மருந்து முறைகள், சூட்டுக்கும் புண்ணுக்கும் மருந்துகள், பிரமேகம், புண், சண்னி, சுஞ்சுக்கு மருந்து, தாதுபுஷ்டிக்கு மருந்து, கும்மட்டிக்காய் லேகியம், புண்ணுக்குக் களிம்பு, வெள்வங்க பற்பம், ரஸமணி ரெய்முறை, ரத்தக் கட்டிக்கு மருந்துகள், குண்மத்திற்கு

மருந்து, தாதுபுஷ்டி மருந்து, சூனியத்திற்கு மருந்து முதலான விதையங்கள் அடங்கியிருக்கிறன.

Beginning ;

### ஆண் பெண்ணிற்குப் பிரிவு

பேச்சிப் பேச்சி பின்மை தின்னக்காளி சண்டாளி பத்திர காளி வீரமாகாளி அடக்கிப் பிரிந்து போகச் சிவா.

End

நல்லபாம்புத் தலையை யறுத்துத்தனக்குடேவண்டினா வானுடைய சிறுமண்ணெடுத்து அதனுடைய வாயில் போட்டுக் கண்ணி நூத்த நூல் கொண்டு கெட்டிக் கழிறு முறுக்கிப் பாம்பு வாயில் கட்டி அவானுடைய வீட்டில் நடையில் புதைக்க பேயெடுக்கும்.

### இதற்கு மாந்து

கண்ணியழியாத பெண் பிள்ளை நூத்த நூல், கடல் சத்தம் கேளாத ஏருக்கிலை நாரும் ஒக்கத் திரித்துச் சந்தம் பூசி, புகை காட்டி ஒரு ஈ பிடித்து, ஊசியில் தொட்டி செவ்வாய் கீழமை மூஞ்சுரைப் பிடித்து அதனுடைய அவத்தியில் குத்தி வாங்கி வாசப்படியில் கீழே போட்டுக் ‘அழியுதபமது அமைப்புக்கு யித்தா சுவை’ யெழுதிக் கரைக் கொடுக்கக் கழியும். அவனைக் காண விட்டால் பேய் கொண்டபோல அவள். இது கைக் கண்டது. இதற்கு சக்கரம்.

## 226. No. 140. நந்திக்ரும்யி.

(எடுகள் 39; ஏட்டிற்கு 7 முதல் 8 வரிகள்)

இதில் குருவின் உயர்வு, கடவுள் குணங்கள், குண் டலின் சக்தியை எழுப்பும் மார்க்கம் முறலானவைகள் கூறப்பட்டுள்ளன.

Beginning :

சத்தியடி மேல்மூல வாசியடி சதா  
 நக்தியின் மேல்கும்யிப் பாட்டுரோக்க  
 முத்தியுள்ள மூலவாசலடி நந்தி  
 மெஞ்ஞான உப தேசமடி  
 அத்திமுதலா யெரும்புகடை நந்தி  
 அறிவிலு தித்தபாஞ் சோதியடி  
 புத்தியுடன் போற்றி வாருங்கடி கணேசன்  
 பெற்பாத மென்னாளுங் காப்பாமே. (1)

End :

அறிவிலு தித்தவாதி நந்தி  
 அன்பாய்ப் போற்றி மலர்குவித்து  
 சீரறிந்து கும்மி பாடல்தான்  
 சிவசக்தி யுடைய தன்னருளால்  
 தீர்க்கமுடன் நான்சொல்லி வைத்தேன்  
 சென்றறிந்து கும்மிதீர்க்க முற்றேன்  
 தீர்க்கமுற்றே யான்சொல்லி வைத்தேன்  
 அன்ன செயலறிந்து கும்மிபாடல்முற்றே.

227. No. 141. திநூலர் வர்க்கம் கூடப்பிள்ளை  
ஏகாட்சரம் பூரணம் 37.

(ஏடுகள் 13 ; ஏட்டிற்கு 7 முதல் 8 வரிகள்)

இதில் 6 வெற்றேடுகளும் கோர்க்கப்பட்டுள்ளன.

இதில் யோசசம்மங்தமான மார்க்கங்கள், தியானம், சமாதி நிலை முதலியவைகளுடன், குருவிள் மகிமை, விபூதியின் மகிமை, கெளன் ரஸக்குளிகை செய்யும் முறை, அதனைத்தரித்தால் ஏற்படும் சித்திகள், அஷ்டாங்க யோச முறைகள் முதலானவைகள் கூறப்பட்டுள்ளன.

Beginning :

ஆதியென்ற சுழுமுனையைத் தியானம் பண்ணி

அதின்பிறகு அரிந்மோனன் றுகவென்று

நீதியுடன் குருவாழ்க் கெவன்றே சொல்லி

நிரஞ்சனமாஞ் சற்குருவே துணையென் றேதான்

சோதியென்ற கமலமடா அண்டத் தாதித்

துலங்குகின்ற தீபமதைத் தியானம்பண்ணி

ஒதியதோர் மந்திரத்திற் குசிராய் னின்ற

ஒந்மோ கணபதிதன் பாதங்காப்பே.

(1)

End :

பண்ணப்பா பூசைவிதி நன்றாய்ப்பாரு

பத்திகொண்டு தீட்டுச்சயிலே பதிவாய்நில்லு

நன்னப்பா பட்சணியை நயந்துபாரு

நடுவான தண்டகம் நாடிப்பாரு

விண்ணப்பா தானேக்கி ஞானம்பாரு  
 மெய்யான வமிர்தபோ தத்தைப்பாரு  
 முன்னப்பா கண்ணேளி போல் வொன்னேகுட்ச  
 முத்தியே காட்சரழ ரணந்தான் முற்றே (37)

## 228, No. 142. தந்துவ விளக்கம்.

(ஏடுகள் 4; ஏட்டிற்கு 4 வரிகள்)

இதில் புலவர் வெட்சணம், ஷடாதாரசக்ர நிருப  
 ணம், கடவுளைப் பணிந்தவர் அரசபதவியையும், அடை  
 வர் என்று நந்தி திருமூலருக்குப் பிறவித் துன்பத்தைக்  
 கடக்க உபதேசம் செய்தவாறு காணப்படுகிறது.

Beginning :

.....தெளிந்து கண்டோர்  
 அனுஷ்டான பூசைமங்கிரம்.....யண்ணார்  
 ரவெமுத்துகின்ற நிலைதெரிந்து கண்டோர்  
 ஒருவருடன் வாய்திறந்து பொருளே சொல்லார்  
 ஊவெமுத்து நின்றநிலை தெளிந்து கண்டோர்  
 உடலுயிரென் ரேயறித்து உண்ணமாட்டார்  
 சிவவெமுத்து நின்றநிலை தெளிந்து கண்டோர்  
 திருவாக்கால் ஓயென்வு சொல்வாராதே (1)

End :

அருளது அவ்வும்ஹவ்வு மதிமுடியாகத் தோன்றும்  
 பொருளது நிற்குநேரமை புகலவது யெட்டெட  
 முத்துள்

மருவிடும் பாகமேலும் அரண்முடி யாகத்தோன்றும்  
மிரு.....

---

### 229. No. 142. (b) சதுரக் கோணமாலை.

---

(சங்கராச்சாரியர் பதினெட்டு)

இதில் யோகாப்யாஸ முறைகள் கூறப்பட்டிருந்தின்றன.

Beginning :

உத்ததலம் பெருந்துறைஶா டென்னுஞ்சேசம்  
உட்புகுந்து சங்குந்தி தீர்த்தமாகு  
நித்தவள நாடெனுகி வைகுந்தமேவி  
நெடியோனை யடிவணங்கி நினைவினாலே  
கர்த்தனையு மந்திசந்தி யுச்சிமுன்று  
காலமுமநீ பூசித்துக் கவலைதீர  
பெத்தன்னையே நெஞ்சகமே யிந்தப்பேறு  
பெற்றவர்க்குப் பிறவியுமுண் டெண்ணை  
லாமோ. (1)

End :

தேடறிய திருமேனி யயனுமாலுங்  
தேடியறி யாதபழம் பொருளோநீயுங்  
தேடியறிச் தாடியகால் சிவந்தபாதங்  
தெரிசித்து சதுர்க்கோண மாவ . . .த்தும்

பாடியிட்டாய் நெஞ்சகமே பத்துங்கத்துப்  
 படித்தோர்கள் பழவினைகள் ஒழிந்துமேலும்  
 பாடியிட்டாய் சுயவாக்குப் பெறுவாரிந்தால்  
 பயனரிகில் மெஞ்ஞானத் தலைவரங்களும். (1)

சதுர்கோணமாலை மூற்றும்.

குரு கடாச்சமுண்டாக வேணும்.

### 230. நூ. 142. (c) நாதப் பந்து

(எடுகள் 3; பங்கத்திற்கு 7 வரிகள்)

வேகாந்த சாஸ்திரத்தை யனுசரித்து மெஞ்ஞானத்  
 தை உணர்த்தும் நூலாக வள்ளது. “அல்ல அல்ல”  
 என்று கூறியிருப்பதை “உண்டு உண்டு” என்று  
 கொள்ள வேண்டும்.

Beginning

பாரான நவ்வெழுத்து மவ்வெழுத்து மல்ல  
 பஞ்சநிவாய் நின்றுவினை யாடியதுமல்ல  
 நேரான சிவ்வெழுத்து மவ்வெ டுத்து மல்ல  
 நெறியான கருவிகர ணுதிகளுமல்ல  
 சீரான யவ்வெழுத்து ஒவ்வெழுத்துமல்ல  
 சிறந்தசிதம் பரத்தமர்ந்த சிவனுதவிந்து  
 பேரான வெளியேகி யுடல்புகுந்து நின்று  
 பேசிவிடும் பெருமைதனைப் பிரித்தறிகுவீரே.  
 (1)

End :

நாசிநுணி நடுவெழுந்தக் கூத்தைக் கண்டோர்  
 நாதவிந்தின் செயலறிந்து பொருளீச் சொல்லோர்  
 பாசிகியனு மூலமலத் திருக்தோ ரெல்லாம்  
 பாட்டிலிட்டத் தத்துவங்கள் தொண்ணுத்தாறும்  
 பேசிவிஷத் திடுவாரிந்த நாதப்பத்தை  
 பிரியமு டனெழுதிக் கத்திட்டோர் கள்  
 காசினியால் மெஞ்ஞானத் தலைவராகி  
 காலனையும் வென்றுகலாசமடைவாரே. (11)

‘ நாதபத்து முத்தும்.

—————  
 குரு கடாச்சமுண்டாகவேணும்.

### 231. நூ. 122. (d) நூன்த தாழிச்.

—————  
 (ஏதுகள் 4 ; பக்கத்திற்கு 7 வரிகள்)

வேதாந்த தத்துவங்களடங்கியுள்ளது. பிறவிப்  
 பிணியைப் போக்குவதற்கான யோகசாதனைகளைக்  
 கூறும் நூல்.

Beginning :

சுழியாகிய முனைகண்டபின் உத்தாருர வத்தார்  
 சுதும்பல பொய்பேசிய தொழிலும் பிறர்க்கிட்டாய்  
 வழியாகிய துறைகண்டபின் அனுஷ்டானமு மத்தாய்  
 வழங்கும்பல நூல்சாஸ்திரம் நினைவும்பிறக்கிட்டாய்

விழியாகிய மலர்கண்டபின் உயராச்சனை யற்றுய்  
 பெய்நிரிடுங் திருமந்திரம் விட்டாய்சிவ முத்தாய்  
 அழியாப்பதாக் குடியேறிய பின்னச்சமு மத்தாய்  
 ஆரோப்பவ ரினையத்தனை யளவத்தனை மனமே.  
 (1)

End :

வருவானது விந்துஞ்செய லருவானது நாதம்  
 உடலுக்குபி ரானதொடு நாலங்குல முதலும்  
 குருவானது முஜைமிதினில் அறிவாகிய வெளியில்  
 குடியாகியபதி கண்டனனருள் வாசகஞாரி  
 டிரிவாகன புவிமிதினில் மகிழ்ந்தே யுரைசெய்த  
 தமிழ்த்தாழிசை நெறியும்பாடி நின்றேர்  
 கருவாசலை யணுகாமலே பெறுவார் நெறிபெறுவார்  
 கடவுள்செய லறியாதவர் கருவாசலைப்புகுவார்.  
 (11)

ஞானத்தாழிசை முற்றும்.

## 232. நெ. 143. வாதம் முப்பத்தொன்று.

(ஏடுகள் 9 ; பக்கத்திற்குச் சராசரி 6 வரிகள்)

இதில் ரஸக்கட்டு, நாகப்பற்பம் முதலியவைகளுடன்  
 ரஸவேதைக்கான முப்பு முறைகளும் உள்ளன. பரி  
 பாண்டியாகக் கூறப்பட்டிருக்கிறது.

Beginning :

மூவாயிரத்தில் முழுப்பாடல் முந்தாறு  
பாவாயுரைத்த நொண்டிபாடல்—மூவான  
முப்புவின் பாடலென முக்கியமுடன் வாதவித்தை  
முப்பதோ டொன்றூய் மொழி

End :

ஊதுபற்பம் வெள்ளியலே வொன்பதரை தப்பாது  
நீதியடி பூரணத்தில் நேருவாய்—பாதமது  
சித்தியாங் தேகமது சீர்முதல் கொள்வாத  
முத்தியா முப்பதொன்றே வாதமுன்

குரு பாதம் துணை

பூரணம். வடிவேல் துணை

---

### 233. நெ. 144. உந்தர கீதை.

---

(பூரி கிருஷ்ணமூர்த்தி அர்ஜுனானாக்கு அருளிபது)

(ஏடுகள் 47 ; பக்கத்திற்கு 7 வரிகள்)

இது பகவத்கீதையை 3 அத்யாயங்களில் விளக்கும் நூலால்.

இதில் வாயுத்திராணை லட்சணம், சமாதி லட்சணம், தாரணை விசேஷம், ஓவன் லக்ஷணம், ஓவன் முக்தனிலை, குண்டவியின் சக்திகளை எழுப்பும் முறைகளையும், இடா, பிங்களா, முதலான நாடிகளின் கதிகளையும், கர்ம யோக, ஞான யோக மார்க்கங்களையும் விளக்குகிறார்,

Beginning :

- ஜவகைப் பொருளும் நான்கு கரணமுங் குணங்கள் மூன்றுஞ்
- செய்வினை ரெண்டுமொன்றி யாவருங் திகைப்ப நின்ற
- பொய்யிருள்கல ஞானப் பொருள் கதிர் விதித்த புத்தேள்
- ஏ சவளராழிச் செங்கட்கண்ணைனைக் கல்லான் வைப்பாய். (1)

End :

யோகியானவன் மோட்சத்தை எவன் அகாலன் சிந்திக்கிறோலே அவனுக்குத் தேகம் சம்ரக்ஷணர்த்தம் பிட்சான்னாஞ் சித்திக்குமே யல்லாமல், இந்திரியங்கள் பலக்க வேண்டியல்ல, சீதநிவாரணமாக வஸ்திரங் தரிக்கிறதே யல்லாமல் அலங்கார நிமித்தமல்ல; அவருக்குப் பொன்னும் ஓடிஞ்சரி; விருந்தும், கீரையுங் சரி. உண்ட அன்னமுஞ்சரி; போகவஸ்துக்கள் வந்ததி னைலே சந்தோஷ மில்லை; வராததினைலே விசனமு மில்லை இப்படிக்கொத்த யோகீஸ்வரனே சீவன் முக்தன்.

இந்த உத்தரகீதை யென்ற 3 அத்தியாயமும் எவன் மனனம் பண்ணி அனுபவித்துக் கொள்ளுகிறோலே அவனுடனே கிருதார்த்தனுய் சீவன் முக்தவனவான். சித்தம் - மூன்று மத்யாயம் முற்றும்.

ஆதிபராபரத்தய்யனே உந்தனே திவ்ய திருவடித் தாமரைகளே துணை - உத்தர கீதை சம்பூர்ணம் முத்தும்.



## 234. 145 நே. ரோமிலி பந்திறு.

---

(ஏடுகள் 5; வரிகள் 6)

முப்புமுடிக்கும் மார்க்கங்களைக் கூறும் இந்தால்  
16 செய்யுட்களாலானது. பரிபாலைத்யாக வள்ளது.  
பொருள் விளங்கவில்லை. எழுத்துப் பிழைச்சனம் மலின்  
துள்ளன.

Beginning :

முலதா ரப்போருளே மூர்த்திகாப்பு  
முப்பாழும் பாழான மூர்த்திகாப்பு  
.....வளராயி பாதம்  
வேண்டிக்கொண் டேன்னும் விழியாச் சொன்  
பாலான நூலதிலே சிங்கி [னேன்  
.....னே வைத்தியழும் வாதத்தோடே (1)

End :

மணிசூர விறமல் லோக சாசாரம்  
மன் னாவுதூமங்கே .....  
கேணியாரோ சாந்தமறிந்த பெரியோ  
கணேசனுட பட்டணத்தின் கேட்தாமோ  
உனக்கு சிலுசிலுப்பேர் பசியமந்தால்  
பலனுக்குப் பலித்திடாதோ  
வனிகண்டாப் போலே மக்களே  
பதினறு வன்னி முற்றே.  
பரிபூரணம் துணை செய்யும்.

---

## 235. நெ. 146. பலதீட்டு

---

(ஏடுகள் 3; ஏட்டின் பக்கத்திற்கு 9 வரிகள்)

இதிலுள்ள 3 ஏடுகளும் தனித் தனியானவை வேவரெருரு சுவடியிலிருந்தெடுத்துக் கோர்க்கப்பட்டுள்ளன. ரஸபற்பம், வெள்ளீய பற்பம், தாமிரச் செங்காரம் முதலானவைகள் உள்ள கடைசி ஏடு செய்யுள்ள ரூபமாக உள்ளது.

**Beginning :**

ரஸத்தைப் பனமட்டைச்சாறு விட்டுக் குழியம்மியில் நன்றாயரைத்து வில்லையாகப் பண்ணி கிளிஞ்சட்டியில் வைத்து மேலும் கிளிஞ்சட்டி கொண்டு மூடிச் சீலைமண் செய்து குக்குட புடம் போடுப் பற்பமாம். எடுத்து வைத்துக் கொண்டு வியாதிக் கேற்ற அனுபானத்தில் ஒரு பண்வெடை சாப்பிடவும்.

**பந்தியம் :** 1

புளி, புகையிலை விடவும்\*

**End :**

சொல்லுவதாய் பத்தற் சோறு போட

துணிந்திந்தின் பரின் ..... தைப்போல்

வெல்வது போல் புவித்தோலை வரித்துக் கொள்வன்  
.....சாதிவிட்டு வெரும் பிலுக்குச்

சொல்லிகல பணத் தோறதனைக் கூரைத் து  
 யுதாசி..... டாக் மளப்பமென்று யலைவான்  
 செல்வதொரு சிவஞானக் கருவை ..... [நாய்போல்  
 கோருங தெருதோரும் காய்போலத் திரி  
 வான்பாரே. (19)

---

### 236. நெ. 147. பரிபாலை ஐம்பது.

---

(ஏடுகள் 19; பக்கத்திற்குச் சராசரி 5 வரிகள்)

இதில் 4 முதல் 19 ஏடுகள் வரையுள்ளன. முதல் 3 ஏடுகள் காணப்படவில்லை, காசிக்குத் தெற்கில் பூமி நாதம் விளைகின்றது. அதனை எடுக்கும் விவரம் உள்ளது. ரஸக்குளிகை செய்யும் விதம், செயந்து செய்யும் விதம். முதலானவைகளுள்ளன.

இதன் நூல் ஆசிரியர் பெயர் தெரியவில்லை ஆகவே இதற்குப் பரிபாலை, நீ என்றே பெயர் கொடுக்கப்பட டிருக்கிறது,

Beginning :

பாலாகும் பழமாகும் சீனியாகும்  
 பனவெல்ல மானுலும் பத்தவேனும்  
 மேலான பச்சரிசி சிறுப யறுமாகு  
 மிளகுசி ரகமாமே வெந்தோகும்  
 மாலாக யிப்படியே வாங்கியுண்டு  
 மாண்டிறங்கு போனவர்கள் கோடாகோடி

காலான மெளனமதை யடுத்தபேர்கள்

கருத்தையெவ ரறிவார்கள் கடினந்தானே (1)

End :

உள்ளபடி சொல்லுகிறே னிந்தநாலால்

உத்தமனே தாருசவெள் கீ யாகுப்பாரு

வெள்கீயென்ற சுன்னத்தால் ரஸத்தைநீத்தி

மேலான பரித்தகட்டில் பூசிப்பாரு

கள்ளமிலாச் சௌந்தாரம் சுண்ணும்பாச்சு

கதிரான தாம்பிரத்தில் கொடுக்கச்சொன்

பிள்ளைகளே யிதையெடுத்து வெள்ளிக்கீய [கேள்வி]

பிழைப்பதற்கு வழியுண்டாம் பேசில்முத்தே.

(51)

### 237. நூ. 148. ஊர்வசி ரத்னச் சுருக்கம்.

(ஏடுகள் 7 ; பக்கத்திற்கு ஒரு வரிகள் )

இதில் சீவா, பிரம்ம விளக்கம், முப்பு முறைகள்,  
குண்டலினி யோகம் முதலானவை கூறப்பட்டுள்ளன.

Beginning

ஏகமாகி யிருந்த பராபரம்

தேக சிவசை தன்னிய சிகாற்கீன

யோகவாக நினைக்கு மூர்வசி

தெங்கயான சொலுரத்னச் சுருக்கமே.

End :

இதியின விலாசம்வையான சகப்பொலிவும்

பேதகமாய் தாயிரங்கி பேசுவது முன்டோ

சாதிபல வானவர்பாற் சேகரமிதென்றே  
நீதிமொழியான பதினெட்டுமிலை முற்றே.

### 238. நெ. 149. அழகண்ணிச்சித்தர் பாடல்.

(புப்புச் சுன்னம்)

(ஏட்டின் ஒரு பக்கத்திற்கு 8 வரிகள்)

இதில் முப்பு வைக்கும் முறைகள் கூறப்பட்டுள்ளன  
பல இடங்களில் பொருள் விளங்கவில்லை.

Beginning :

மேகத்தால் விந்தாச்சு ஆத்தாலே  
விசைரவியால் சுண்ணும்பாய்  
ஆகச்சிருநீரு லாத்தாலே  
அஷ்ட சுத்தியாவள் சத்தி. (1)

இரவிமுகத் தாலே யாத்தாள்  
யீசனென் றுப்பாச்சு  
வருகெங்கை தன்னுலாத்தாலே  
யயமாகச் சுத்திசெய்தே (2)

முந்தினவுப் பிரண்டு மாத்தாலே  
முழுக்கல்லுப் பொன்றும்  
தொந்திக்கையி லவ்விடைக் காத்தாலே  
சுழினங் காற்சேர்த்து (3)

End :

சித்திபெற்ற கற்பமிதா மாத்தாளே  
தேவவார்ஷமதில்  
அத்தியின் றன்பிலமா மாத்தாளே.  
ஆயிரமாம் வயது (55)

உத்தமற்குச் சொன்னே அத்தாளே  
உசரவெளி கண்டதெல்லாம்  
பத்தியுள்ள பத்தர்களுக் காத்தாளே  
பதிக்கும் பரம்கண்டாயே. (56)

அழுகண்ணிச்சித்தர் பாடல் முத்தும்.

Colophon :

கடைசி ஏட்டில் பாஷாணக்கட்டு முறை எழுதப்  
பட்டிருக்கிறது.

### 239. நூ. 150 (a) மஹேந்மணி

(ஏடுதள் 8 ; பக்கத்திற்கு 6 வரிகள்)

இதில் விங்கமெழுகு, நாகமெழுகு, சூதபஸ்பம், சூதக்  
கட்டு, அரிதாரக் கட்டு, வெள்ளோ கெளரி மெழுகு அயச்  
செம்பு செய்யுமுறை, செம்பில் களிம்பை நீக்கும் முறை,  
வங்க செந்தாரம் முதலியவைகள் உள்ளன

Beginning :

விங்கம் ஹருக்கி மெழுகு பண்ணுகிற முறை. குடி  
கட்டிப்பூண்டுச் சாத்தில் 12 ஜாமங் சருக்குக்கொடுத்

துக்கரையிலே வைத்து வெங்காரம்கொடித்து உருக்கினால் உருகி ஆடும். மெட்காகும் விதம்.

End :

சக்கரம் முன்றிடத்திற்கு.

பித்தளையும் நல்லது வேணும்.

வெள்ளீயம்	கழுஞ்சீ
ரசம் சத்தி	„
செம்பு ராவினபொடி	„
உறுப்பியால் வெள்ளி	„
தலையீற்றுமாட்டின்சாணி	„
எனுமிச்சம்பழம்	50
நெறுஞ்சிச்சாறு	
ஆடுதீண்டாப்பாளை	
வேப்பஞ்சிராய்	
நடைவாலெருந்துச்சாறு	
குக்குடத்தலைச்சாறு	
முனைமுதல் விடவும்	
கடகை நீர்	கழுஞ்சீ
ஆட்டுச்செவிச் சாறு	

சற்குருபாதம் தண்ண,

—\*—\*—\*

## 240. நெ. 150. (b) பிண்ட வழில் கழற்றி.

—\*—\*—\*

(ஏடுகள் 3 ; பக்கத்திற்கு 7 வரிகள்)

இதில் 6 ஆதாரங்களைப்பற்றிய விவரங்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. பரிபாஷையரக உள்ளது.

Beginning :

வாகான காயம் வளமாய் நிறுத்திட  
வாகான மேலத்திற் பாத்திடு நாற்கோணம்  
தாகா நடுணமயக் தானுறு முக்கோணம்  
நாதாஞ் சுழியினில் நந்தியா மிலிங்கமே. (1)

End :

மயக்கி யிழப்பாரும் வாய்க்கு ருசிதப்புங்  
தயக்கிய பெண்மேற் ரூண்மோக மாசைபோங்  
துயக்கித் தயர்கானுஞ் சொல்சுழி மேல்விழுங்  
தயக்கிக் கபாடங் தானே திறக்குமே. (16)

வழிலை கழற்றல் முற்றும்

கற்பகவினுயகர் துணை.

—•—•—•—

**241. நூ. 150. (c) ஞானவெட்டியான் கதை.**

(ஏடுகள் 7 ; பக்கத்திற்கு 6 வரிகள்)

இதில் ஷட் சக்கிர நிறுபணம், ப்ரும்ம, கூத்திரிய குதைத்தின் விளக்கம், கருப்பையில் தேகம் வளரும் விதம் முதலான விஷயங்கள் உள்ளன.

Beginning :

இருளதனை அறுத்த சித்தர் நாதர்கள் பாதம் போத்தி திருமேனி அகண்ட.....செகனுத ராருளினுலே விருவிலை நன்னால் ஞானவெட்டியான்.....ய்ப்பா கருவினில் உழையாள் மைச்தன் கணபதிக் காப்புமாமே

End :

சாதியிற் பெரியவர்காண் சங்கப்  
பலகைமே விருந்தவன் காண்

வேதியர் சாஸ்திரியர் தொழுக  
வீம்புபெத்த சாம்பு வன்னுனே.

(20)

அந்தணர் வேதியர் களென்னை  
யசட்டுப் புலையனென்று தள்ளினார்கள்

சத்தியுஞ் சடங்கறுந்த வென்னைச்  
சாம்புவ மூர்த்தியென் ரேதொழுவார்.

(28)

## 242. பெ. 151. வாக்டத்திரட்டு.

(ஏடுகள் 70.)

பலநீள அகலமுள்ள ஒலைகள் சேர்ந்தது மிகச் சிதிலமானது. ஏடுகள் ஒரே சீராக இல்லை.

இதில் வீரவைப்பு தன்னைக் கட்டு மந்திரம், கோவிந்தபுரம் வேலப்ப முதலியார் சொன்ன காந்தச் செங்குரம், ரசநர்ப்பூர் வைப்பு, குங்கிலிய வெண்ணெணய் காரைக்கால் வைத்திலிங்கம்பின்னை முறை, வங்கபற்பம் தாமிர நீறு, திருவடமருதூர் கண்ணுசாமி சொன்ன சாரமெழுகு, பல்வளி மருங்கு, ரஸக்கிண்ணின்டடி விதை பாகம், தேஞுகொட்டியதற்கு மேலேழுச, திருமூலர் கெந்தகத் தைலம், அருணசலம், கோபாலல்வாமி சொன்ன முறை, புத்திர சஞ்சிவீ எண்ணெணய், சண்ட மாருதச்செங்குரம், வைத்திய சாஸ்திரம், சோதிதழம் முதலானவைகளின் சுவடி அட்டவணை.

முதலானவை உள்ளன.

## 243. நெ. 152. குதிரை வாக்டம்.

(எடுகள் 61; பக்கத்திற்கு 6 வரிகள்)

இதில் குதிரைகளுக்கு உண்டாகும் பினிகளின் குறிகுணங்களும் மருந்து முறைகளும் கூறப்பட்டுள்ளன.

Beginning :

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்  
நோக்குண்டாம் மேனி நுடங்காது—பூக்கொண்டு  
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பதத்தைத்  
தப்பாமல் சார்வார் தமக்கு.

அத்திமுகத்

துத்தமனை

நித்தமனினை

சித்தமே.

(21)

மட்டி யிரண்டுங் தலைமுகத்திலே  
மருவுஞ் சுழிகளொரு மூன்றாங்  
கட்டுங் கண்மே விரண்டாகு  
மகடி பவுரத்தி விரண்டாகும்  
தொட்டதுடையி விரண்டுடனே  
சுழிகள் பத்தும் வருமாகில்  
வெட்டு மூனையில் சயந்தானும்  
விளங்கி வாழ்வு மிகுத்திடுமே.

(1)

ஏடு 22.

### ஏகாந்த நூலை குணம்.

மரத்தைக் கடிக்கும், தன்னுடைய சரீரத்தைக் கடிக்கும், தவசம் புல்லுதின்னது, தண்ணீர் குடியாது, இந்து யந்து :

புலிமாங்கிஷம், சதுரக்கள்ளிப்பால், கேழ்வரகு, சிவனுர் வேம்பு பொடி நாழி.

வெள் வெங்காயம்	பலம் பத்து
பெருங்காயம்	ஒன்று

இவை சேரக்கூட்டி யிடித்து முன் சொன்ன மாங்கிசைச் சாத்தில் கூட்டி கத்திரிக்கவும். அரிசிபடி இரண்டு பால் படி நாலு, புண்ணுக்குப் படி இரண்டு, பயறு படி ஒன்று, கச்சல்க் கருவாடு படி ஒன்று ஆக இவை சேரப்பாலுடனே போட்டு வேக வைத்து உள்ளுக்கு மேய்க்கவும்.

ஆமணக் கெண்ணெயும், நல்லெண்ணெயும், நெய்யும் சரிபாகமாய்க் கூட்டி . . . அட தலமாத்திரமாய் நனைக்க நோவு தீரும்.

தண்ணீர் காய்ச்சி னற்றிக் கொடுக்கவும்,

End :

கடைசி ஏடு பாதி முறிந்துள்ளது,

Colophon :

இச்சுவடியின் முதல் ஏட்டில் ஏசு மேரியே துணை, என்று உள்ளது.

தகட்டிரிதாரம்	பலம் $\frac{1}{2}$
சாதிலிங்கம்	பலம் $\frac{1}{2}$
ரசம்	பலம் 1
வங்கம்	பலம் 1
நெல்லிக்காய் கந்தகம்	பலம் 2
துருசி	பலம் 1
நாலாங்காய்ச்சி	
வெடியுப்பு	பலம் 5
	ஆக பலம் 10

இந்தப்படி மூலிகை முந்திரம் செய்யப் பக்குவ  
மாகும் என்று காணப்படுகிறது,



#### 244. நெ. 153. பின்னர் சேர்க்கூடியது



#### 245. நெ. 154. வாதம் எண்பதற்கும் எண்ணேய்



(ஏடுகள் 122 ; பக்கத்திற்கு 9 வரிகள்)

இதில் வாதம் முதலான வியாதிகளுக்கு உள்ளுக்குக் கொடுக்கும் எண்ணேய் வகைகளும், வெளிப்பிரயோகத் திற்கான எண்ணேய் வகைகளும் கூறப்பட்டுள்ளன. இதில் காணப்படும் சில முறைகளாவன, கண் எண்ணேய், குமரித்தைலம், சந்தித் தைலம், மாந்த எண்ணேய், மேக வெட்டை எண்ணேய், கெர்ப்ப வாயு எண்ணேய், மழூர்சிகை எண்ணேய் என்பன.

Beginning :

வாதம் 80-க்கும் எண்ணேய்,

சாதிலிங்கம்	வராகனைடை	3
மனேசிலை	„	2
பொன்னரிதாரம்	„	2
துத்தம்	„	4
நெல்லிக்காய் கெந்தகம்	„	2
அதிவிடயம்	„	2
பச்சைக்கற்பூம்	„	1
அபினி	„	2

இதுவெல்லாம் நேகவரைத்து ஒரு படி நல்லெண் ஜெயில் போட்டுக் காய்ச்சிச் சிவந்த பதத்திலிறக்கி வைத்துக் கொள்ளவும். 25 நாட்கள் ஒரு கரண்டி அங்கிலிலும் விடிந்தும் கொள்ளவும். கார்ப்பு, புளிப்புச் சுதாவும், மேனுக்குத்துவனை ணிடவும். தலைக்கும் தேய்த்து முழுகவும்,

End :

பின்னொ தொஷத்திற்கு.

பூவரசவேர் வடக்கே போகிற வேரும், ஒரு நத்தையும், குளத்தில் நண்டும். உள்ளி, வாசம்பு கூட்டி நறுக்கி எண்ணெய் விட்டு வெயிலில் வைத்து ஏரித்து உச்சங்காலையில் மத்தித்து ணிடவும். வழிரு கழிந்தால் உள்ளே காசெடை கொடுக்கவும். பின்னொ தொஷம் தீரும்.

## 246. நூ. 155. (a) சல்லிய நூல்.

(ஏடுகள் 31; பக்கத்திற்கு ரவரிகள்)

பற்பல வசியம், மோகனம், கர்மகாண்டம், உச் சாடன முறைகள், சித்திகளுக்கான முறைகள் முதலான வகள் கூறப்பட்டுள்ளன. மாந்தீக முறைகளும் உள்ளன.

Beginning :

ஆதியாம் மாந்தீக மாயனுன் முனிவர் தம்மில்  
நீதிசேர் சல்லியனென்போன் நிலத்தினில்  
செய்தநாலே  
தீதறுதமிழிலே செப்பவே புழைக்கயான்தன்  
சோதிசேர் செம்பொற் பாதஞ்சுடினேன்  
சென்னிமிதே (1)

செப்பை வெத்தினாலுஞ் சிறங்த மந்திரத்தினாலு  
மொப்புறு கருவினாலு முரைக்கின்ற கன்மமெட்டுங்  
தப்பிலாமுனிவன் வாகாற் சாற்றிய விதவழியா  
விப்புவியறிய ஓண்டி யியம்பினேன் தமிழினாலே.  
(2)

End :

ஓரெராகு கருமங்கற்றே ருலசுல்லாக்  
தானுய்விற்கும்  
பாரொரு கருமங்கற்றே ருயர்க்கத  
தோர்பெரியோநாகப்

ரோரொரு மருமங்கற் ரேருறு நரகத்தில்வீழ்வ  
ரோரொரு கருமங்தானே உயர்க்குரு  
வருளேவோனும். (99)

குருவருளாலே சல்லியன் கூறிய  
தொழில்களைல்லாம்  
குருவருளாலே கண்டு குறிப்புடன்றிய வோனுங்  
குருவருள் தானேதெய்வும் குருவருள் தானேமுத்தி  
குருவிரு பாதங்கண்டு கொண்டேனென்  
சென்னிமீதே. (100)

முகிந்தது முத்தும்.

### Colophon:

33-வது ஏட்டி-லும் 34-வது ஏட்டி-லும் மந்திரத்துடன்  
யந்திரம் வரையப்பட்டிருக்கிறது.

### 247. 156 நூ. (b) ஒட்டிய நால்-

ஏடுகள் 10. (35 முதல் 45 வரை)

ஒருபக்கத்திற்கு 6 வரிகள்.

இதில் வசியம், மோகனம், ஸ்தம்பனம், உச்சாட  
னம், பேதனம், மாரணம் முதலானவைகளுக்கான  
மந்திரங்கள், தந்திரங்கள், யந்திரங்கள் கூறப்பட்டுள்  
ளன்.

Beginning :

சீரணி கான்றைக்குடுஞ் செஞ்சடை யுடையான்  
பங்கில்

காரணி கெளரிமுக்கண் னுயகி புவனம் பெற்ற  
காரணி யுமையாள் சோதிக் கருமங்கள்  
தாலுய்நிற்கும்  
பூரணி பெற்றவாலை முகவணை போத்தி செய்வார்.  
(1)

செய்யதோர் வசியமோகங் தம்பனங்  
தேசங்தன்னில்  
வெய்யவுச் சாடனங்கள் மிகுந்த வெட்டினகருணை  
வையகம் பேதனங்கள் மாரணங் கண்மத்தோடு  
தையலீ ரொன்றுக்கொன்று சாத்திய  
மந்திரங்கள். (2)

மந்திர முந்தூலாய்ந்து வழங்கினு வெட்டியனேன்  
போன்  
தந்திரங் கருவும் பின்னைசாற்றிய வெழுத்துஞ்  
செய்ய  
பங்கபின் மனத்தினாற்றுப் பகர்ந்தனங் கரு  
மந்தோறு  
மிக்தனை லொட்டிய மென்ன யாவரு மியம்பலாமே.  
(3)

End :

பூசைநிதி :

சந்தனஞ் சிவந்தபுட்பஞ் சாம்பிராணி  
செவ்வாது குக்கில்  
முந்திய மதுமாங்கிஷங்கள் முறைறிறை  
படைத்துச் சக்கரம்

விந்தையாய் வரைந்து கொண்டு விளம்புரு  
லட்சங்தன்னை  
வந்தவன் முன்னே நிற்பாள் மகத்தான  
கர்மந்தோறும். (28)

கருவன் றி மந்திரமில்லைக் கருது மந்திரத்தையன் றி  
யொருகரு வுலகத்தில்லை யுரைக்கு  
மோரெழுத்துமில்லை  
வரைவது சக்கரமன் றி வழங்கிய கருமமில்லைத்  
திருவருள் தேவியன் றிச் செகத்தினிற்  
தெய்வமில்லை. (29)

இல்லமும் பிறமுமாகி யெங்குமாய் நின்றதேவி  
சொல்லிய கருமமாறுஞ் சூத்திரமாட்டுங் தேவி  
யெல்லம்மையான தேவி யிகத்தினாற்  
கைகண்டவித்தை  
புல்லியக் கட்டையொன்றிற் புதுவருச்செய்ய  
வேண்டும். (30)

### 248. நெ: 155. (c) இலக்கினபாவ பலன்.

(எடுகள் 46 முதல் 52 வரை ; 7 ஏடுகள் பக்கத்திற்கு  
6 வரிகள்.)

இதில் ஒவ்வொரு லக்னத்தில் ஐனித்தவர்களுக்கு  
ஏற்படும் பலன்களை அறிவிக்கும் சோதிட நூல். நான்  
கான் பாவபலன் வரை காணப்படுகிறது. அழுர்த்தி.

Beginning :

இலக்கின முதயங்கீர்த்தி மூர்த்திமா னென்பதாகும்  
 இலக்கினத் ததிபலட்சி யுட்சநட்பேறி நிற்க  
 யிலக்கினத் ததிபண்றனரேன் கேந்திரத்திரி  
 கோணமெய்த  
 இலக்கினாங் ஈன்னையந்த வதிபனையெழிற்கோள்  
 சோக்க. (1)

கீர்த்தி மென்பாடு முண்டாங் ஜிளர்வலியுடைய  
 னுவன்  
 வார்த்தையில் வழக்கில் யாரும் மதித்திட  
 வல்லனுவான்  
 பார்த்திபர் போற்ற வாழ்வான் பண்பின்ன  
 பலவானுவன்  
 தோத்திரப் பிரியனுவன் துலங்கிய வடிவனுமே. (2)

★      ★      ★      ★      ★

முன் றுடன் பிறப்பு வெற்றி முன் றுபசயங்கா  
 தென்ப  
 முன் றினுக்கதிபன் செவ்வாய் மூள்ளட்பாட்சி யுச்சம்  
 முன் றினுக்கதிபன் செவ்வாய் கேந்திரங்  
 திரிகோண முற்ற  
 முன் றினையதிபன் றன்னை முரனேநி நற்கோள்  
 சோக்க. (16)

★      ★      ★      ★      ★

End :

பூமித்தானக்கோள் செவ்வாய் பெரருந்தநட்  
 பாட்சியுச்சம்  
 பூமித்தானக்கோள் செவ்வாய் கேந்திரங்  
 திரிகோணம்பூணப்

பூமித்தானக்கோள் செவ்வாய் லக்ஞினப்புணர்  
நட்பாகப்

பூமித்தானத்தைச் செவ்வாய் பொருந்தி  
நற்கோட்கள் நோக்க. (25)

பூமித்தானவர் கட்கெய்துப் பொசிப்து.....

ஞிப்பு :

இங்சுவடியில் நான்காம் பாலா பலனுக்குமேல் ஏடு  
கள் காணப்படவில்லை. ஆகவே அழுர்த்து.

### 249. நெ. 156. (a) தீரவங்களின் பேதங்களும் ருணமும்.

(6 ஏடுகள்; ஒலைக்கு 8 வரிகள்)

ஞிப்பு :

இந்த சுவடியின் மூன் பாகம் காணப்படவில்லை.  
47-வது செய்யுளிலிருந்து 99 செய்யுட்கள் வரை  
தொடர்ச்சியாகவுள்ளது.

இதில் காட்சீர், தேத்தண்ணீர், கழுவத்தண்ணீர்,  
ஆகாசத்தாமரைநீர், தாமரைத்தடாகம், அல்லித்தடா  
கம், செங்கழுநீர் தடாகம், ஆம்பல்நீர், நெய்தல்நீர்—  
கோரைநீர், செம்பங்கோரைநீர் வாழைக்கிழங்குநீர்  
தாழை மடல்நீர், அன்னபேதித் தண்ணீர்—வழைத்  
தண்ணீர்—மாங்கிஷ்டபேதித் தண்ணீர், முங்கில்வளைத்  
தண்ணீர்—சோகீனநீர்—தூவானநீர்—கூறைவாரத் தண்  
ண்ணீர், ஓட்டுஉக்குறைத் தண்ணீர்—காரைக்குறைவாரத்

தண்ணீர் - பழங்குறைநீர் - கட்டுக்குழி, சன்னம்புக் குழி - சாணிக்குழி - கட்டக்குழி இவற்றில் தேங்கிய நீரின் குணங்கள், சிறுநீர் - புழுத்தநீர் - கண்ணீர் - வியர்வைநீர் - அப்யங்கநீர் - வெங்கீர்.

முதலான திரவங்களின் குணங்களைக்கூறும் நால் கடைசி இரு ஏடுகளில் வாதரோகங்கள், சிராணி குடிய வகைகள் போன்ற பற்பல விபாதிகளின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன.

Beginning :

.....கூட்டி

காலமாங் கோடைக்குன்னறைகண்டு வெங்கீரோடு  
சாலநெம் கூட்டியுண்ணத்தாகம்போன்ற சாறு  
மின்பம். (46)

**காட்டிர்**

சத்தியும் விக்கல்தாகங் தணிவில்லா அஸ்திச்சூடும்  
பத்திய சிருகிருப்பும் பக்ரெண்ணு வழிலைதானு  
முத்திய வரோசிகங்கள் முடிசியசயித் தியத்தோ  
டேத்திடும் சிராணியெல்லா தேமகிடுங் காட்டிரே.

(47)

★ ★ ★ ★ ★

**வாழைக்கிடங்குநீர்**

கோழையும் பெருகுஞ்சாலக் குணங்களாம்  
விரோதமாகும்  
தாழைச்சித்தம் போக்குஞ் தாதுவம் மந்தமாகும்  
வாழையின் கிடங்குநீரை வளமுடன்,  
ஏகாண்டபேர்க்கு  
ஒளையில் சார்ந்தகுடி முடிகிடும் புனியுள்ளோரே.  
(66)

End :

**வெந்தீர்**

நவசுரம் போகுங்காசம் நசிக்கும் ரீஜிசமும் வாதங்  
 தவனம் போமந்தம் பேதி தலைவவி சுவாசகாசம்  
 பலபல நீர்க்கட்டேகும் பறந்திடுங் குணமஞ்சுருளை  
 உவமிலாத் திரிதோடங்க ளோட்டும் வெங்கிரைக்  
 கொள்ளே  
 (99)

பித்தமும் வாயுவும் பாரு



## 250. நெ. 157. வைந்திய ஸிந்தாமணி.



(தன்வந்திரி பகவான் அருளியது.)

(ஏடுகள் 13. பக்கத்திற்கு 8 வரிகள்.)

இதில் அஷ்டவித பரீட்சை, நோய் பரீட்சை, நாடி  
 நடைகளின் பேதம், வசனவெட்சனம், நேத்திர லட்ச  
 ணம், மலம், முத்திரம், நாக்கு முதலான அஷ்டஸ்தான  
 லக்ஷணங்கள், அசீர்ண நிதானம், சுரநிதானம் 7 வகை,  
 தாதுகத் சரம் - சந்திவாத் சரம், 13 வகை சந்திகள்.  
 சந்திக்கு நாளரிதல் - விஷம சந்திதோஷம் - சிம்மி  
 தோஷங்கள் விபரம் (சிம்மி - சிழுவா - நாக்கு) அதி  
 ஸார நிதானம் - லங்கனம் செய்யக்கூடாதவர் - சுரபத்  
 தியம், சுரத்திற்கு லங்கன நாள் அறிதல் காலாகாலம்  
 அறிந்து மருந்து கொடுக்கும் விதம் முதலானவைகள்  
 கூறப்பட்டுள்ளன. முழுவதும் வெண்பாக்களால் ஆகி  
 யது. சிகித்தை முறைகள் காணப்படவில்லை. ரோக  
 நிதானம் மிகவும் சித்தமாகவுள்ளது.

Beginning :

சோதி மின்னெனியில் நின்று துலங்கிய  
முகம்மதாலே  
ஆதியப் புவனங் தன்னில் அமைப்பித்த  
ஆதந்தன்னால்  
சாதி ரெண்டானபோதே சகல நோய்  
விபரமெல்லா  
மோதியசிந் தாமணிக்கு உடையவன் காப்புப்  
தானே. (1)

முந்தாரியங் தமிழால் முதலகிலே வைத்யச்  
சிந்தாமணி வெண்பா செப்புதற்கு—நந்தா  
திருமனு லகாதி யெவ்வடியர்க்குஞ் தாயா  
மொரு வன்றுணை யாகவும். (2)

ஒருவா யினுல்வாய் மதழுன்றி லோரு  
ரிருதாளி ன்முத்தா ளிசையவரு மோர்  
களிமத்தை மின்ததுரைத்தக் கல்வி யிற்போற்றீர்  
வெளித்தை யினி துரைத்தவே. (3)

காரநிதானம்

★ ★ ★ ★ ★

துன்னும் வியாதி நிதானங் தொகுத் துரைத்தாய்  
பின்னும் வியாதி வகை பேசவார் முன்னே  
சுரத்தை யுறைப்பார் சுர மென்பா ருதிற்  
கரத்த வியாதிக் கரசனே (24)

End :

**காலா காலமறிந்து மருந்து கொடுக்க.**

தேயமுங் காலமுங் தேகத்தின் கோட்டுநிலை  
ஆயும்வயசு பிணி ஆய்ந்தறிந்து—யேயும்

பொருங்கு வகையறிந்து புந்தியிலு லோறங்தோன  
மருத்துவனே யென்பாம் கிளர்ந்து. (67)

ஐந்தானுளே ஏழாஙாளாகு மிரண்டொன் பானுள்  
முந்தானுள் பண்ணேன் றில் மூடிசங்கி-வந்ததெனில்  
தீர்ந்தாலும் தீருமது தீராமலே யதனால்  
வீந்தாலும் வீவாட் விளம்பு. (68)

தன்வந்தசு பகவான் அருளிச் செய்த வைத்ய சிஞ்  
தாமணி வெண்பா.

எழுதி முடிந்தது முற்றிற்று.

---

## 251. நூ. 158. வைத்திய அட்டவணை.

---

(ஏடுகள் 32. பக்நத்திற்கு 6 வரிகள்)

இதில் பற்பல வைத்ய முறைகளும், செய் பாகங்  
களும் கூறப்பட்டுள்ளன சுடர் நைலம், நாக பற்பம்,  
சிப்பி பற்பம், தங்க பற்பம், அண்ணைசாமி நாக பற்பம்,  
கரியுப்புச் செங்காரம், (அப்துல் காதர்) அண்டவாதத்  
திற்கு உண்டை (மஸ்தான் சாது )

Beginning :

சுவாச காசந்திற்கு நிய யாத்திரை நியமிடவும்.

கருணாமத்தைச் சமூலம், அத்திப்புகை கொஞ்சம்  
சேர்த்து நறுக்கி யுலர்த்திச் சுங்கானில் வைத்து புகை  
குடிக்கவும். சுவாசம் நிற்கும். வாந்தியாகக் கொடுக்க  
காட்டாமணக்குப் பால் காலமே கொண்டுவந்து வீசம்

சேர், அரைக்கால் சேர் தேக மறிந்து 3 காலமே  
கொடுக்கச் சுவாசம் தீரும்.

\* \* \* \* \*

Find :

### சொர்ணலோகச் செந்தூரம்.

அயஅரப்பொடி	பலம் 1 $\frac{3}{4}$
காரீயம்	,, $\frac{1}{4}$
சுதம்	,, $\frac{1}{4}$
ஊசிக்காந்தம்	,, $\frac{1}{4}$
சாதிலிங்கம்	,, $\frac{1}{4}$
பவளப்பொடி	,, $\frac{1}{4}$
அப்பிரகச் செந்தூரம்	,, 1 $\frac{1}{2}$
அப்பிரகபற்பம்	விராகன் 2 $\frac{1}{2}$
நெல்லிக்காய்க் கெந்தகம்	பலம் $\frac{1}{4}$
தாளகம்	,, $\frac{1}{4}$

இவைகளை எல்லாம் நன்றாயரத்துச் சுத்தி செய்த  
சூதமும் வங்கமும் தொந்தித்து அரப்பொடி.

குறிப்பு :

கடைசியில் 4 ஏடுகளும், முன்னால் 4 ஏடுகளும் காவியாக விடப்பட்டுள்ளன.



### 252. நூ. 159. (a) வெந்திய அட்டவணை.

(ஏடுகள் 10 முதல் 37 வரை. பஞ்சத்திற்கு 7 வரிகள்)

இதில் சூதக வாயுவிற்கு லேகியம், சூலைக்குடோரி,  
மேச வாயுவிற்கு எண்ணெய் செய்யும் முறை, வல்லாதி

லேகியம், சயக்குளிகை, தாம்ராதி மாத்திரை, சத்தி விக்கலுக்கு லேகியம், மேகவாயு கடுக்கடுப்பிற்கு மருங்து, சக்கண்ணு சொல்படி மூன்று சந்திரோதயம், தீபனை கிருதம், சர்வாங்க மாத்திரை, தாதுபுஷ்டிக்கு மருங்து தாதுவிருத்தி பேரீச்சங்காய் முதலான மருங்து முறை கள் உள்ளன.

Beginning :

**நூதக வாயுவிற்கு மேயியம்.**

இடுகடி முங்கடுகு பணமோ டோமம்

மியங்குங் கிமிசேதி - மியல்புடன்

பலமரை வயனை மோடைந்தும் மிங்குகழுஞ்சுடனே  
வருகொடி வேலியின் வேரினின் பட்டையும்

வளருங்கடவுள் மலர்வாங்கிருகழுஞ்சு  
மிவெச்சங்சசங்தம்

வருபலம் அயங்தாக தருதிலம்படிகா  
விளவறுப்புடனே

தாங்கியரைத் திட்சீசாம மோர் நாலும்

அரைத்ததைக் கொடுப்பாய் தான்கழற்காய்-

ஓத-ளவு

மிருபொழு தருந்தப் பொருமனுமிரைச்சல்  
யேப்பழும்

ஏஞ்செரிச்சல் யைகிடுஞ் சூதகவாயுவு

களைனத்துமிது பொதி முனி நூலே.

End :

**ரெத்த மேகம் தந்த மேகத்திற்கு**

ஆவாரைப் பஞ்சகம் பலம் 5

இதற்குப்பாதி ஒதியம் பட்டை

இதற்குப்பாதி மரமஞ்சள்  
இதற்குப்பாதி அத்திக்கொழுந்து

எல்லாளிற்றிற்கும் பாதி சீங்தில் சர்க்கரை சேர்த்துச் சூரணம் பண்ணி நெய்யிலாவது, வெங்கீலாவது கொடுக்கவும்.

நீர்க்கட்டுக்குக் குதிரைவாலி, கத்தாழை, வெங்காயம், விளக்கெண்ணெயில் காய்ச்சிக் காரம், பொரி போட்டுக் கொடுக்கவும்.



### 253. நூ. 159 (b) அகஸ்தியர் குழம்பு முதலியன்.

(ஏட்டிற்கு 4 வரிகள்)

இதில் அகஸ்தியர் குழம்பு செய்முறை, பிரயோகம், அனுபான பேதங்கள், கிருஷ்ணப்பிரக பற்பம், தாளக பற்பமுறை, நீர்க்கட்டு, வாந்தி இவைகளுக்கான மருந்துகள், ஆக்ராணம், வாணமுறைகள், கர்ப்பஸ்திரீக்குசங்கம் எண்ணெய், வைத்தியர் அண்ணு நாயக்கர் சொன்ன எண்ணெய் முதலியன உள்ளன.

Beginning :

பேசியே மருந்துகேளாய் பெருங்காயங்  
கடுகின்துப்பு  
வீசிய இருதைவெங்காரம் வியமஞ்சிலை  
நல்லோமம்

ஆசரிதாரம் வாளம் மடல்துத்தம் (கருஞ்சீரம்)  
ராமபாணம்  
வாசிய யிவ்வகை வகைக்கரைக் கழுஞ்சி வாங்கே.

★      ★      ★      ★      ★      ★

End :

வேப்பெண்ணைய்	சேர் 2
நண்டுணுச்சாறு	சேர் 2
முட்டை மஞ்சள்கரு	இருபது
பூனைகமரைத்தது	பழத்தளவு
முசுறுமுட்டைச்சாறு	சேர் $\frac{1}{2}$

சித்திரமுலவேர் பட்டை பர்சையாய் – பழத்தளவு அரைத்துக் கரைத்து, உள்ளித் தைலம் சேர்  $\frac{1}{2}$  எல்லாம் பதமாய்க்காய்ச்சி வடித்து மேலுக்குத் துவலொயிட்டு உள் ஞக்கும் 1 வராகனெடை வீதம் கொடுத்து வாயும் சகல சங்கி, சைத்யம், பிரவீக்ச, பட்சவாதம், மேகச்சுறை, மாந்தம், சூலைகளிலாவ திரும்.

★      ★      ★      ★      \*

தாளகம் 5 வராகனெடை ஒரே கட்டியாய் வாங்கி நீர்மேல் நெருப்புயிலையரைத்துக் கவசங்கட்டிச் சீலைமண் செய்து கூடிய சாண் புடம் போடவும் பற்பமாகும். ரோக கொடுக்கவும்.

Colophon :

கடைசி ஏட்டில்

கட்டெறும்பு  
பேழ்க்காலெறும்பு

செங்காலெறும்பு  
சிற்றெரும்பு  
என்று காணப்படுகிறது.

---

### 254. நூ. 159. (c) பல்தீட்டு.

---

(ஏடு 11. ஏட்டிற்கு 6 வரிகள்)

இதில் அரத்தைச்சூரணம், மேகப்புண், அரையாப் புக்கு மருங்கு முறைகள், திருவிடமருதூர் லேகியமுறை, காரீயபற்பம், சிங்கிபற்பம்

(திருவடமருதூர் காலேஷா பக்கிரி சொல்லியபடி)  
படர்தாமரைக்குப் பூச்சு மருங்கு, பீனிச் ஆக்ராணம் - வளவிக்கார பாவா முறை. அச்வகெந்தி நெய், சிரங்கீக்குக் கோரோசனை மாத்திரை, சின்னத்தாத்தா முறை. முதலானவைகள் உள்ளன.

Beginning :

நூதக வாய்ப்பிற்கு அத்தைச் நூறைம்.

அரத்தை  
கிராம்பு  
சுக்கு  
மிளகு  
திப்பிலி  
ஆயில்யப்பட்டை  
குழிழுத்திப்பட்டை  
சாதிக்காய்  
இலவங்கப்பட்டை

இலவங்கப்பத்திரி  
 ஏலம்  
 கச்சோலம்  
 சீரகம்  
 சடாமாஞ்சில்  
 சன்னலவங்கப்பட்டை  
 நரிவிளாப்பட்டை  
 சதகுப்பை  
 புங்கம்வேர்

ஆக சரக்கு 18 வகைக்கு கூட வராகனெடை, பரங்கிப் பட்டை விராகனெடை 7. ஆக 19 நன்றாக இடித்து வல்திரகாயஞ்செய்து, ராயடுரிச் சர்க்கரை வராகனெடை 90 கூடச்சேர்த்து அம்மியில் வைத்துத் தேன் விட்ட ரைத்து லேகியபதமாயெடுத்துக் கொண்டு வேளைக்குப் பின்னைக்காய் காலை மாலை யிருநேரமும் பசுவின் பாலி லாகுதல், நெய்யிலாகுதல், குழைத்துக்கொடுத்து வரவும்.

**தீரும் வியாஸி :**

சூதக வாயு எந்த வகைக் கழிச்சலுஞ் சுகல ரோச முந்தீரும்.

**பற்றியம் :**

புளி, கடுகு, பூசினிக்காயாகாது, மற்றதெல்லாக் கூட்டவும்.

**End :**

சேலவிளங்கிடுங் கன்னிங்கி தென்போருக்குச்  
 சேஜைமஞ்ஜோர்  
 சோலைவிளக்கிடும் நாகத்தைநாட்டிய  
 சோரிமிஞ்ஜோர்

மாலை விளக்கிடு மாணிக் கமே யம்மாணி கத்தை  
காலைவிளக்கிடுங் கங்காள மேகங்களுக் குண்டமே.

நூப்பு :

கடைசி ஏடு இந்துலைச் சேர்ந்ததல்ல.



255. No. 160. அகஸ்த்யர் சுவாமி நிட்சை விடி.



(ஏடுகள் 48. ஏட்டிற்கு 7 வரிகள்)

இதில் எந்த ராசி, எந்த நட்சத்திரத்தில்லூனித்தவர் களுக்கு சித்தி உண்டாகும் என்றும், கல்பம் உண்ணும் காலம், பிராயண்யாம விதிகள், 11 வித சிவதீட்சை, 11 வித சத்தி தீட்சை விபரங்கள், சக்கரங்கள் வரையும் முறை, (நாற்பத்தி முக்கோணம்) அந்தந்த தேவர்கள் இருப்பிடம், தேவி சக்கர முறை-நிவேதனங்கள் தீபா ராதனை முறை, சிவசத்தி சக்கரம் - சித்தர் நூல் விபரம் கூடாத பதார்த்தங்கள் - முதன்ட 'லேகியம் - வழிலை விபரம் - வாலை பூசை முதலியன காணப்படுகின்றன.

Beginning :

வானைத்தாவிய பொதிகை

மகத்தான ரிஷியினும் வாக்கின் நேர்மை

பானைத்தாவிய பூஜை

பரிவான சிவயோச முறையைக் கேளீர்

மீனத்தாவிய ராசி

விளங்கினின்ற கண்ணிமுதல் வில்லுமேதும்

சேனத்தாவிய தூல

ரத்தின சென்பற்குக் கருவைசெப்புறேனே (1)

★      ★      ★      ★      ★

காண்டா அர்ச்சனையைத் திறந்துவின்பு

கைமுறையாய்ப் பாத்திரங்கள் வைத்தும்பூசி

புண்டா அன்னமொடு பலகாரங்கள்

புகழான சத்தியொடு போதவைத்துத்

தோண்டா மணியோசை சங்கினேசை

துடந்துங்கின்ற செகண்டி னேசையாட

ஆண்டா நிவேதனஞ் செய்துநீதான்

அரகராசிவசிவா அம்மாவென் னே

(100)

• \*      \*      \*      \*      \*

End :

பணிமாறு காலத்தே மணியின் தீஞைசை

பாங்கான செகண்டி நாதத் தோசை

பணிமாறு காலத்தே மவன தோத்திரம்

பத்தியறு வாலை நையில் லேகியத்தையீந்து

பணிமாறு காலத்தே சகல சித்தும்

பரிவாகத்தா வென்று கையில் வாங்கி

பணிமாறு காலத்தே பணிந்து கொண்டு

புண்ணுவாய் பூசைவிதி தீட்சை முற்றே (120)



## 256. No. 161. நிரும்நிறம்

---

(ஏடுகள் 58. பக்கத்திற்கு 4 வரிகள்)

இதில் கருப்பையில் சிசுவளரும் விதம், நாடி நிதானம், நாடி பார்க்கும் விதம், நடை பேதங்கள், நிறங்கள் - பஞ்சபூத விவாம், வாத, பித்த, கபக்குறி கள், மரணக் குறிகள், ரோகநிதானம், மந்தம் சேறும்வகை, மேகவரலாறு, சரத்திற்குப் பத்தியம், சுகசங்கி வரலாறு, மூலத்தின் குணம், குணம் உற்பத்தி - சூலீ குணம், பலட்டின் காரணம், சேரணிதசங்கி குணம், கண்ணேறுப் வரலாறு, குஷ்ட வரலாறு முதலானவைகள் காணப் படுகின்றன. அச்சிடப்படவில்லை.

பிசுமில்லா ஹிற்றகமா நிற்றகீம்

ஆதியுமருளிச் செய்தான் அகமதற் கறிவதன்னால்  
நிதியாய் நிறைத்துநின்ற நிர்மல வடிவதாகும்  
ஒதியே யறிந்தோர்க்கெல்லாம உகந்திடு  
  மென்றுசொன்ன  
காதியாயுயிர்கட கெல்லாங் கர்த்தனே  
  காப்பதாமே.

**அல்லாவுதவி.**

ஐந்து கரண்றனை ஆணைமு கற்றனை  
ஷந்து யிளம்பிறை போல வயிற்றனை  
நந்தி முகன் தனை ஞானக் கொழுந்தனை  
புந்தியில் வைத்தடி போற்றுகின் மேனே.                                 (1)

உண்மைகே வின்ன முமிழ்ந்திடும் நோயுள்ளேன்  
தண்மையாய்தூரம்போய் தாக்ஞிடல் சாவில்லை  
கண்மையாய் வாயுவு கழன் றிடிற் கிட்டும்  
வண்மை யாய்ப்பார்த்து வகுத்தனர் நந்தியே. (45)

★      ★      ★      ★      \*

### தந்தூவமுறை

வியாதிகள் போக வெகுநாள் செடமுற  
பயாதித் திறைமுரை பாங்காய் தவிர்ந்திட  
கயாதிக் கவனங் கழன்ஞேகுஞ் சுத்திட  
வியாதியாம் ஞானமஞ் சாகுஞ் சித்தியே. (113)

திருமூலர் முற்றிற்று.

### Colophon :

விக்ரம வருஷம் ஆவணிமாதம் ரவ மகம்மது  
இப்புராணம் சாயபுக்கு திருமந்திரம் எழுத துவற்கம்  
(துவக்கம்) செய்தது.

---

### 257. No. 162. (a) பிரம்ம முனி நூத்திரம் முந்நாற்றுறுப்பு



(எடுகள் 57 ; பக்கத்திற்கு 8 வரிகள்)

இதில் மேகராஜாங்க லேகியம், முக்கூட்டுத்  
தைலம், மேகராஜாங்க எண்ணெய், சேங்கொட்டை  
லேகியம், சண்டமாருதக் குழம்பு, அஞ்செண்ணெய்

தைலர், வில்வாதி லேகியம், ஆக்ராணம், விஷமுஷ்டித் தைலம், சயத்திற்கு ஆடாதோடை லேகியம், பவழி, சிங்கி பற்பவகைகள், கெர்ப்ப நோய்க்கு எண்ணெய், சிவாஂ வேம்புச்சூரணம், பரங்கிப்பட்டை ரசாயனம், காளகண்டசூரணக்குடோரி, வாதத்திற்குவேது, கஸ்தாரி எண்ணெய், ரசசெங்தூரம், தசமுகக்குரு, பாஷாணக்கட்டு, முவிகை உச்சிதம், சாரக்கட்டுச்செயரீர், தேசி விதை முதலியன.

Beginning :

சீரருளான சோதி சின்மயஞான சோதி  
தாரணி கொண்றை ஸுடித் தாரணிந்தரணைப் போற்றி

வாரணி ரிவிகள் பாதம் வணங்கியே வைத்ய  
நூலீக்  
காரணமாகப் பாடக் கணபதி க்காப்புத்தானே. (க)

செப்பரிய சூதசெங்தூரக்கேளு  
திறமான சூதமது பலந்தான்பத்து  
யொப்பரிய கெந்திபலம் ரெண்டரைதான்  
யோட்டிலிட்டுக் கெந்தகத்தை யுருக்கிக் கொண்டு

யப்பரிய சூதமதுவிட்டுக் கிண்ட  
மனைல் போலே யாகுமதைக் கல்வத்திட்டு  
யப்பரிய காட்டுசேம் பதன்சாற்றுலே  
யறைசாமம் பொடியாக்குக் குப்பிக்கேற்றே.  
(285)

End :

புடமான குகைத் திட்டஞ் சொல்லக் கேளு  
புகழான கழுதைலத்தி யிரும்புக்கிட்டம்

வடமான வுமிக்கருகல் சீலை சுட்டசாம்பல்  
 வகைக்கிரண்டு பலமெட்டுக் களிமண்ரெட்டிக்  
 குடமான கடுக் நாயின் கஷாயம்விட்டுக்  
 குழறவே யாட்டுமைப்போல் குகைதான்  
 மடாான மேற்சில்லு மதிலைபானானு  
 மற்றகுகை யுருக்கினத்தி லழிந்து போமே.  
 (365)

பிரம்மமுனி 360 எழுதிமுகிந்தது முற்றும்,

—\*—\*—\*

### 258. நெ. 162. (b) நாலாயிரத்து நாலூற்று நாற்பத்தெட்டு வியாதி பிரிவ.

(ஏடுகள் 4 ஏட்டுக்கு 8 வரிகள்)

இதில் 4448 வியாதிகளின் தொகை கூறப்பட்டுள்ளன. பச்சிலைச்சாறு இடப்படவில்லை

Beginning :

வரப்படைத் திங்குங் கீர்த்தி மன்னுலகேழும்  
 வண்ணம்  
 தரம்படைத் திங்குமென்ப முன்மையாம் மனிதர்  
 தங்கள்  
 சிரங்கலீராயத்தானே செப்பி நோயின்  
 பேரெல்லாம்  
 பிறந்த நற் கல்வியோடு பண்பினு லுரைக்க  
 அற்றேன். (1)

உரைக்கும் க்குணத்தின் வண்மை யுண்மை  
வாகடத்தையெல்லா  
தரைக்குமே ஒரைப்பதென்று சாத்துவதேதுக்  
கொக்கும்  
வரைக்கியல் பிரமன் சொன்ன மாமறை நூலை  
மண்மேல்  
உரைக்கியல் குழலிசொல்லு மூமனார் விரவிற்  
கொக்கும்

End :

செப்புக விரண்டு மூக்கில் செறிந்த கண்ணத்தில்  
நாலு  
மெய்ப்புறு மிரண்டுநெற்றி விளங்கிடும் பிடரி  
லொன்று  
ஒப்பு கண்டத்தி லேழு அரைத்திடும் வாதபித்த  
தப்புறு வாத சங்கி, தாளெரு பத்து மூன்றே.

---

### 259. நூ. 162. (c) பல்திட்டு.

(ஏடுகள் 3; பக்கத்திற்கு 8 வரிகள்)

இதில் சுயமக்கினிசெங்காரம், பூபதி மாத்திரை, இவ்  
விரண்டு மருந்துகளும் உள்ளன. சுவடிக்குப் பச்சிலை  
சாறு இடப்படவில்லை.

Beginning :

போமப்பா சுயமக்கினி சொல்லக்கேளு  
புகழான ரசமூனு நாதம் ரெண்டு

காமப்பா காந்தச் செந்தூரம் நாலு  
 கலங்காதே சிலைரெண்டு சிநப்புரெண்டு  
 காமப்பா தீக்ஷணை செந்தூரம் சேர்த்து  
 தவராமல் குமரிச்சாற்றரை ப்புக்கேளு  
 ஆமப்பா பட்சமொன்று அரைத்துருட்டி  
 அப்பனே யிஞ்சிரஸம் திரிகடுதூளே. (1)

End :

பாரப்பா பூபதியை யிஞ்சிச்சாற்றில் .  
 பரிவாகத் தேன்கூட்டி கொடுக்கில் கேளு  
 சாரப்பா சவமாகப் போனாலுந்தான்  
 சாத்திரியப் பிராணன் வந்து சற்றேபேசம்  
 ஆரப்பா பிரும்மலை யிவள வேயாகில்  
 ஆசித்துப் பேசிவிட்டு மரணமாவான்  
 சாரப்பா பூபதியைச் சொன்னேன் சொன்னேன்  
 (சா)திச்சு வைத்தியஞ்செய் தர்மமாமே (2)

260. நெ. 162. (d) அக்ஸ்டியர் வள்ளதி 18.

(ஏடுகள் 2. பக்கத்திற்கு 8 வரிகள்)

இதில் ஆரம்பத்தில் திருமூலர் வல்லாதி என்று காணப்படுகிறது. செங்கோட்டை லேகியம் முறைஉள்ளது. இக்குலம் பச்சிலை தடவப்படவில்லை.

Beginning :

தேசலங்கிய செம்பொனின் பலர்க்  
தீசனின் புத்திருக் குழியல் புகள்  
ஆசையோடும் அயம் பொன்னி ரஞ்சியே  
பேசினுலுலகம் பிழைப்பெய்தவே. (1)

End :

இளங்கையாகுவ ரிம்மருந்தினல்— (17)

பேசிவின்பம் பிறக்கு மருந்தினை  
ஆசையோடுண ரண்பு செய்வாருக்கு  
வாசமிக்க முக மமகைப் பேர்த்திடு  
ரோச மிய்யரன் தனக்கு ரூர்த்தியால் (18)  
அகஸ்தியர் வல்லாதி முற்றும்.

### 261. நெ. 162. (e) பலவகை

(ஏடுகள் 3 பக்கத்திற்கு 8 வரிகள்)

இதில் மருந்து சாப்பிட நாளறிதல்: - நட்சத்திர பலன் அறிதல் - ருதுவாகிற நாள் பலன் - போராத நட்சத்திரபலன் அறிய - வீடுகட்ட நாள் பலன் - தலை முழுகுநாள் பலன், விருந்து வைக்கநாள் - வாழுமலை யில் வைக்கக்கூடாத மரங்கள், அங்கீராஞ் செய்யப் பட்ட தினிசு - உத்தமதாரம் அறிய-மாடு சனுகிற நாள் முதலாளைகள் உள்ளன. இதற்கும் மை பூசப்பட வில்லை.

Beginning :

### மருந்து சாப்பிட நாளறிதல்

உத்தமமாம் வியாழன் ஒங்குகதீர் வெள்ளி  
மத்திமாம் திங்கள் புதன்மானே! கேள்  
மெத்தவும் நோய் செவ்வாயில் ரெட்டிக்கும்  
சேர்ந்தசனி மரணமிவ்வா றறிந்தவிழ்த மீயே (1)

★      ★      ★      ★      ★

செந்தமி முடக்காய் நீருஞ்  
சிவிகை பொன்னூர மாடை  
ஏந்திர வனிது மாது சுகந்தமில்  
வகைகளைட்டு.

வந்தபோதணியை வேணும்  
மறுத்துமே வகிணவோமெல் ரூல்  
செந்திரு தனக்கு, முத்த  
சேட்டையுஞ் சேறுவாலே.

★      ★      ★      ★      ★

கட்டுரையாக் தமிழ் வல்லவரே யிகன்விதா நன்றால்  
யெட்டு மிரண்டு மிருவது யோதமிர்—வந்து  
மூட்டியதிக் கெண்வேஸாம மூணர்ந்திங் குரைத்திடுவார்  
சட்டன் மெய்த்திரு கல்ல நாக்கண்டறிந்திடுமே. (30)



262. நெ. 163. (a) இரத்தினச் சூருக்கம்.  
(முந்தூற்றுபது.)



(எடுகள் 32 ; ஏட்டின் பக்கத்திற்கு 8 வரிகள்)

இதில் நாடி வெட்சணம், கிருஷ்ணப்ரகச் செங்கா  
ம் - எங்கனவிதி குன்மக்குறிகள் - சூலைக்குறிகள் 80  
வாத நோய்களின் குறிகுணங்கள் முதலானவைகள்  
காணப்படுகின்றன.

Beginning :

சூரணமாய் நிறைந்த குரு பரை தாள்போற்றி  
புகலுகிடேற்றி வைத்யரத்னச் சுருங்கந்தனைனை  
வாரணமுகத்தோனைப் பணிந்து வாழ்த்தி  
வைத்தியந்தா னிந்தமுங் நூற்றறு பற்றுக்குள்  
காரணமாம் செங்குரம் பற்பம் லேகியம்  
கருவான தெலமொடு கிருதம் எண்ணேய்  
சூரணமாம் னேமமொடு கலிக்கமாத்திரை  
சுருங்குரு நாடிமுதல் சொன்னேம் பாரே. (க)  
  
உண்மையாய் உடம்பெல்லா வாயுவாகி  
உயர்கின்ற நாடியது அசைவுமண்டி  
கண்மையாய்க் காயமீதி லேயேறி  
கசக்கேய மிழிந்துமே வலித்துத்தானும்  
பண்மையாய்ப் பக்கத்திலிசுவு முண்டாய்ப்  
பாரித்துப் பனைக் கையுங் காலுங் கோனும்  
வெண்மையாய் உடம் பெங்கும் வேர்வை கானும்  
மெவிவு பக்கவாதத்தின் விபரந்தானே. (270)

End :

சோதியாய் சிறுகுதிரைப் பாய்ச்சலாகி  
செடமெல்லாம் மிகக்குலுங்கிக் கோட்டிபண்ணி

மேதியாய் மேலேறி கீழேநோக்கி  
 வெறிகொண்டாப் போல்மிறண்ட அண்டம்வீச்சி  
 யேதியாய் இரண்டுவிரை யுள்ளேபுக்கி  
 ஏஜனவிங்கம் உட்சருக்கி மிழிந்துநோவாம்  
 ஆதியாம் அடிவயறு மிசிவுகாணும்  
 அணியச்சு வாதமென்றே அறியலாமே.      (308)

குறிப்பு :

முதல் 5 எடுகளில் வைத்திய ரத்தினச் சுருக்கம். நாடியில் 30 செய்யுட்கள் உள்ளன பின்னர் 2 எடுகளில் சிருஷ்ணப்பிரகச் செந்தாரம் செய்யும் முறை குணங்கள் உள்ளன. கடைசியில் 53 நெ ஏட்டிலிருந்து ஆரம்பித்து 64 நெ. ஏடு வரை செய்யுட்களுள்ளன. (209 முதல் 308 வரை)

---

### 263. நெ. 164. யூமிழுவி வைத்திய ரிந்தாயனி.

(எடுகள் 15 ; பஞ்சத்திற்கு 6 வரிகள்)

இதில் பஞ்சமுத்தகூறு, சக்கிரங்களின் அதிதேவதை இடை, பிச்களை நாடிகள், தசவாயுக்களின் இருப்பிடம், கருவளரும் விதம், தோழங்களின் கால விபரம் தச. இந்திரியங்களின் விபரம். சுவாச எண்ணிக்கை பஞ்சகோச விவரணம் முதலியவைகள் உள்ளன.

Beginning :

ஆஜினமுகன் றன்பாதம் முருகன்பாத  
 மத்தியுரித் திடைத்தரித்த அய்யர்பாதம்

வாணியுமையாள் பாதம் மாலிங்பாதம்  
 வழிரவன்தன் பாத மகாலெட்சுமிபாதங்  
 கானணைய நாதாக்கள் ரிஷிகள்பாதம்  
 கமலத்தில் வீற்றிருந்த வாணிபாதம்  
 கோனணைய குருமுனிதன் பாதம்போற்றி  
 கூறுகிறேன் ஆயுருவே தத்தைத்தானே. (1)

தானுன நால்வேதத் தொப்பாய் சின்ற  
 தக்கான ஆயுருவேதத் தோடஞ்சாஞ்  
 தேனை சிருட்டிகுலத் துற்பவித்துத்  
 தேவனுங் தன்வங்தரி சொன்னநீதி  
 வானுன வாக்மத்தை மேதினிக்குள்  
 மருவியே யுரைத்திடவே வண்மையாக  
 வேலை வயித்தியசிந் தாமணியின்  
 ஸிபரமெல்லாம் வெளியாக விளம்பிச்சொல்  
 வோம். (2)

End :

காரமா மட்சரந்தான் விஷ்ணுவாகும்  
 மகத்தான வவ்வதுதான் அப்புறீஜம்  
 விகாரமாம் வேதமதுவே சர்வமாகும்  
 மெய்நிறைந்த கவுஸ்துவமணி பஞ்சவாயும்  
 நிகாரமாம் லெட்சுமிதன் பக்கமாகி  
 நேர்மையாய் வாசியைத் தான்மங்கொன்றி  
 [குத்து

உகாரமா யூதினால் உலகவாழ்க்கை  
ஒருநொடியில் வெளியாகு ஊனிப்பாறே (61)

---

## 264. 64- 165. தட்டினுமூர்த்தி (நடுக்) காண்டம் எண்பது (வாத எண்ணைய்)

---

(ஏடுகள் 8 ; பக்கத்திற்கு 8 வரிகள்)

இதில் சங்கிக்குச் சுடர்க்கலம், புங்கெண்ணைய் கைலம், வசியம், வயிற்றிலிறந்த பிள்ளை விழு, மஞ்சக் காமாலைக்கு மருந்து, பால் சரக்க, பீனஸம், மண்டைக் குத்தலுக்கு, கண்ணேய்க்கு மாத்திரை, காது நோய்க்கு சூடாதோடை யெண்ணைய், இருமல், வாடு, சிராணிக்கு, கல்லடைப்புக்கு, குண்மம் முதலான ரோகங்களுக்கான மருந்து முறைகள் உள்ளன.

Beginning :

செப்பவே சந்தியென்ற தெல்லாப்போக  
திறமான யெண்ணெயொன்று சொல்லக்கேனு  
அப்பனே யரிதாரம் வெள்ளை கெந்தி  
அழகான மனோசிலை சூதங்நாந்தம்  
பய்யவே திரிகடுகு பவளப்புத்து  
பாங்கான வீரமுடன் விங்கம் நேராய்  
மையாக வேயரைத்துக் குமரிச்சாற்றில்  
வகையாகப் பசுவினீர் சாமமெரான்றே (1)

ஒன்றுன சிறுக்கீரச் சாமமொன்று  
 உத்ததோர் கஷாயத்தி லரைத்துப்போடு  
 கன்றுன சீலைக்குள் திரிபோஹட்டி  
 நலமான வேப்பெண்ணெய் தன்னில்தோய்  
 வொன்றுச் சுருட்டியே கதிர்முனைக்குள் [த்து  
 வீராகச் சுவத்துக்குள் பதுக்கிவைத்து  
 பன்றுனச் சுடர்கொளுத்தி வேப்பெண்ணெய் விட  
 பரிவாகச் சுடர்கைதலமிறங்கும் பாரே. [டால்  
 (2)

★      ★      ★      ★      ★

End :

வெள்ளா

தேர்ந்த கொத்தமல்லிசுக்கு சீரிலாம்பிச்சம்  
 சார்ந்த வில்லைப் பிஞ்சுசமஞக—கூந்தவினுய்  
 சலம்விட்டுக் காய்ச்சியுள்ளே சாந்தமாய்க்கொள்ள  
 பலத்துப் போங் கிராணிபேச (70)

குறிப்பு :

20-வது செய்யுள் முதல் 34-வ செய்யுள் வரை  
 இல்லை. 2-ம் ஏடு சிதைந்திருக்கிறது.

## 265. நூ. 166. அகஸ்தியர் ஸுத்திரம் நூறு

(ஏடுகள் 17 ; பக்கத்திற்கு 10 முதல் 12 வரிகள்)

இதில் துருசுக்குரு, தேவி பூஜை, சூதமணி, வழிலை  
 கிடைக்கும் இடம், வங்க நீறு, வங்க சுத்தி, பற்பம்,

சாறக்கட்டு, நவலோக மாரணம், பச்சிலைக் குரு, கட்டு வகை, ஜெயசீர், பெழுகு வகை, லேகிய வகை, செப்பு சுத்தி, உப்புக்கட்டு, தாளக்கட்டு, நாகபற்பம், சூதக் கட்டு, ரஸகளங்கு பாஷாணக்கட்டு சித்தர் லட்சணம், பூவீர் சன்னம் லிங்கக்கட்டு முதலான ரஸவாதத்திற் கேற்ற மருந்து முறைகள் உள்ளன.

Beginning :

ஷரணமாஞ் சழினைகுக் கமலமிதே  
 புகழ்பெரிய மூலகண பதியேகாப்பு  
 (கா)ரணமா யெனியாண்ட பராபரஜைப்போற்றி  
 கட்டாக வாதத்தில் லட்சங்காப்பு  
 தாரணமாய் படுபாதி குறுக்கிச் சொன்னேன்  
 சார்வார ஆயிரத்திருநாறு சூத்திரம்  
 வாரணமாய் குறுக்கிவைத்த சூத்திரமநாத்தில்  
 வகைதோன கருக்குருவும் வருத்தேன்பாரோ.  
 (1)

பாரப்பா கட்டுவகை செந்தாரங்கள்  
 பண்பான செய்கீர்களங்கு மெருகுசுத்தி  
 சீரப்பா வழிலைக்கி யிடைபாகங்கள்  
 திரமான என்கருவு மேகமூலிக்  
 கூறப்பா மித்திரங்கள் தெனிபூசை  
 குறுக்குவழி பரிசினங்கள் கோடாகோடி  
 ஏரப்பா தொந்தங்கள் விபரமாக  
 யியம்புகிறேன் துருசப்புச் சன்னப்போக்கே.  
 (2)

எய்துமென்ற சாஸ்திரந்தான் நாறுங்கேளு  
மிடும்பான மடையருக்குக் கிட்டாதப்பா  
எய்துமென்ற வுலகத்தில் கோடிக்கொன்றூய்  
இருங்கின்ற பெரியோர்கட கெய்துமிங்நால்  
எய்துமென்ற சாஸ்திரத்தைக் கேட்டாலுந்தான்  
இல்லையென்று ஆணையிட்டு இருப்பார்தானே.

(30)

End :

மனம்வேறு பூரணமே யென்றுமுண்டு  
வாழ்வதெல்லாம் மத்தொன்றுஞ் செய்யாதப்  
மனம்வேறு தட்டுண்டா லெல்லாம் போச்சு [யா  
மாய்கையுத்துத் திரிந்தலைவான் மாள்வாரப்  
மனம்வேறு சாதகமாப் சாஸ்திரம்பார்த்து [போ  
மனம்பலக்கக் குருவினிடம் வணங்கின்றால்  
மனம்வேறு வாராது சித்திமுத்தி  
வாய்க்காரம் சூல்திரந்தா னாறு முத்தே. (100)  
தேவிசகாயம் ; குரு முன்னிற்க வேணும்.  
ஸ்ரீ ராம்ஜெயம்.

## 266. நெ. 167. திரட்டு வாகடம் (ரஸ ஓளுநங்கள்)

(ஏடுகள் 11; ஏட்டிற்கு 6 வரிகள்)  
அபூர்த்தி, சாறு பூசப்படவில்லை.

இதில் கோடா சூழி மாத்திரை, பேதிக்கு விங்க  
மெழுகு, ஆனந்தபைரவ மாத்திரை, சந்திபாத பைர

வன், தோழ சாந்த பைரவன், மெச்சிய வைரவன், வைரவன், சுர மாத்திரைகள், (வெள்ளோ மாத்திரை) சங்கி ஜ்வராங்குசம், குஞ்சமங்குடோரி, சலோதாரி மாத்திரை, ஏலாதி உருண்டை, சுர கபாடமாத்திரை, கபாட மாத்திரை, கிராணிகபாடம், சூலீ, கிராந்திக்கு, காசம் புண்ணுக்கு, கண்டவிழுதம், குன் மத்திற்குப் பற்பம், பஞ்ச செந்தூரம், வங்க செந்தூரம், நடுக்கல் ஜ்வரத்திற்கு அரி தாரச் செந்தூரம் முதலானவை உள்ளன.

Beginning :

கெந்தக மிருவிநாயி கேடில்லா வாளாந் தாரம்  
வந்தவெங் காரஞ்சுக்கு மருவிய மிளகுதான்றி  
தங்தருளி லரமநெல்லி திருக்கு திப்பிலியோ  
திங்தமா முருக்கிலைச்சா றிதுகோடா சூழியென்றே.  
(1)

End :

**நடுக்கல் ஜ்வரத்திற்கு அரிதாரச்செந்தூரம்**

அரிதாரம் பலமோரஞ்ச ஆவின்மோர் கோமியம் பின் உரியசன் ணம்புநீரால் ஊறியெயாவ் வொருநாள் நீக்கி பெரியகாய் வேளைச்சாத்தால் பலப்பட வரைத்துத் தட்டி நெரியகாய் வேளைச்சாம்பல் நேர்ந்த பாஜையில்மன் போடே (50)

**லோகச் செந்தூரம்**

போட்டபின் னரிதாரத்தைப் பொருந்தவே  
சாம்பல் தன்னை  
வாட்டமாய் நீக்கிமுடி மறையவே சிலைசெய்தே



**267. நூ. 168. நிமுங்நிரம்.**

---

(ஏடுகள் 9; பக்கத்திற்கு 10 வரிகள்)

இது சுவாடி நெ 161-ஐ போன்றது.

Colophon :

கையெழுசிமீ 21-ல் வியாழக்கிழமை 15 நாழி யெழுதி முடிந்தது. முற்றும்.

கா. மஹம்மது அவி சாயபு சுவாடி. என்று எதப் பட்டுள்ளது. சுவாடியின் ஆரம்பத்தில் ‘பிசமில்லா இறகிமா நிறகிம்’ என்றும் எழுதப்பட்டிருக்கிறது.

---

**268. நூ. 169. (a) ஆணிக்கோர்வைக்குச் சூந்திரம் மூன்று.**

---

(1 ஏடு; பக்கத்திற்கு 8 வரிகள்)

ரஸ வாதஞ்செய்ய உதவும் நூல். 3 செய்யுட்களே உள்ளன, பரிபாஷையாகவும் உள்ளது. கவுபால சித்தரால் பாடப்பட்டதாகத் தெரிகிறது.

Beginning :

கொடுத்தமுறை தனிலுரைக்கும் வேதமார்க்கம்  
சொல்கையல்லா முப்பூவுங் காரசாரத்  
தொடுத்திதனைச் சத்திவித்து சூதமென்றுஞ்  
சூட்சமுள்ள நாகரஸங் கெந்தி யென்றும்

படுத்தியண்ட பிண்டமென்றுங் கோசடீசம்  
 பசந்தமண் தண்ணீரென்றும் பாடிவைத்தார்  
 வடித்தசிவ சத்தியுப்பு செம்புவெள்ளி  
 வாய்த்தபரி கூட்டும் குத்துவந் தானே. (1)

மகத்தான வித்தொன்று வங்கமொன்று  
 தாட்டியே சரியிடையா யிரவி கூட்டிப்  
 பருத்தாகக் கண்டபிடை யெவரும்பேசார்  
 சரமகுரு கற்பூரக் கிராசமுட்டித்  
 தொகுத்தேகச் சத்தொன்றுக்கிடை முன்றூகத்  
 தொந்தித்து வெள்ளி மறுபடி நால்கூட்டி  
 வகுத்தோதி வைத்தகுரு கிறுசமிய்ய  
 மாத்தானும் குருடருக்கும் மாய்க்கும் பாரே.  
 (2)

End :

பாரப்பா சிவசத்தி யப்புவித்தை  
 பரியிரண்டுக் கெட்டாகக் கிராசமுட்ட  
 வேரப்பா வுண்டாச்ச பொன்பிறக்க  
 விளைவிக்கச் செய்தறுத்துக் களஞ்சியத்தில்  
 சேரப்பா சேரிட்டே வென் னஞ்சுக்கும்  
 திரமன்றி முழுங்கி வைக்க யென்னலாகா  
 நேரப்பா சாக்குமேப் பிரதழைக்கும்  
 தெறியென்று கண்டுகண மகிழ்ச்சி கொள்ளே. (3)

முற்றும்.

சற்குரு கிறுபை.

கவுபாலச்சித்தர் ஆணிக்கோர்வை 51-க்கு சூத்ரம் 3  
ஆக பாட்டு 54 சிவமயம்.

---

### 269. நூ. 169. (b) ஆணிக்கோர்வை அகவல்.

---

(ஏடுகள் 2 ; எட்டிற்கு 8 வரிகள்)

இதிலும் ரஸவாதத்திற்கான முறை பரிபாலை  
யாகக் கூறப்பட்டுள்ளது.

Beginning :

கண்ணுதலோன் பெத்த கணபதியையான் வணங்கி  
மண்ணுவில்லோர் தன்முன்னே வாழ்த்துங் கால்—என்  
ஞாறிய  
பொன்னுளிக் கோத்திரத்தைப் புகழ்ந்துரைப்பன்  
ஷதலத்தின்

யென்னான் மேலோரெல்லாம் மதிக்க—மின் னே  
உரையாத பொன்னுக்கரை யறிய ஆணி  
விரையாது கண்டறிய வேண்டில்—நிறையநா.

★      ★      ★      ★      \*

End :

வேண்டுமா

கல்வின் மேலெண்ணெய் கசியாமல் காயாமல்  
வல்லிரோ பொன்னுக்குறைத்த வல்லீரூய்—மெள்ள  
இருபத்திரு காலுரை யிழைப்பீரூமாகில்  
லொரு வருக்குக் தோன்றுதுரை  
கைகைக்க கரிகளஞ்சுகந்த லற்ற தேன்மெழுகு  
பைய விருகளஞ்சு பாரித்து—நெய்யு

மரைக்கழுஞ்சீ கூட்டி யரைத்துண்டை செய்தால்  
உரைக்கு மெழுகா முரை.

முற்றிற்று. சிவமயம்.

---

270. நே. 169. (c) கவுபாலர் ஆணிக்கோர்வை.  
ஜம்பத்தொன்று.

---

(ஏடுகள் ; பக்கத்திற்கு 6 வரிகள்)

Beginning :

..... ரு சிரிதானுன்று  
ஆடசியாங் தேவமுனி யதிலிருப்பா  
அரிதான சித்தரெல்லா மங்கேவாசம்  
காட்சியாய் ..... ரு வரைக்கான  
வெண்டாலக .....

---

.....  
குளிகையிதைக் கண்டத்தாக்கி  
திட்சையாய்ப் போவென்றூர் குளிகையாலே  
தட்சணத்திலே சொர்ணா சிரிமுடி கண்டேனோ  
(12)

End :

குத்திட்டச் சித்தாதி சித்தரெங்கள்  
குலதெய்வமாக யெல்லாக் குறிப்புங்காட்டி  
யுத்திட்ட யென்னம்பன் யென்னையாண்ட.  
ஆண்டவனுர் தேவமுனி யருளினுலே

யெடுத்திட்டே லோகவுப காரமாக

இசைங்தொரு நூலாணிக் கோர்வைநூலீல  
முடித்திட்டேன் பாடலது அன்பத்தொன்றும்  
மொழிந்த கவுபாலசித்தன் முடித்திட்டேனே.  
(61)  
முற்றும். தேவிலைஹாயம்.

கவுபாலர் ஆணிக்கோர்வை அன்பத்தொன்றும்  
மேலக்காவேரி மிசியோன் தருமப் பள்ளிக் கூடத்தில்  
எழுதினது. (1834). சுதாநந்தி கிருபை.

**குப்பு :**

இதற்குப் பின்னர் பல ஏடுகள் முறிந்தும், வரிசையாக இல்லாமலும் இருக்கின்றன. “ஸ்ரீவைஷ்வரம்” என்ற சுவடியிலிருந்து 2 ஏடுகளும் அச்வகந்தி சூரணம், சம்பாதி சூரணம், பூதாப சூரணம் இவைகள் எழுதப் பட்ட ஏடு ஒன்றும் உள்ளன.

## 271. நெ. 170. வாதமெண்பதற்கும் பெயர் வெண்பா -

(ஏடுகள் 5; பக்கத்திற்கு 10 வரிகள்)

வாதமேராகங்களின் குறிகுணங்கள் கூறப்பட்டுள்ளன. ஆமில வாதம், சந்தி வாதம், தனுர்வாதம், உதரவாதம், போன்றவை.

**Beginning :**

வெண்பாவைப் பண்பாவை வெரியன் பிறைமயில்  
கண்பாவைபோல வெனாக் கண்பாவை- நண்பார்க்கு

மாலையனும் சங்கரனும் வாழ்த்தியிடப் புண்டரீகம்  
வாலையத்தின் வாழு மனம் (1)

சொல்லு ரத்த வாதகுணங் தாங்கு மேன்மூச்சிருமல்  
பொல்லா வருசி பொருமல் மிகும்—அல்லாமல்  
மந்த அனல பஞ்சமல வாங்குமு பரோகந்  
தந்துமன மிச்சை செயாதால் (2)

End :

கன்மவாத பாதகமாம் கன்மத்தி லுண்டாகும் .  
வன்மமுது நாமயத்தின் வாதந்தான்— பன்மையாம்  
கொட்டுகையாற் பாடுகையாற் கோலஞ்செய்  
தானே யோர்  
துட்டநோய் வாதமிகுஞ்சொல். (63)

---

272. நூ. 170. (b) பித்தரோகப் பெயர் வெண்பா.

(ஏடுகள் 2 ; பக்கத்திற்கு 10 வரிகள்)

இதில் அசீரண பித்தம், சூரியாவரண பித்தம்,  
காமாலைப் பித்தம், அமல பித்தம், ரத்த பித்தம், கீர  
பித்தம், புண்டரீக பித்தம், புசங்க பித்தம், கபால பித்  
தம், சீத பித்தம், சிலேத்ம மூர்ச்சை பித்தம், குரோத  
பித்தம் முதலான ரோகங்களின் குறிகள் உள்ளன.

Beginning :

திருமப்பரிய விழிதான் சுழலுங் தேகம்  
வோத நடுக்குஞ்செய் மூர்ச்சை—தாகமுறும்

மெத்தமலம் நீர் கழிச்சல் மேவுமசீர்ண  
பித்த மெனத் தேர்ந்தறியப் பேச. (1)

★ ★ ★ ★ ★

வாந்திய ரோசகமும் வாய்நீர் தலைச்சுற்றல்  
மாந்தி வாய்தித்தித்தல் வண்மூர்ச்சை—காந்தி புக  
முய்யுடல் ரோமங் களுசிபோ லேசிலுத்தா  
லைய்ய மில்லை மூர்ச்சை (புண்டரீகம்) (14)

★ ★ ★ ★ ★

எண்ணுமிருபத்தோ டரிரண்டு பித்தமென  
மண்ணிற் பெரியோர்கள் வகுத்தார்கள்—கண்ணிறி  
இந்த குணங்க விசைந்தால் பித்தமெனத் [யறி  
தந்துரைத்த நல்லோரதர்க்கு. (21)

—————

### 273. நெ. 170. (c) திருமந்திரம்.

—————

(ஏடுகள் 8 முதல் 18 வரை ; ஏட்டிற்கு 10 வரிகள்)

சுவடி நெ. 161 போன்றது.

—————

### 274. நெ. 170. (d) அகஸ்தியர் திரட்டு (வாதத்திற்கு)

—————

இது ஏற்கனவே “திரட்டு வாகடம்” என்ற பெய  
ரில் உள்ளது.

—————

## 275. நூ. 171. குணவாகடத் தீர்ட்டு

(எடுகள் 19; ஏட்டிற்கு 6 வரி நள்)

செய்யுட்களாக உள்ளன

Beginning;

கஸ்தாரிக்குணம் விஷத்திற்குச் சூழ்மடு, பூதாபகயச் சூரணம், பூபதி மாத்திரை, இஞ்சி ரஸாயனம், பூரணத் தேகியம், அரையாப்பின் வரலாறு, அரையாப்பின் விபரம், மாங்கிஷ அரையாப்பின் குணம், ரெத்த அரையாப்பின் குணம், நரம்பறையாப்பின் குணம், முளையரையாப்பின் குணம், தாம்பிரக்களங்கு, ரசக்களங்கு துரிசுக்கட்டு, பாலசஞ்சீவி மாத்திரை, உடுப்புச் சூரணம் கருங்கோழிச் சூரணம் முதலியன.

கள்ளுரியின் குணம்.

வில்புருவ மின் னே விளம்பக்கேள் கஸ்தாரி நற்சிகப்பு ரஞ்சிதத்தில் நாவிரண்டு - நற்சருபம் உண்டால் குணமுள்ளதே உண்டாலறும் ரோகஞ் செண்டாற்முலை மதே தெளிந்து கேள்— எநான் டால்

வாயுபி த்தம் வாதம் வகைமூன்றி லொன்றேன

நோயுஞ் சிலேத்மனுட் புகையுங்—தோயவே

கண்டசுர சங்கி கபாலவலி தாதுநஷ்டம்

அண்டவாதங் குன்மமமனுகாதே—யோண்

டொட்டியீர்

## மஞ்சட்காமாலையில் குடிநீர்

மஞ்சக்காமாலை கண்டவர்களின் சிறுநீரை ஒரு போத்தல் அல்லது கிளாசில் பிடித்துக் கொண்டு வரச் சொல்லி அதைப் பார்வையிட்டுக் கொண்டு அதில் ஒரு அவன்ஸ் மற்றொரு கிளாசில் போட்டுக் குளவிந்தப் பொடியில் ஒரு பணவெட்டை போட்டுக் கலக்கிக் குடிக் கக் கொடுக்க. இந்தப்படி காலையில் 3 நாள் அல்லது ஆறு நாள் கொடுக்கக் குணமாகும் இது கைகண்டது. புளி தவிர்க்கவும்.

\* \* \* \* \*

End :

உரோமரிஷி 500-ல் 47-வது ஏட்டில் அறுவகை செய்நீர்.

கேள்டா வெடியுப்புப் பலமேரபத்து  
 கிருபைபெற வேணுமென்று வைசட்டிலிட்டு  
 தெள்டா கொட்டுதற் போல் சுண்ணமாக  
 செப்புகிறேன் தேசியுட கபாலம் வாங்கு  
 கேள்டா வாராமவிருந்து கொண்டு  
 கூட்டுவாய் பலமொன்று விள்ளக்கேஞு  
 நாள்டா துரிசோடு சீனிக்காரம்  
 நலமான வெங்காரம் பூங்கீர் கூட்டே.

—•—•—

**276 நெ. 172. குணவாகடம்.**

(ஏடுகள் 70; பக்கத்திற்கு 7 வரிகள்)

இதில் வாதரோகம், பித்த ரோகம் கபரோக வகை கள், கழயரோக நிதானம், நீர்க்குறி, சூதங்கவாயு,

காமாலீல நிதானம், விக்கல் மூதலான ரோகங்களைப் பற்றிக் கூறப்பட்டுள்ளன.

பூர்த்தியாக இல்லை. ஏடுகள் சிதிலம். 438 தெ. செய்யுள் முதல் 801 செய்யுள் வரையுள்ளன.

Beginning :

சந்நியீதன்றே

கடம்பமலரின் குழம்மாதே கருதிச்சொன்னே மறிவீரே  
.....து கேளாதிருத்தல் காலெரிவு கையெயரிவு  
டோது சுவாச காசமுட்டணமும்..... .....

End :

வாயுமுடம்பில் விழும்போல ஏங்கிச் செல்லும்  
தந்தானே. (811) ஈசர வருஷம் மாசி மாதம் 1வ  
குணவாகடம்.....எழுதின நன்மைக்கு மாங்கனி  
ராஷ்த்தர் குமாரன் சின்னயிசமாலன்.

—००७—

## 277. நூ. 173. நயன சாஸ்திரம்.

(ஏடுகள் 31 ; பக்கத்திற்கு 8 வரிகள்)

ஏற்கனவே “அகஸ்தியர் நயன விதி 500” என்ற பெயரில் அச்சிடப்பட்டுள்ளது. இதில் கண்ணேற்க கரும் அதற்கான மருந்துகளும் கூறப்பட்டுள்ளன.

Beginning :

அல்லா உன் உதவி செய்ய. நாயனே உன் உதவி செய்யவும்.

ஆரிதனை பகுந்தநாறு மகம்மது ஒழிவாலில் ஸ்லாம்  
தேரினார் ஆதம்தன்னை திரிதின்ன ரோகங் தன்னால்  
எறின வியாதிக் கல்லாம் மருங் துண்டு லுக்குமானென்ன்  
றோதின் ரகிமான் ஆதியொரு பெருள் காப்பதாமே.

அப்மானஸ்லா கிறுபை செய்யவும்.

கார்சிறை வண்ண மாலுங் கயிலையாங் கடவுளாலும்  
தார்சிறையான வேலன் தந்திமாமுகனும் வேத  
சீர்சிறை வடநால்தன்னில் செப்பின சிதானங் கண்டு  
பார்சிறைத் தயிழினுலே பகர்ந்திடக் காப்புத்தானே. (1)

End :

### பஞ்சாநி மாத்திரை

பூலாவேர் தன்னுடனே பொன்பவழம் வெள்ளிமுத்து  
சிலார்திப் பிலிப்ரஞ் செம்புதுத்தம்—மேலாங்  
தலையோடு ரோகணியுங் தானிம்பச் சாற்றி லுண்டை  
விலகி விடுங்கண்ணேய்கள் விட்டு. (225)

### கடைசி ஏட்டில்

சவியாதே மனமே அல்லாவுண்டு  
சவியாதே மனமே அக்கெனுண்டு  
சவியாதே மனமே  
நிசல்லா மருகேசற் அவியாற் குதவிசெய்த  
அல்லா ஒருவனுண்டு  
வலிதாயொரு மகனால் வய்யகம் யிளௌந்து

(வையகம் இழந்து)

மிகமிகவே மனைவிதந்தை வீணில் பரிகொடுத்து

புலிபோலே முதலைவாரில் புடிப்பட்டு போன அந்த  
அவிபத்துச் சாயயின் னுட்.

---

## 278. நெ. 174. வைத்திய அட்டவணை.

---

(ஏடுகள் தொடர்ச்சியாக இல்லை. பக்கத்திற்கு 8 வரிகள்)

இதில் பித்தத்திற்கு மருந்து, ராசபூபதி, நாமவினே  
தம், சிந்தாதித்தைலம், பிரமியம், பிரமியக் கிரந்திக்கு  
மருந்து,தூதுவேலோச்சுரணம்,இளம்பிள்ளைவாதத்திற்கு  
எண்ணெய், சொர்ணைச் செங்குராம், சிறுபிள்ளை ஏங்கல்  
குரைப்பிற்கு, படவாகனி சூரணம், பரங்கிப்பட்டைச்  
சூரணம், சந்திகசந்தி லட்சணம், அஜீர்ண ஜ்வரா நிதா  
னம், துவங்கா சுரா நிதானம், மாங்கிஷ சுரத்திற்கு அரக்  
கெண்ணெய், விதோசனத்திற்கு மருந்து, வெள்ளை விழு  
கிறதற்கு மருந்து,வாதகுடைச்சலுக்குத் தைலம்,பருவாய்  
எண்ணெய், அமிர்தாதிக் கஷையம், ஆனந்தபைரவன்,  
திரிபலா தைலம், முந்வாதத்திற்கு முட்டைத் தைலம்,  
காதுவலி, சந்திக்கு எண்ணெய், மூலவாயுக் கழிச்சலுக்கு  
மகோதரத்திற்கு, வயத்துக் கடுப்பிற்கு மருந்து முறை  
கள் முதலியுவைகள் உள்ளன.

Beginning :

..... வைத்துச் சாறு பிழிந்து கொண்டு மென்  
பொடி சுக்கு மிளகு,திப்பிலி, போடச் செய்து அந்தச்  
சாற்றில் கலக்கிக் கொடுக்கவும். நிற்கும். மூன்று  
நாளே கொடுக்கவும். பத்தியமாக இருக்கவும்.



குடி 84

ஆட்டியே வழித்ததனைப் பாண்டத்து லிட்டு  
 அப்பனே யமுரியதில் பதக்கு விட்டுக்  
 கூட்டியே தேசியுட பாலும் நீரும்  
 குறையாமல் குறுணியதற் குள்ளே விட்டு  
 காட்டிலேவளர் கழுதைவன்டு சிங்நதபுள்ளிக்  
 கருகவது முப்பதுதான் கசக்கிச்சேரு  
 மூட்டியே கருநாவிச் சரக்கை யெல்லாம்  
 முப்பதுநாள் பணவெடையே பொடித்துப்  
 போடே. (22)

End :

காணப்பா திரண்டரச மெடுத்துக் கொண்டு  
 கலந்திடுவாய் வெள்ளியிலே நூற்றுக் கொன்று  
 பூணப்பா கலந்துகொண்டு தாமரை யினீராற்  
 பொருந்தவே சிலைகூட்டி யாட்டிக்கொண்டு  
 மூணப்பா குழிகெல்லி மெழுகின்றனருய்  
 யுட்குழிந்து வலிந்திருந்த சூதம்வைத்து  
 தோணப்பா மருந்துவைத்து மூடிக்கொண்டு  
 சுகமாகச் சில்லிட்டுச் சிலைசெய்யே (98)

குறிப்பு :

செய்யுள் 22 முதல் 98 வரை தொடற்சியாக உள்ளன. நூலின் பெயர் விளங்கவில்லை.  
 கடைசி ஏட்டில்

வாகையிலை கொண்டுவந்து சாறுபடி வாங்கிக் கொண்டு சாவித்துட்டு, அந்தச் சாற்றிலே சாவித்துட்டு

இரண்டு தூட்டு போட்டு, சீல மன் செய்து கசபுடம் போட்டு மறுநாளேடுத்துக் கொண்டு, வெண்ணைத்துது வளை கொண்டு அரைச்சுக் கவுசம் கட்டி, சீல மன் செய்து கிசபுடம் போடவும். மலங்கு சண்னும்புதீபால் நிறும். அதை ஈயத்திற்கு கொடுத்தால் மாத்து பத்து ஆகும்.

அல்லா துணை. பிசுமில்லா விற்றகிமானிற்றகீம்.



## 279. பு. 175. அகள்நீயர் ஞாடி.



(எடுகள் 35; பக்கத்திற்கு 9 வரிகள்)

இதில் நாடி நிதானம், வாத பித்தச் சிலேத்ம நாடி, நோய் விபரம், சயரோகக் குணம், சூட்டின் குணம், குன்மம், நீரிழிவு குணம், சோகைக் குணம், தச நாடி, குரு நாடியின் குணம், பூத நாடி, குருத்யானம், சீஷன் குணம், நாடி சூட்சம், நாடிப் பிரிவு, சீஷனுக்குப் புத்தி, சத்ததாது, பிராணங்குறி, ஜிராணி நிதானம், சங்கி நிதானம், சுரோணிதவாத நிதானம், மூர்ச்சை நிதானம் கிரிமி நிதானம் முதலியவைகள் உள்ளன.

Beginning :

திருவளரும் பொதிகையிலே சிறந்துமேவும்  
சிவஞான தேசியகஸ் தீசர்பாடல்  
குருநாடி நேர்மைதனை உரைக்க வேண்டிக்  
குக்கநமசிவாயம் ஒன்மணித் தாயீன்ற

முருகர் சரவணப வன்றன் ருணைவனும்மும்  
மதமும் முருகுலையுஞ் செறுகண்ணையிந்தும்  
கரமுடனே அடியவர்கள் கருத்தில் மேவும்  
கணபதி கான னுதினமும் காப்பதாமே (1)  
தேவிசகாயம்.

ஒங்காரங் கொண்டெழுத்தே பிரணவத்தின் செய்கை  
யுடனிருந்து சூத்திரமா யுரைத்தவாரு  
மாங்காரங் கொண்டெதாரு மனத்தைத் தேர்ந்து  
மருவுருவு மஞ்சரூப மென்னும் மாந்தனேர்மை  
பாங்கான நாடிநரம் பானவாரும்  
பழமறைதா ஞராய்ந்து பாடிவைத்தே  
நீங்காத கணபதியும் கந்தன்றனும்  
நிசமாக வந்துதவும் காப்புத்தானே. (1)

End :

பண்புவன வாயுவெல்லாம் போகினு  
நாலும் போகா ரங்புசெய் நல்லோர்  
போல் நின்றுடல் வீக்கங் கட்டிவெந்தால்  
வெண்டலை விட்டுப் போமே. (312)  
முற்றும்.

### 280. நெ. 176. அறுசுவை ரவீவர்கம்.

(ஏடுகள் 46. பக்கத்திற்கு 5 வரிகள்)

இதில் பதார்த்தங்களின் குணம் செய்யுள் ரூபமாகச்  
சொல்லப்பட்டுள்ளது. தண்ணீரின் குணம், உலோக

பாத்திரத்தில் சாப்பிடுவதனுலேற்படும் குணம், முத்திர வர்க்கம், பால் வகைகள், தயிரின் குணங்கள், வெண் ஜெய் குணம், நெய்யின் குணம், எண்ஜெய் வகைகளின் குணம், தெனின்குணம் - தானியவர்க்கம் - அரிசிகுணம், அவைகளின் வகைகள், கேழ்வரகு, பயறு, மொச்சை முதலான தானியங்கள் குணம், புஞ்சையில் நவதான்ய குணம், வெல்லம் சர்க்கரை, கல்கண்டு குணம், பழங்களின் குணம், காய்களின் குணம் முதலானவைகள் உள்ளன.

Beginning :

ஒல நமும் யாவையும் முணர்ந்து படைத்திடு  
நு.....லீயாயுரு வேதமும்—தீநர்பகருந் தமிழாலே  
சலமுடன்றுசுவை ரசமெனும் வர்க்கஞ் சாத்திடவென்  
அவில்  
கலகலெனப் பதம்நடன மிடத்திரு கணபதி காப்பாமே.  
(1)

சொல்லிய மூலிகை பலவிதவர்க்கங் துடரும் அறுபதினால்  
வல்லவராமேல் வைணவும் ஸோகமும் வளர்ந்வரத்னமும்  
புல்லிய நாயிவிழ மதுவாகும் புகமும் பாஷானம்  
நல்லித குணமும் சொல்லிய நாவலர் நற்பதமென்  
துணியே.

ஆதிமுதல்வன் துணை.

முகைதீன் ஆண்டவர் துணை.

திருமணி மார்பன் தங்கை சகமருள் பொருட்டாலோக  
கிருவினை நீக்கியுண்ண இறங்கியே சிவனைக்கேட்க  
அறுசுவை ரஸவர்க்கத்தை அறநுமைக் கருளிச்செய்த  
குருவெனும் நந்திகேட்டுக் குவலயந்தன்னிலீந்தார். (1)

பூமியில் முல்லைநெய்தல் புகழ்ந்திடும் மருதம்பாலை  
தாமிது ருறிஞ்சியைந்தில் சனிக்குமா காசப்பூண்டு  
காய்து வருணன் தோன்ற கடாட்சித்த பரத்தினுலே  
நேமிது சலமேவிந்தாம் நிறைந்திடும் பூமியெங்கும். (2)

★     ★     ★     ★     ★

End :

அரோசகம் பித்தம்வாந்தி அளவில்லா வொட்டைதீரும்  
தராதர முருக்குமேகம் சாந்தமாம் மாவள்ளிக்கு  
விரோதமாங் கிரந்திசூலை மெய்யெல்லாம் வலியுங்குத்தம்  
மிராதிலே சேம்பைக்கந்தம் பெருத்தீரும் பலனே  
வண்டே. (221)

தள்ளிய கரப்பான்சூலை துடித்தெழும் கபாலமீராகம்  
முள்ளிய நரம்பு சினண்டகாமாலை தீரும்  
முள்ளிடும் மேகக்கல்லு... ... ...



## 281. நூ. 177. ரஸாவத மருந்துகள்.



ஏடுகள் பல காணப்படவில்லை.

(17 ஏடுகள் ; பக்கத்திற்கு 6 வரிகள்)

இதில் ரஸவாத வித்தை, சீதஜ்வாதத்திற்கு இராம  
பாணம், மிருத்திகா குளிகை, மகாசரக் குளிகை, மகா  
ராமபாணக் குளிகை, சுராங்குசக் குளிகை, கனகசங்  
தரம், யோகானந்த பைரவம், அத்தனுதிச் சுரகுளிகை,  
உதயபாக்கரரஸம், ராஜம்ருகாங்க ரஸம், நித்யானந்த  
பைரவம், பிரதாபலங்கேச்வரம், கஸ்தூரி குளிகை,  
மகா சுக்கிர குளிகை, அக்னிகுமார ரஸம், அமுதேச்வர

வஸம், சங்குபற்பகுளிகை, வடவானல குளிகை, நவலோ  
காக்னி குமாரன், சங்கார வைரவன், தாபச்சுரக் குளிகை  
சுரச்சுரணம், நவசுராந்தகம், ராஜுமார்த்தாண்டம்,  
அமுதானந்த வைரவம், மகா வீரபத்ர ரஸம், வீரபத்ர  
குளிகை, ஏலாதிக் குளிகை, சந்திபாத அஞ்சனக் குளிகை  
சர்வச்சந்த பைரவம், நஸ்யம், அஞ்சனம், தேவாஞ்சனம்,  
சந்திபாத அஞ்சனம், அரிதாரக் குளிகை, ஏலா  
திக்குளிலை என்பவை.

### Beginning :

சுத்திபண்ணின ரஸம் ஒரு தோலா, இந்துப்பு ஒரு  
தோலா, எலிப்பாதாணம் ஒருதொலை, நவச்சாரம் ஒரு  
வராகனெடை, சவுக்காரம் ஒன்றூர வராகனெடை  
இது கூட்டி கருணமத்தையிலைச் சாறுவிட்டு அரைக்கவும்  
ஒரு நாழி அரைத்து வழித்து, உண்ணெடபண்ணி பூதப்  
பல்லாகையிலே போட்டுப் பல்லாகைகளு சாரிபத்துச்  
செப்புகின்றி போட்டு மூடி அஞ்சரிலை மண்காட்டி பதி  
லசமாய் கோழிப்புடம் வைக்கவும். புடம் ஆறினு  
ரெடுத்து மருந்து எல்லாம் மேல் சின்றியிலிருக்கும்.  
அந்த மருந்தை சூரிகத்தியினால் வாழித்துக் குகையில்  
வைத்துருக்கினால் மணியாம். ஒரு தொலை செம்புக்கு  
அஞ்சபணவெடை கொடுத்தக்கால் வெள்ளி 5 மாத்துக்  
காணும்.

### End :

### வளசெந்தாரம்

ரஸம். மனேசிலை, அருதாரம், கெந்தகம், நமச்சா  
ரம், நாகபற்பம் இவையெல்லாம் சமன் கூட்டி எருக்கம்  
வேர் கஷ்டாயம், கொடிவேலி வேர் கஷ்டாயம், வெள்ளள்  
கஷ்டாயம், திரிபலை கஷ்டாயம், இஞ்சிச்சாறு, வெற்றிலைச்

சாறு இதுகளிலே ஒவ்வொரு நாளைரத்து எடுத்துக் காசிக்குப்பியில்லடத்துச் சீலைமண் செய்து வாலுகாய் நிரத்திலே பதினு.....

---

## 282. நூ. 178. வால்மீகர் உறுப்புச் நூத்திரம்.

---

(ஏடுகள் 4 பக்கத்திற்கு 6 வரிகள்)

இதில் மரணத்திற்கான லக்ஷணங்கள், உறுப்புகளில்காணப்படும் பேதங்களிலிருந்து இத்தனை நாளில் மரணமேற்படும் என்றும் அறிந்து கொள்ள உதவும் நூல்.

Beginning :

உள்ளங்கால் புறங்கால் பள்ள முகத்திடமுள்ளங்கையுமெள்ளவே முழங்கைபள்ள மிகுங்கழுக் கூடுரெண்டுந் துள்ளிய பிடரிதொண்டை சுற்றிய நெற்றிமுக்குத் தெள்ளிய உச்சிசுத்திரஞ் செப்பவால் மீகர்தானே. (1)

இடதுள்ளங்காலே நீருமிசைந்திடும் வலதுகாலில் சுடுவது நெருப்பதானால் தோன்றிய குளச்சல் தண்ணீர் விடுவது போலேகண்டால் மிகும்பினி தீராதென்னப் படுவது திட்டம் சொன்னேம் பத்துநாள் சாவுத்தானே. (2)

End :

சூரியரோக மெல்லார் சூடுதுபோல கண்டால் பாரியுங் கையுங் காலும் பஞ்சதாய் வெதும்பினின்றுல்

சீரிய முழங்கால் நெற்றித் திறமுடன் காய்ச்சலுண்டாய்  
ஆர்யமாலினுனே அவர்பிழைத்திப்பார் கண்டாய். (1)

முற்றும்.

குறிப்பி :

இதேபோல இன்னொரு பிரதியும் இதிலிலேயே  
உள்ளது.

---

### 283. நூ. 179. அகன்தீயர் மூலிகை வர்யம்.

---

(ஏடுகள் 11. பக்கத்திற்கு 6 வரிகள்).

மூலிகை மருந்துகளை உட்கொள்ளுவதால் உண்டா  
கும் குணங்களைக் கூறுவது. முதல் நூல் அகஸ்தியரா  
வியற்றப்பட்டது. “மூலிகை பல மருந்தின் குணங்கள்”  
என்ற தலைப்பின் கீழுள்ள செய்யுட்களில் சட்டமுனி�  
யுரைத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளதால் இதனை த  
தனிச்சுவடியாகவும் வைத்துக்கொள்ளலாம்.

Beginning :

தனதானதானாலு தனதானதானாலு தனதானதானலு  
தனதானதானாலு

தத்தன தனத்தன தத்தன தனத்தன  
தத்தனதனத்தனு தனதாலு

ச(ம)த்தியுடனே வேர்விரையை உண்பவர்க்குக் கிராணி  
ஆலம்

தென்புடனே தீருமென்று கும்பமுனி தானுரைத்தார்  
சித்திரபியதுமூலம் மெத்தாவலாயுலர்த்திக்  
கந்தாகிலுங்கிளாயம் வைத்தாகிலுங்குடிக்கில்

ஷித்தமொடு சீதமும் பெருத்ததொரு மேல்வயிறும்  
அத்திசுரதாபழுட னித்டினனோயேகிவிடும்.

நிலவாகை வேர்நுணுக்கில் மலைபோலு முதும்வயிறு  
குலைவாய் சூலைந்துமது நிலையது போகுமங்சம்

★      ★      ★      ★

மூலிகை பல மருந்தின் குணங்கள்  
நடக்கினேன் நாலாயிரத்தி நா நா ரேடு  
நாற்பத்து நாலுமலி வகையைச்சொல்லி  
கிடக்கினேன் கர்ப்பத்துக் கடுத்தமுலி  
கலங்கினுய் புருசொல்லக் கேட்டுக்கேட்டுத்  
துடங்கினேன் வகைவிபரம் எளியதாக  
தோருமல் கைமுறைகள் தப்பாவண்ணம்  
முடக்கினேன் முத்துப்பேலாருகயிற்றில்கோத் தென்  
முதுமையாய் நிகண்டுக்குள் திறந்திட்டேனே. (1)

★      ★      ★      ★      ★

எரித்தெடுத்தால் சூதமதுங் குருவுமாகு  
மிதுவழித்து எடுத்துடனே கல்வத்திட்டு  
யெரித்ததொரு கஷாயமதை விட்டோட்டி  
வில்லைபண்ணி பிராய்ச்சாம்பற் குள்ளே  
பிரித்திடவே புதுவகவில் வைத்துமுடி [வைத்து  
பிலக்கவே மண்செய்து காயவைத்து  
நரித்தடவே நாற்பத்தோரு புடத்தைப்போட  
நண்டாகும் (நன்றாகும்) சூதமது நயந்து  
காணே. (15)

மூலிகை வன்மம் மூற்றும்.

அல்லாவதவி செய்யவும்.

End :

## சகல விஷந்துக்கு மருந்து

வெங்காரம்  
தாளகம்  
இந்துப்பு

பெருங்காயம்  
ரஸம்

எல்லாம் சமனிறை பேய்ப்பீர்க்கஞ்சாறு விட்டு  
அரைத்துப் பயறளவுண்டை பண்ணிச் சகலவிஷந்துக்  
கும் கொடுக்கவும். தீரும்.

---

## 284. நெ. 180. வாகடத் தீர்ட்டு

---

(ஏடுகள் 30. பக்கத்திற்கு 5 முதல் 7 வரிகள்)

இந்துவில் 35-வது செய்யுளிலிருந்து 177 செய்யுட் கள் வரையுள்ளன. இந்துல் இயற்றினவருடன் நாலின் பெயரும் தெரியவில்லை. புலத்தியருக்கு உபதேசம் செய்யப்பட்டவாறு உள்ளது.

இதில் பல அருமையான மருந்து முறைகள் உள்ளன. அவை பின் வருமாறு. இதில் பஞ்சதீபாக்னி லேகியம், பூமணிக் குளிகை, அர்த்தநாரீச்வர மாத்திரை, கோரோசனைக் குளிகை, குபாட மாத்திரை, சுயமக்னிக் குளிகை, ரஸங்காதாமணிக் குளிகை, ஜூலோதாரிமணி, கண்டங்கத்தாரி லேகியம், சிந்தாதி லேகியம், மகா வில் வாதி லேகியம், சரபங்க வில்வாதி லேகியம், மகாகண்டகரீ லேகியம், திப்பிலி ரஸாயனம், அக்கினிமுகச் சூரணம், தாளீசாதி சூரணம், பஞ்சதீபாக்னிச் சூரணம், வல்லாரைச் சூரணம், ஏலாதிச் சூரணம், சூமரி த்தைலம், அச்வகந்தி பலா லாக்ஷா தைலம், வில்வாதித் தைலம்,

ஒகாம்பரக்குத் தைலம், சந்தனுதித் தைலம், பிருங்கர  
உலகத் தைலம் முதலான முறைகள் உள்ளன.

Beginning :

**வாதராக்ஷஸ மாத்திர.**

போம்பா வாதராக்ஷதனைக்கேளு

புதுமையாம் வேந்தனேடு நாதங்காந்தம்

சேமப்பா அப்பிரகம் தாம்பரபற்பம்

திறமாக அஞ்சவிதம் சமனுய்க்கூட்டி

சாமப்பா வெள்ளைச்சா றணையின் சாற்றுல்

தளமாக நால்சாம மரைத்தபின்பு

வேமப்பா சீந்தியுட சிசாயங் தன்னுல்

வெகு சுறுக்காய் நால்சாம மரைத்திடாயே (15)

அரைத்திடுவாய் கொடிவேலி கஷ்டாயங்தன்னுல்

அப்பனே துளச ர திருப்பிலகிஷாயம்

அரைத்திடுவாய் வெவ்வேறு சாமமொன்று

அப்பனே மொத்தயாய் யுருட்டிக்கொண்டு

அரைத்திடுவாய் சாரணையி னிலையரைத்து

அப்பனே மருந்துள்ளே வைத்துழடி

அரைத்திட்டபாலைக்கே புடத்தைப்போடு

ஆகாகா பின் ணெடுத்து வகையைக்கேளே (36)

End :

ஒடுமடா பிரமியங்களாரிக் கிரந்தி

யுத்தமனே கத்தாழை நாற்றந்திரும்

சாடுமடா அத்திசரம் அஸ்திவெட்டை

சீரத்தில் மயக்க மெல்லாம் சாந்தமாகும்

போகுமடா யித்தாயாலுல் புண்புரைகள்  
 புழுவெட்டுக் கண்டத்தின் மாலைத்திரும்  
 தேடுமடா பொன்மேலே மோகமெத்தச்  
 சிக்காதே வலையினுள்ளே தெளிந்துகில்லே.  
 (177)

—○—○—

### 285. நூ. 181. பதார்த்த குணம்.

(எடுகள் 13. பக்கத்திற்கு 6 வரிகள்)

பதார்த்தங்களின் குணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. காய்கறிகளின் குணங்களைத் தெரிவிக்கும் தூல்

Beginning :

..... க்கும்

நெல்லிக்காய் செய்யும் நெறி. (5)

**அருநெல்லிக்காயின் குணம்**

பெருத்திடு மரோசிதாகம் பினைந்திடுங் காசம்விக்கல்  
 அறுத்திடுமரு நெல்லிக்காயினாந்திடும் சந்நிவாதம்  
 பொருந்திடுஞ் சுரமும்பித்தம் போக்கிடும் வில்வப்பிஞ்சு  
 விரித்திடு முடல்நோயெல்லா மீண்டுமே நுணுக்காய்  
 தானென. (6)

End :

**மொச்சைக்காய்க் குணம்.**

அனிலபித்தஞ் சிலேத்மங்கள் அத்தனையு முண்டாக்குஞ்  
 தொனியெடுத்த வாயுதுடருமே பினியுலகிற்

கச்சப்போற் வென்றமுலைக் கண்ணியரே ! கேளுமியல்  
மொச்சக்காய் செய்யுமுறை. . . . . (81)

---

## 286. 182. ட்ரா. நிகண்டு

---

(ஏடுகள் 44. பக்கத்திற்கு 7 வரிகள்)

அறுவகைச் சுவையுள்ள பதார்த்தங்களையும் தனித் தனிவர்க்கங்களாகப் பிரித்து அவைநளின் வேறுபெயர் களைக் கூறும் நால்.

அவையாவன

மதுரவர்க்கம்	1	முதல் 10	ஏடுகள்	வரை
அம்லவர்கம்	11	„ 15	„	
லவணவர்கம்	16	„ 19	„	
கசப்புவர்கம்	20	„ 31	„	
உரைப்புவர்க்கம்	32	„ 43	„	
துவர்ப்புவர்க்கம்	44			

Beginning :

வையகத்திலுள்ளோர் வழங்கு பதார்த்தங்க  
ஞப்ப வறுசுவையாயோதவே—பையலுமே  
மெத்தவுமே நாடியுங்கள் மேவும்பதம் பணிந்தேன்  
கத்தான நீ யிதற்குக் காப்பு.

பூவார் சிரகிரியிற் பொன்னிவர வழைத்த  
மாவாரணமுகளை வாழ்த்தியே—நாவா  
ராறுசுவை தேர்னிகண்டின் னுரியத்தைச் செந்தமிழ்  
தேறுசுவை செய்தேன் தெளிந்து [மால்

End :

### சிந்திரமூலம்

வன்னிகொடி வேலிவன்சித் திரமூலமா  
முன்னு மழற்கடவு ளோப்பாகுத் துன்னி  
வகை வகையாம் வாதங்கள் மால்விசர்ப்பி சேத்துமாம்  
பகை பகையாமென்றே பெயர் (42)

உறைப்புவர்க்கம் முற்றிற்று.

ஆச செய்யுள் 147

### ஞீப்பு :

இந்த சுவடியை சுலைமான் சாயபு எழுதியதாகக்  
காணப்படுகிறது. (ஏடு 10)

287. டெ. 183. கொங்கனர் நாயனுர் பிற்காண்டம்.

(ஏடுகள் 50. பக்கத்திற்கு 8 வரிகள்)

இதில் ஞான ஆதாரவகை, தேவி பூஜை, ரேசக,  
பூரக முறைகள். ரஸ வாதத்திற்கான ஞானபுத்தி மார்க்கங்கள், பெண் மாய்கை, சுக்லபஞ்சபூதம், யோகம் பழ  
குகிற வரிசை, பூஜாவிதி, பூசை மகத்துவம், வேதாந்த  
அனுபவம், வேதாந்த மவன உபதேசம், பெண் பழித்  
தல், வாசிக்கரு ஞானம், வாசிசித்தி, வயசநிரண்யம்,  
குளிகை, பஞ்சதிந்திரிய ஞானம், வஸ்துவினால் வஸ்து  
விடுதல், தத்துவ வகை விபரம் முதலியன.

ஹரி ஓம். நன்றாகக் குரு வாழ்க. குருவே துணை.

Beginning :

பின்னன ஆயுதத்தை விரித்துச் சொல்வேன்  
 பேரான தொழில்கோடி வள(ழு)க்கங்கோடி  
 மன்னன குருகோடி களங்ககோடி  
 மருவியதோர் மெழுகுமுதல் குளிகைகோடி  
 தன்னன ஏதாரணச்சொல் விதிலே கோடி  
 தயங்காதச் சத்துவகைத் தொழிலோ கோடி  
 அன்னன பிறகாண்டம் பாதமென்றேன்  
 அதுவிட்டால் நடப்பேது அசடர்பாரே

மேருவின் கிழேஷின் நு விளங்கிய பொன்னைக்கேளு  
 காருவின் சம்புசீலக் கணியாலே பத்துமாச்ச  
 கோருவி னினைக்கண் தொட்டுக் கொள்கிய தொழிலைப்  
 போலே  
 பாருவின்ஞான மார்க்கம் பகருறேன் கேளுகேளே. (க)

\*       \*       \*       \*

End :

பாடினதோ ராயிரத்தால் சித்தர்தோத்தார்  
 பலநுலையார் பரார்பரத்திற்கிட்டார்  
 கூடினதோர் நந்திசொன்ன குறிநடிச்சுக்  
 குறையாகப் பூரணத்தின் குணமோவய்யா  
 ஆடினதோர் கண்டத்தில் கபடேயான  
 லாகாகா வாச்சரியம் மம்மாகேளாய்  
 தேடினதோ ரென்னாவில் சித்தவேயானால்  
 சீயென்பார் சித்தரென்று செப்பினேனே.

\*       \*       \*       \*

(124)

End :

உண்மையொத்த அப்பிரகச்சத்துக் கொக்க  
 ஆகோகோ யென்னசொல்வேன் சூதம்நேர  
 வண்மையொத்த ஆத்தாளக்கு முத்தாள்ளாததான்  
 மறுநாளில் பிறந்ததுதா னிமினோயாச்ச  
 தன்மையொத்த முனுநாள் கெந்தியாச்சத்  
 தனிமுன்றுல் சிவனடங்கித் தயங்கிச்சேர்ந்தார்  
 வண்மையொத்த வாழியென்னலறிந்து கொள்ளு  
 ..... (228)

---

## 288 நெ. 183. (b) கொங்கணர் வைத்யம் நாற்பத்தைந்து.

---

(ஏடுகள் 14. பக்கத்திற்கு 7 வரிகள்)

இதில் அகஸ்தியர் மெழுகு, குமரகண்டவலி குணங்கள், பாண்டுவிற்கு, நீராமைக்கு, மேகநீர், குட்டநோய்க்கு மருந்து முதலான வைகள் உள்ளன. சுவடியில் 45 செய்யுட்களும் உள்ளன. கடைசியில் 47-வது செய்யுள் அபூர்த்தி. பொருளும் விளங்கவில்லை.

Beginning :

புவலகிலெந்தனுக்கு ஆசானன  
 புண்யகுரு போகருட பாதம்போற்றி  
 முவலகுந் தானறிய முன்னிதாக  
 மொழிந்ததொரு புணசவிதி முதலதாக

சாவடிய சாத்திரங்கள் சரக்குவைப்புத்  
 தயவுடைய தயறியச் சாற்றினேம்நாம்  
 வாவடிய வைத்தியங்தா ஞற்பத்தைத்தில்  
 வலுவாகச் சொல்லுகிறோம் வகுத்துக்கேளே.  
 (1)

கேளப்பா வைத்திடாத்தில் ரெண்டுலட்சங்காப்பு  
 கெடியான பொதிகைஅய்யா சொன்னார் சொன்னார்  
 நாளப்பா அவனியுள்ள வைத்தியர்க்கு ஞாலமுடன்  
 பார்ப்பதற்கு நாட்டான் செல்லும்  
 தாளப்பா தரணியுள்ள மானிடர்க்குச்  
 சாற்றுகிறேன் தயவுடனே நோயின்கூறு  
 ஆளப்பா அறியாதோர் ஈசன்சொன்ன  
 அழகான வைங்கரத்தோ ணடிதான்காப்பே. (2)

End :

கேளப்பா யேலமொடு சூகங்கெந்தி  
 கெடியான காக்கணுன் வித்துவாழு  
 சூர்மையுள்ள வீரனும் விராகன்ரெண்டு  
 ஒமெமொடு குரோசாணி விராகன்ரெண்டு  
 உன்னுதலீ யரத்தையது விராகன்ரெண்டு  
 சேமெமனும் வகையதுதானெனல்லாம்வாங்கி  
 சிவந்தநிற மாய்வறுத்துப் பொடிதான் செய்து  
 சொக்காயல் சொக்கிக்கொள்ளுபல  
 முன் பறின்சத் தாகுபைமு அரிபிராமாரியோன்  
 சன்டலதலறில் முறைல்

முறைமைமுரு மைய்யதனை முய் தன்ன தோ  
 அஞ்சக்கு பயம்சோதிலு மலுல்லாசேற்  
 சோருமை நோவியினாள் கேளு

---

### 289. நெ. 183. (c) திருமூலர் தீட்சை பத்து.

(ஏடுகள் 14 முதல் 10. பக்கத்திற்கு 7 வரிகள்)

இதில் திருமூலர் தீட்சை பத்து, திருமூலர் தீட்சை மூன்று. கெளசிகர் மாழுனி குழம்பு, சில்லரை அட்ட வாணை வைத்தியம், கொங்கணர் ரண காண்டம் முதலிய வைகள் உள்ளன.

Beginning :

ஆதியென்ற குருமூல நாதர்தானும்  
 அருள்பெற்ற தீட்சையது சொன்னார்சொன்னார்  
 போதியென்ற அடிதெடுத்து உள்வையென்று  
 போதித்தார் மனமகிழ்ந்து சூறல்செய்தார்  
 வேதியென்றே கடலுப்பை யுபரியாச்ச  
 வேதாந்த சாரமதே சாரமாச்ச  
 சாதியென்ற குலமென்று ஒன்றுநாலே  
 சகலமுதற் றிருமூலர் காப்புத்தானே. (1)

தானென்ற ரெண்டைத்தா ஞேட்டிப்பாற்கில்  
 தயங்காது சிரோமென்று வகாரமென்றும்  
 ஊனென்று ரெண்டைத்தா னிருக்கிப்பார்த்தால்  
 ஒகோகோ தசதீட்சை யதுகானும் கானும்

பானென்ற யிவ்வெழுத்தை ஒட்டிபார்க்கில்  
பாரெழுத்து முனுங்காணும்  
வானென்ற ஆகாசங்கட்டிக் கட்டி  
வாகான யீரெழுத்தும் நாலுமொன்றே. (1)

End :

முத்தென்ன தேகமது அழியாதப்பா  
முகமான தசதிட்சை பத்துக்குள்ளே  
சித்தென்ன தேகமகா மேருக்கொப்பாய்  
சிவசிவா வென்றெல்லோ தெளிந்துபாரு  
குத்தென்ன வெழுத்ததுவே சொல்லப்போகா  
குருமொழியா யறிந்தவனே காணவேணும்  
பத்தென்ன ஆண் ரெண்டு மொன்றுய்  
பார்த்துரைத்து மனத்தேறிப்பாரே. (1)  
  
திருமூல சுவாமியார் தீட்சைமுத்தே

ஏடு 47.

## திருமூலர் சுவாமி நூத்திரம் முன்று

ஆவென ஊமமந்த தேகாபத்தாம்  
ஈவெனீ வென்று யிசைந்தோர்ணாலு  
ஊவெனக் கொண்டுபொய்யுள் ஓறிவாளற்கு  
செயென யீசன் ரெளிந்துரைத்தாரே (1)

உரைத் தோரஞ்சு பூதத்தினுறவே  
மரைத்தது வென்று மரைத்தார் பெரியோர்  
கரைத்தது வென்று காணவல்லோர்க்கு  
நிறைத்தது வாகுங்கள்சடையொக்குமே (2)

ஒக்குமே சூத்திரம் ஒரு மூன்று பாட்டில்  
தக்குமே வாசினி தெளிந்துரைத்தேன்

(3)

### குழந்தை மாந்திர

சுத்திசெய்த வாளமொன்று வேம்பாடத்தோல்  
சொலுங்காயம் வகைக்கரையாம் பலஞ்சாதிக்  
நத்தரைக்கால் பலங்கருஞ்சீ ரகம்கள்தூரி [காய்  
நாமமஞ்சள் வகைக்கேகால் பலமதாகு  
மித்தஜையு மேனிச்சாறு விட்டுநன்று  
யிரண்டுசாமங் களரைத்து மிளகுநேரா  
யுத்தஉண்டை செய்துநிழ மூலர்த்திப் பின்னை  
கொங்கனுபா னமங்களறிச் துண்மையாய்  
செய்யெ.

\* \* \*

End:

### வலிப்புக்கு

கெந்தகம் விராகனெடை 1	
மனேசிலை	"
துருசு	"
விங்கம்	"
தாரம்	விராகன் 1
துத்தம்	"
ஊசிக்காந்தம்	"

அங்குப்பு: குமரிச்சாறு

நாள்: 15.

ஆசிரிகள்: பணவெடை தேவீல் கொழிக்கவும்..

**ரூப்பு :**

சில்லரை அட்டவணையில் கீழ்க்கண்ட மருந்துகள் உள்ளன.

கொடிவேலி எண்ணெய், நாரிமேகத்திற்கு அப்ரகச செந்துரம், அஷ்டாக்னி பூபதி, தொப்புளில் தடவப் பேதியாகும் முறைகள், பூச்செண்டில் முகரப் பேதியாகும் முறைகள், காரீய பற்பம், ஈசுரபூபதி, தாளக பற்பம், ரசச் செந்துரம், நாகச் செந்துரம், ரஸ செந்துரப் பிளாஸ்திரி, மந்திரம், சலகுலாந்தகன், ரஸப்பதங்கம், குருபற்பம், கெளசிகர் குழம்பு (ஏடு 62 முதல் 64) தட்சினாமுர்த்தி எண்ணெய், கண்ணேய்க்கு மருந்துகள், அயமுருக்கு முறை, முகவங்குக்கு மருந்து, சிவ சிங்கய்யாத்தாதுபுஷ்டி லேகியம், சூலைக்கு, பேதிக்கு, கர்ப கேசரி, வயிற்றுக் கட்டிக்கு, லகுசிந்தாதி லேகியம், விஷ பாண்டுவிற்கு அயனதி வடகம், பாசுபதாஸ்திரக்குளிகை, கெந்தக பற்பம், சினச்சன்னம், ரஸக்கட்டு. பல்லஸை வுக்குப் பொடி, (ஏடு 81), கிராணி, மூலத்திற்குத் தயிர், மதன சேரக் குளிகை, சூரண ராசன், வெள்ளோக்கு, பேரண்டச் சன்னம், தெற்குத்திக்கண இழுப்புக்கு (95) வல்லாதி லேகியம், அந்திரவாதத்திற்குப் பத்தியம், காது கீழுக்கு, சலமஞ்சரி, தாளீசபத்திரிச் சூரணம், திலகம், தொண்டைக் கம்மலுக்கு, அஸ்திலூவர கஷாயம், குந் துருக்க மாத்திரை, விங்கபற்பம், கல்நார்பற்பம், தாளக பற்பம், சூடன் வைப்பு, கைகால் பிடிப்பிற்கு, வஜ்ஜிர கபாடம், வெட்டுப் பெருமாள் சூரணம், சுரவீரபத்திரன், சூக்குலாதி வடகம், பஞ்சாக்னி பூபதிச் செந்துரம், முதலான முறைகள் உள்ளன.

கடைசி 2 ஏடுகளும் இந்த சுவடிக்குச் சம்பந்தமில்லை

## 290. நெ. 184. வைத்தியத்திரட்டு

(ஏடுகள் 228. பக்கத்திற்கு 8 வரிகள்)

ஞிப்பு :

5-வது ஏட்டிலிருந்து 172 எடு வரையில் ஒரு பகுதி. அதற்குப்பின் 1 முதல் 24 எடு வரை மற்றொரு பகுதி. பின்னர் எல்லா எடுகளும் ஒரே பகுதியாகவும் காண் கிறது.

இதில் சூலை, குன்மம், வெப்புப்பாவைக்குச் சூரணம் தாளக பற்பம், இருமல், காசத்திற்குத் தைலம், மாவலிங் கத்தைலம், சோகைக்கு மருந்துகள், கண்களுக்கு மருந்து முறைகள், சிலேத்மப் பிடிப்பிற்கு, நீர்க்கட்டுக்கு, வழிருடப்பி, இசிப்பு சன்னிக்கு, எவிகடிக்கு, கருங் கோழிச் சூரணம், (21), காதில் சு புகுந்தால் மருந்து (23) பெரும்பாட்டிற்கு, அக்கினி குமாரன். தாமிரச் செந்து ரம், துறைமுகங் காணுதாருக்கு மருந்து, (பிரவிடையாக) நஞ்சு தின் ரேரூக்கு. ஆசனங்டமாலைக்கு (28). செங் குட்டத்திற்கு, வெண்குட்டத்திற்கு, மலட்டுவகைக் குறிப்பு அறிய (53), தந்தவாயு. மூலகிராணிக்கு, மலட்டிற்கு மருந் துகள், தன்னைக்கட்டு மந்திரம் 47, பாம்புத்தடை தீர மந்திரம், விஷங்களுக்கு மருந்து, படுவனுக்கு மருந்து, களிம்பு வகைகள், சுரத்திற்கு (குளிர்), நாராயணத் தைலம் (114) கக்குவானுக்கு, குக்கிலாதி, கர்ப்பூராதி சூரண வகைகள், தேன் கொட்டிற்கு நசியம், (128) இலைக்களினி கற்பம், குழந்தைகள் தோஷங்களுக்குச் சக்கரம் (132), பெரும்பாட்டிற்குச் சக்கரம், வச்சிரவல்லித் தைலம், சங்கிக்கு மருந்து, கெந்தகபற்பம், மேகநாத உருண்டை, மாந்த எண்ணேய், பிள்ளைப்பினிக்குக் குடி

நீர், நீராமைக்கு மருந்துகள், கடிகு வகைகள், பிள்ளைப் பெறக் குளிசம் (15) வினேதம் தேங்காய் உடைய (12), விநாயகத் தோத்திரம் (21), தாமிரபற்பம், வெட்டைக்கு நெய், சுளுக்கு சக்கரம், வலிப்பிற்கு மருந்து முதலியவைகள் உள்ளன.

### Beginning :

அளங்து சின்னச்சட்டியில் வைத்து மிதக்கத் தேன் வார்த்து மூடிச் சீலைமண் செய்து அடுப்பில் வைத்து வெங்க பிறகு எடுத்து நாக்கில் தேய்க்கவும். நாவற்டசிதீரும். வேறு.

கொடிவேலி நாயுருவி புரசம்பட்டை  
குலைவாழைச் சருகுடனே குப்பைக்கீர  
நெடிதான் பிரண்ணையுடன் எள்ளுச்சக்கை  
நீர்முள்ளி புளியங்தோல் நிகரில்சங்கு  
வடிவாக வெவ்வேறு சுட்டசாம்பல்  
வனங்காட்டுக் கற்ணையறிக் கற்ணைமூலங்  
கடிதான் பழுபாகல் கண்டங்கத்திரி  
சிவதைமுள்ள வேர்வேரன்னப் பெருமருந்து

\* \* \* \* \*

### End :

அந்திசந்தி முனுநரள் கொடுக்கவும்.

### பந்தியம் :

புளி, புகையிலை விடவும். 3 நாட்கள் சென்ற பிறகு பால், நெய், தயிர், கூட்டவும். மருந்து விலை 12 வாங்கிக் கொள்ளவும். வாதசரத்திற்குத் தேனில் கொடுக்கவும். பித்த சுரத்திற்குப் பொடுதலைச் சாத்தில் கொடுக்கவும். புளி, புகையிலை..... .....

## 291. பூ 185. (a) அகஸ்தியர் குருமுப்பு ஜம்பா.

(ஏடுகள் 17. பக்கத்திற்கு 7 வரிகள்)

இதில் விங்கக்கட்டுச் செம்பு, முப்பு எடுக்கும் முறை, இதன் மூலம் வைத்தியம் செய்யும் முறை, அயம், காங்கம் அப்பிரைக் நவநீதம், கெருடக்கல், கல்நார், அண்டக்கல், சங்கு, சலாசத்து, நவரத்னங்கள், மனித அஸ்தி, மாண் கொம்பு, ஆழமேயோடு இவைகளை மணியாகச் செய்யும் முறை முதலானவைகள் உள்ளன.

Beginning :

வானும்புவியும் மதியுங்கதிரொளியுங்  
தேனுள்ளிருந்த சிவகுருவே - மிவைதானுந்தான்  
நான் மறையுமா ராய்ந்து நன்னாலன்பதையும்  
கோலமுடன் கணேசரருள் கூறு. (1)

மயமான முப்புவின் மார்க்கந்தன்கீன  
வைத்தியத்திற்காதியாய் விரித்துச் சொல்வேன்  
செய்மான கணபதியும் கந்தன் தானும்  
சிவலேடுமை பார்வதினிர்வாணி தானும்  
நயமாக யெப்போதும் முன்னேங்கின்று  
நாடியே முப்புவை நயந்துகேட்க  
மயமாகச் சொல்லுகிறே னன்பதற்கு  
வைத்தியர்காய் யெப்போதும் வணங்கிக்  
கேளோ. (1)

வணங்குவது யாரையென்றால் குருவின்பாதம்  
வாலையுடன் சிவன்பாதம் நிர்வாணிபாதம்

வணங்குவது கணபதியுங் கந்தன்தானும்  
 வாகாகப் பூசிக்க வரிசையாகும்  
 வணங்குவது அன்பதற்கும் முப்புவப்பா  
 வாதத்திற்காதியிது வைத்தியத்திற்காகும்  
 வணங்குவது அன்பதையும் வணங்கவேணும்  
 வைத்தியத்திற் குழிரிதுதான் வாதிகாணே. (2)

End :

காலான வைத்தியத்தை உறுதியாகக்  
 கைமுறைகள் தப்பாமல் கருவாய்ச் செய்தால்  
 பாலான நிறமுடைய பிரமனுவான்  
 பாரிலே வாழ்வதற்குக் குருவுமாவான்  
 சேலான திருவுடைய செல்வனுவான்  
 சிந்தையிலே களங்கமத்தால் சித்தனுவான்  
 நாலான மணிபோத்தும் பிரமன்சொன்ன  
 நலமுடைய முனிவன் மொழிநாடிமுத்தே. (50)

### விங்கக்டட்டுச் செய்பு

இரும்பு, செம்பு, காயாம்பு ரெண்டு குத்துப் பழச்  
 சாறுவிட்டு, அரைத்து, அரப்பொடியில் பிசரி மூன்று  
 நாள் வைத்துக் கழுவிப் போட்டுக் குகையிலிட்டு வெங்  
 காரங் குடுத்தருக்கும் செம்பு-ஆவின் வெண்ணெய் பலம்  
 30ம் நன்றாய் சுத்திபண்ணி விங்கம் விராக்கெனடைப்பேங்  
 கொட்டை விராக்கெனடை 20 நன்றாய் பிடித்து வெங்  
 காரம் விங்கத்திற்குக் கவசம் கொடுத்துச் சேங்கொட்  
 டைக்குள் வைத்துச் சட்டியில் வைத்து வெண்ணெயிட்டு  
 அடிப்பெரித்துத் தீக்கொளுத்தி வந்தால் கட்டும்



## 292. நெ. 185. (b) அகஸ்தியர் பச்சை பதினூறு.

(ஏடுகள் 18 முதல் 22 வரை; பக்கத்திற்கு 7 வரிகள்)

இதில் அரிதாரபற்பம்,வெள்ளோப் பாஷாணப்பற்பம் காந்தச் செந்தூரம், ஆவாரங்கரி, லிங்கச்சூரணம்,மூலத் திற்கும்,பவத்திரத்திற்கும் புகை சங்கிக்கு மூச்சிலிமுக்கும் புகைவகைகள், வல்லாதிச் சூரணம், கெந்தித் தைலம் முதலியவைகள் உள்ளன.

Beginning ;

அரிதாரம் பிரிதிவி யாகினிற்கும்  
 ஆனதொருசவ்வீர மப்புவாகும்  
 பெரிதான கெளரியது வாயுவாகும்  
 பின் நுமொரு வெள்ளோயுமோ தேயுவாகு  
 மரிதான லிங்கமது ஆகாசமாகும்  
 அப்பனே பச்சையுட ஞடலாகும்  
 தெரியாத வைத்தியரே யின் நூல்ப்பா  
 சித்தரய்யா சொன்னவித்தை சகத்தில்  
 காணேன். (1)

செகத்திலுள்ள வைத்தியரே செப்பக்கேனு  
 திறமான அரிதாரக் கட்டிவாங்கி  
 சகத்திலே சண்ணும்புக் குள்ளேவைத்து  
 சுத்திசெய்து தானெடுத்து வைத்துக்கொண்டு  
 அகத்திலே மனிதருக்கு ஈளைகாசம்  
 எலிகடிகள் விஷபாக பித்தம் பாண்டு  
 மகத்தான குளிர்காய்ச்சல் மருளக்கொண்ட  
 வரப்பட்ட நோய்களுக்கு வையே சுக்கில். (2)

End :

தாரமும் ரஸமுங் கெந்தி  
 சரியதாய்த் துளேசெய்து  
 பாரமாஞ் சீலைதன்னில்  
 பரப்பியே திரியுருட்டி  
 வீரமாம் விளக்கில் போட்டு  
 வேப்பெண்ணெய் தன்னைவார்த்து  
 கோரமாம் விளக்கில் வந்த  
 கொடுப்புகை முச்சிலேத்தே. (15)

ஏத்திடில் சந்திதோஷம்  
 யெழும்பிடில் குஷ்டரோகம்  
 பார்த்திடில் பாங்கிச்சூலை  
 பகடி முதலாயுள்ள  
 பேர்த்திடில் தீருமென்றே  
 பொருப்பின்மே விருந்தோர்சொன்னார் (16)

குறிப்பு :

கடைசி ஏட்டில் “வல்லாதிச் சூரணத்தின் முறையும், கெந்தித் தைலம் செய்யும் முறையும்” தனியாகக் கூறப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் காவியான ஏடுகளில் ஒன்றில் கீழ்கண்டவாறு காணப்பட்டிரது.

ஏயல் விசயில் அல்லா உதவிசெய்யவும்.

வாகடாநிகண்டி

அடையெலி - கடுக்காய்  
 அரிதகீ - கடுக்காய்  
 அமுகங் - கடுக்காய்

ஆமதனங் - கடுக்காய்  
 ஆணைந்தா - தான் றி  
 அம்பலத்தீ - தான் றி  
 அந்தகோர் - நெல்லி  
 அருக....காணி - சுக்கு  
 அரும்பா - மிளகு  
 ஆவினாந்தானே - திப்பிலி

---

### 293. நூ. 186. தண்வந்திரி சிந்தாமணி.

---

(எடுகள் 10. 8 முதல் 9 வரிகள்)

ஓவ்வொரு அவயவங்களிலும் உள்ள நாடிவகைகள் - நாடிபார்க்கும் விதம் - திரிதோஷங்களின் குணங்கள். காலக்குறியறிதல் - அவத்தைப் பேதம் - அறுசுவைச் சூறிப்பு - நீர் குறியறிதல் - தந்தக்குறியறிதல் இவைகள் உள்ளன.

Beginning :

செப்பிய மாதுக் கிறைவன் முன்செப்பிய  
 துய்யவாயுள் மறைபெற்றிலங்கிய  
 மெய்ய மாதவர்க் கெய்திய மெய்பொருள்  
 அய்யன் தன்வந்தரிக் கருள்கூறினுரே. (1)

ஒதுநாடித் துகையு மதிலுறு  
 வாதப்பித்தச் சிலேற்பன வண்மையும்  
 பேதமான வியாதியிற் போகமும்  
 ஆதியான அருந்தவனேதினுன் (2)

End :

### தந்தக்குறியறிதல்

விளங்கி வாதரோகித் தந்தமே கறுத்திருக்கும்  
பளம்படு பித்தரோகி பல்லுமஞ்சணிக்கும் மானே  
உளங்கள் சேர்பன்னரோகிப் பல்வெழுத்திருப்ப  
துண்ணம்

துழங்கிடா தறிந்து கொள்ளுங் குறிகண்டு  
சாற்றலாமே. (55)

தன்வந்திரி சிந்தாமணி முற்றும்.

—•—•—

### 294. நூ. 186. (a) காவ்யத்திற்குச் கருக்கம் பதினாறு

சட்டைமுனி புலத்தியருக்கு உபதேசம் செய்வதைப்  
போன்றது. யோக சாஸ்திர விபரங்களும், ஞான  
காண்டம், ராஜயோகம், அடயோகம் முதலானவை  
களும் உள்ளன.

Beginning

ஆதிமறை சாஸ்திரங்கள் பிறக்கவாறும்  
அடிமுடியின் நடிவாகிப் பொன்றுமன்னிரு  
வேதியனும் மால்சிவனும் நின்றறுவாறும்  
வேதமுத ஞகமங்கள் பிறக்கவாறும்  
சாதிபல தொழில்முறைக் கானவாறுங்  
தன்னுள்ளே அஷ்டாங்கஞ் செய்யும்வாறும்  
ஒதிய நூலவரவர்கள் செய்தவாறும்  
ஓமகா ராசகண பதிகாப்பதாமே. (1)

காப்பான கணபதியை யெழுப்பி மேலேக்  
 கருத்தினால் மனம்மகிழக் கருதியுள்ளீ  
 செப்பான தீபமதிவச் சாற்புண்டு  
 சிவசிவா நடுவாகி நிலையில்நின்று  
 கொப்பான புலத்தியனே நாதத் தூங்குங்  
 கும்பகமே சதாநித்தியம் மனதில்புண்டு  
 வாய்ப்பானு லதுவல்லோ மெளன்யோகம்  
 மத்ததெல்லா யோகமில்லா மடையர்தானே.

(2)

End :

காணப்பா காவியத்திற் காகவிந்தக்  
 கருப்பொருளை பதினாறு கருதிச்சொன்னேன்  
 விணப்பா யென்றுசொல்லி யிந்தநூலை  
 வெளிவிட்டால் ஒங்களுக்கு யென்மேலாணை  
 ஆணையப்பா முக்காலு மாணையாணை  
 அறிந்துணர்ந்த ஞானிகளை அடுத்துச்சேரும்.

(16)

குருபாதமே கதி - காவியத்திற்குச் சுருக்கம் எழுதி  
 நிறைந்தது. 994 வருஷம் மாசி மாதம் 12வ. தேவி  
 சதாயம்.

---

### 295. நெ. 186. (b) பநார்த்த ருளாம்.

---

(எடுகள் 7. பக்கத்திற்கு 6 வரிகள். அடுர்த்தி)

இதில் முதல் ஏடு காணப்பட வில்லை. 10 வரை  
 யுள்ளது. இதில் கண்டமருந்தின் தொகுப்பு 64. அவற்  
 றின் குணம், குரு பற்பம் செய்யும் முறை முதலானவை  
 அடங்கியுள்ளன.

**Beginning :**

வெடியுப்புக்கட்டிப் போகும்.

தேமேதான் சீரகந்தான் பித்தத்தையறுக்கும்  
சிறந்தகருஞ்சீரகந்தான் கிருமிபோமே (3)

போமென்ற சதகுப்பை யுதிரவாதம்போம்  
புகழ்கின்ற கானகத்தின் சதகுப்பைதன்னல்  
கோமென்ற குட்டங்கள் குடியள்போகும்  
குணமான வெந்தயங்தான் எரிவுபோகும்  
தேமென்ற கொத்தமல்லி சிலேற்பனத்தை  
யுருக்குஞ்  
சிறப்பான வசம்புதான் கிராவணத்திற்காதி  
காமென்ற கடுக்காய்தான் ஆடிக்கல்பமாகும்  
கருதியதோல் நெல்லிக்காய் உஷ்ணம்போமே. (4)

**End :**

ஆமென்ற கடைமருந்தின் தொகுப்பைச்சொன்னேன்·  
அறுபத்து நாலுடப் பேரைச் சொன்னேன்·  
கோமென்ற குருபற்பம் முறையாய்ச் சொன்னேன்·  
கொடுக்கின்ற வயணமொடு குணமுஞ்சொன்னேன்·  
காமென்ற காயசித்திக் கெடுத்தமுலி  
கலந்துநின்ற பேரையெல்லாம் கருவாய்க்கேளு  
தேகமென்ற சிவ.....

**குறிப்பு :**

இதற்குப் பின் தனியான ஏட்டில் கீழ்கண்டபடி  
எழுதப்பட்டுள்ளது.

எண்மூன்று ரூத்திரனிருமூன்று சத்தியு  
மண்ணை யளந்தான் மனைப்பாகம் நாலுமாய்  
கண்ணுன பெண்ணால் கலந்தரைத் தேத்திட  
ஒண்ணாஞ் சிகப்பு உறுதியாம் பாரே. (I)

கணபதியே நம: சரசுபதியே நம: குருவே துணை.  
குமரன் துணை, வேலுண்டு விடயிலை, மயிலுண்டு மலை  
விலை, கணபதியே சரசுபதியே நம, குருவே துணை  
உண்டாக.

---

### 296. நெ. 186. (c) பூரணச்சாத்திரம்

---

(ஏடுகள் 53; எட்டிற்கு 8 வரிகள்)

இதில் சவுக்காரம் செய்யும் முறை, சரியை, கிரியை,  
யோகமார்க்கங்கள், பூனீர்வித்தை, குண்டலிச் சக்தியை  
எழுப்பும் விதம், ஆறு ஆதார சக்கரங்களின் விவர  
ணம், சிவதீக்ஷை விபரம், (11) வாலை தீட்சை, சுப்ரமண்ய  
தீட்சை, முதண்ட லேகிய கற்பம் முதலானவை, வல்லா  
ரைச் சூரணக் கற்பம், காந்தகிண்ணி முறை, ரஸமணி  
செய்யும் முறை, சித்தரின் முத்திரைகள், முப்பு எடுக்  
கும் விதம், சவுக்கார வைப்பு, கற்பம் சித்திக்கும் தலங்  
கள், பூமிநாதம் கிடைக்குமிடம், சிலாஜித்து விளையுமிடம்,  
அப்ரகம் கிடைக்குமிடம், சோதிவருட்சம் இருக்குமிடம்,  
கொங்கண சித்தர், பிள்ளைச் சங்கிலி சித்தர், சித்தர் தங்  
குமிடம், கருநெல்லிக்கற்பம், வசியம், கழுதைக்கொழுப்புக்  
குணம், குழிக்கல் செய்யும் விதம், ஜூபமாலைக் கணக்கு,  
முதலானவைகள் காணப்படுகின்றன.

Beginning:

நன்றாகக் குருபாதமே கெதி  
 கார்சௌறி மெய்யன் வெண்மைக் கடவுளுங்  
 காணுப்பாதம்  
 போர்பொரு ஞன்மைதன்னீப் பூரணநூலி  
 லொத்தத்  
 தார்சௌறி கொன்றைச்சூடித் தாயசர் சோதிக்  
 கந்தன்  
 ஆர்மத வாளினப்பிள்ளை யார்பதங் காப்பதாமே.

தேவி சகாயம்.

ஒன்றான பூரணமு மாருதார  
 முரைத்ததற்கு மேலாறுங் தொண்ணுாற்றாறு  
 பன்றான தீட்சைபதி னென்றுரட்டி  
 பத்துடனே முப்பத்துரணடுதீட்சை  
 என்றான சமாதிகற்பம் வாசினேர்மை  
 இயல்பான சிவயோகம் பிராணுயந்தான்  
 நன்றான வாதத்தின் தீட்சையோடு  
 நலமான சவுக்காரத் திறவுகோலே. (1)

End :

மாளாமல் மாண்டிருந்தால் யோகியாச் சு  
 மார்க்கமந்தப் படிதானே மெஞ்ஞானிக்கு  
 ஆளாம லாண்டிருப்ப ரானுந்தாயு  
 மதிவஸ்து அனுதிவஸ்து ரண்டுந்தானுங்  
 கேளாமல் கேட்டிருப்பார் நடனவோசைக்  
 ஜிரிகையென்ன மனமங்கே புக்கிப்போகு  
 வாழ்வான வாழ்வுசிவ யோகவாழ்வு  
 மற்றதெல்லா மாய்கையென்ற வாழ்க்கையாமே  
 (214)

297. நூ. 186. (d) அகஸ்தியர் பூரண நூத்திரம்-  
பன்விரண்டு.

(ஏடுகள் 7 வரிகள் 9.)

இதில் அகஸ்தியர் புலத்தியருக்குத் திராவகமுறை  
யைக்கூறுகிறார். வாதியின் லெட்சணம், பூனீருதீட்சை,  
சூடன்னீறு, கஷ்சண்ண உப்பு முதலியவைகள் உள்ளன.

Beginning :

பொன்னுன திராவகமாங் குருமுறைக்கும்  
புகலவில்லை பதினெண்சித் தாதியெல்லாம்  
பன்னுன சூடுபெறு எவச்சாரஞ் சீனம்  
பாரன்ன பேதிவகை பலந்தாபெறுன் ரு  
தன்னுன வெடியுப்புப் பலந்தானுலுச்  
சாதகமாய்ச் சாரமது பலந்தானுலு  
மின்னுன மந்திரமோ படினாலுக்குள்  
விளங்கவே மருங்கையெல்லாம் பொடித்துப்  
போடே. (1)

போட்டேதான் கிண்டிநன்று யுறவேசெய்து  
புகழான யெந்திரத்தி லடைத்துக் கொண்டு  
மாட்டவே திருகுகள்வி விறகால்கிண்டித்  
மாட்டுவாய் சாமத்துள் வருங்கெரல்லாம்

★ ★ ★ ★ ★

End :

கட்டியதோர் வில்லைதன்கீன ரவியில்போடு  
காய்ந்தபின்பு சண்ணத்தி லெரித்துவாங்கு

அட்டியென்ன புரியட்டம் பூரணத்திலே ஒடு  
 அளைந்தரசாய் சுழிமுனையில் நந்திமுளப்  
 பட்டதினால் பலனிதுவே சூத்திரமே யானால்  
 பலிக்குமடா வாதமொடு வாசிபோகம்  
 விட்டகுறை பூரணத்தைப் பாடப்போய் நான்  
 வேதாந்த வார்த்தையை வெளிவிட்டேனே.  
 (14)

பூரண சூத்திரம் முற்றும்.

குருபாதமே கெதி.



### 298. நூ. 186. (e) சூறுக்கம் பள்ளிரண்டு.

(ஏடுகள் 5 முதல் 7 வரை. பக்கத்திற்கு 9 வரிகள்)

கடுங்காரம் செய்வகை (வாதத்திற்கான) துரிசுச் சன்னவைப்பு, உலோகங்களைக் கட்ட, ஈயம் செய்யும் விதம், வெள்ளிவேதை செய்யும் முறை இவைகள் உள்ளன.

Beginning :

காரமென்றால் பல்லியுட கல்லேகாரங்  
 காரத்தில் கடுங்காரம் மெத்தவென்றால்  
 சாரமது பூனை மெதித்துவந்துச்  
 சாதமாய் சலிலத்தாலே யேழுசத்தி  
 வாரமுடன் சிறுநீரா லேழுசத்தி  
 மகத்தான் வஸ்துவிலே யேழுசத்தி

சேராகத் தேசியுட அமுரிநீரில்  
சிறப்பாக யேழுசுத்தி செய்துபாரே. (1)

End :

செங்தூரங் கொடுப்பதற்கு வகையைக்கேனு  
செய்ப்படுத்த வீரமுடன் பூரங்கூட்டி  
மந்தமாஞ் சரக்கு ரெண்டும் பொடித்துக்கூட  
அப்பனே கூடவிட்டுக் கலந்துவிகாண்டு  
தந்திரமாய் வெள்ளிக்கொன் ரெருருமாப்போடு  
தாரணியில் வயதுபாதி னுறுபிள்ளை  
நலந்துவவு மாத்தாஜோப் பூசித்தாக்கால்  
நாட்டுவாள் வேதையிட்டு நடத்திப்பாரே. (12)  
சுறுக்கம் முற்றும்: குருபாதமே கெதி.

### 299. நெ. 186. (f) போகநாதர் நூத்திரம்.

(எடுகள் 11. பக்கத்திற்கு 8 வரிகள்)

வாலைச் சக்கிர நிர்மாணம் (பூர்ச் சக்கிரம் அதாவது வாலை = பாலா) இப்புஜா விதி வந்த பரம்பரை, பூஜை செய்யும் முறை, (13 செய்யுட்களில்) பிராண்யாம முறை கள், போகர் பெயர்வரக் காரணம், குளிகை செய்முறை ஞானத்தின் கரு, அப்பிரகச் செங்தூரம், பூணத்தின் பல்வேறு பெயர்கள் முதலானவைகள் உள்ளன.

Beginning :

பாரப்பா வாலைதன்னைத் தியானம் செய்யப்  
பாங்கான நவகோண மிட்டிச்சுழச்

சேரப்பா யிருவளையம் வாசல்நாலு  
 சிறப்பாக றீங்கார மிட்சினன்றுக்  
 காரப்பா கீழ்வாசல் கணபதியுங் கந்தன்  
 கருணையுள்ள சயவீரப் பாகுத்தேவன்  
 ஆரப்பா அறைகளிலே கிழக்குத்தொட்டு  
 அகரமுட னுகாரஞ்சவ்வு மகாரம்போடே. (1)

End :

பெருமையென்ற மனந்தானே சித்தத்தில்சென்று  
 பெருகியுட வென்றாகிப் புத்தியுடன்கூடி  
 யுருமையென்ற குண்டலியாள் யோகத்துள்ளே  
 ஊட்டு லப்பிறம்போம் மூலத்துள்ளே  
 அருமையுடன் வீற்றிருக்கும் கலைகள்ரெண்டும்  
 அப்போது சுழியென்று மருமைகேஞு  
 பருமையுட காயத்தில கத்திநேரேப்  
 பாயுமடா பாயுருவின் ஞானங்காணே. (43)

---

### 300. நெ. 186. (g) தீர்டு வாக்டம்.

---

(ஏடுகள் 18. பக்கத்திற்கு 8 வரிகள்)

இது ஏற்கனவே அச்சிடப்பட்டுள்ளது. கடைசி 2 ஏடுகளில் உப்புக் கட்டுமுறை, கிரிச்சனம், துருசு பற் பம், சுரத்திற்கு மருந்து, சுயமக்னி, ஊறலுக்கு மருந்து வெள்ளோக்கு மருந்து முதலான முறைகள் வசன நடை யில் உள்ளன.

---

## 301. நெ. 186. (h) அகல்நியர் திருநடைம் 48.

(எடுகள் 18. பக்கத்திற்கு 8 வரிகள்)

இதில் ரஸவாதம், ஞானசித்தி இவைகளுக்கான முறைகளுள்ளன. அரிதாரக்கட்டு, கெங்கக்கட்டு, பாஷாணக்கட்டு, நாகவெள்ளிமுறை, நாகக்கட்டு முறை, மந்தாரகாசத்திற்கு லேகியம், அரைப்பிற்கு மருங்து, துருசுக்குரு முறை, வைரவன் பூசை, வாந்திக்குக் கிராம்பு லேகியம், அஷ்டலேகியம், வாடைச் சூரணம், (வாசனைப் பொடி) லீங்கச் செந்தாரம் முதலான முறைகள் உள்ளன.

Beginning :

நாடியதோர் பூரணமாம் வேதாந்தத்துள்  
நடனதிரு சுத்திரத்தைப் பாடுதற்கு  
ஆடியதோர் கணபதியுங் கந்தன்காப்பு  
அருள்பெருகும் ரிஷிகள்முதல் சித்தர்காப்புக்  
கூடியதோர் ஞானபர வாலையாலே  
கூறுகிறே னகாரமுடி ரீங்காரத்தால்  
பாடியதோர் பலனுள்கள் பெய்யாய்ப்போக  
பாலாகு மெந்தனுட னால்கள்தானே. (1)

End :

தானென்ற விங்கச்செந் தூரஞ்சொல்வேன்  
தாம்புலம் பொடிவெங்கருவா ஸரைத்துப்புசி  
மானென்ற வளகிஞ்மூலை பயிலுமேலே  
மடல்துத்தம் யெருக்கம்பா லதற்குமேலே

நானென்ற சாம்பிராணி சூடமொன்று  
 னலுசீலை மண்செய்து காட்டமுன்று  
 வேனென்ற சாதிலிங்கம் வெகுநோய்க்காகும்  
 விளம்புறேன்நாற் பத்தெட்டுச் சூத்திரந்தான்  
 முற்றே.  
 கணபதி துணை.

**குறிப்பு :**

இதற்குப்பின் 6 ஏடுகளில் அடியில்கண்ட விபரங்கள் உள்ளன.

ரக்தகணைக் குணம், சத்தி குன்மத்திற்கு மருந்து, சத்திகுன்மக் குணம், விஷத்திற்குக் குளிகை, விஷத்திற்கு நசியம், நாலுநாள் முறை ஜ்வரத்திற்கு மருந்து. சுரத்திற்கு, உருண்டை முதலியவைகள் உள்ளன.

**பின்னர்**

விநாயகச் சக்கரம், ஆறு ஆதாரங்களின் சக்கிரம், நித்திரையில் பல் கடிக்கிற பிள்ளைக்குக்கட்ட, ராத்திரி முத்திரம் பெய்தபிள்ளைக்குக்கட்ட, பிள்ளையில்லாத வளுக்குக்கட்ட, தனக்கு வேண்டினவள் வர, பிள்ளை தோழத்திற்குக் கட்ட முதலானவைகளுக்கான பற்பல சக்கிர முறைகள் எழுதப்பட்டுள்ளன.

### 302. நெ. 186. (i) சங்காச்சாரியார் நாநாந்த விளக்கம்.

(ஏடுகள் 2. பக்கத்திற்கு 8 வரிகள்)

ஞானிகள் வூக்கிணைம் சூறப்பட்டுள்ளது.

Beginning :

சற்குருவை வணங்காமற் தள்ளிவைத்துத்  
 தனையறியாற் குருக் களையே சார்ந்துகொண்டு  
 பொய்க்குழியால் நரகத்தில் விழுந்துபோகும்  
 புருஷருக்குப் பொருஞ்சைத்தாப் புகலுண்  
 சற்குருவாம் கல்லுக்களைத் தொழுதுங்கிறு [டாமே  
 கைகட்டி வாய்ப்புதைத்துக் கள்வர்போல  
 வற்குருவாஞ் சமயமதஞ் சார்ந்துகொண்டு  
 வகையறியாப் புல்லருக்கு வண்மையுண்டோ.

End :

ஞானியாம் நாதன்பாதம் நலமுடன் வணங்கிக்கேட்டால்  
 ஞானியாம் பேருமுண்டாம் நுதாந்த வீட்டைச்சேர்வீர்  
 நாதாந்த வீடுகண்டான் ஞானியென்றுரைக்க லாகும்  
 நாதாந்த வீடுகாணுற் நலமில்லாப் பொருள்களாகும்  
 நாதாந்த வீட்டைத்தானே நற்குருவருளால் கண்டு  
 நாதாந்த வீட்டைத்தானே நாடுவீர் ஞானிமாரே.

---

### 303. நெ. 186. (j) சங்காச்சாரியார் நாதாந்தச்சாரம்.

---

(ஏடுகள் 2. பக்கத்திற்கு 7 வரிகள்)

குருவின் லட்சண்ம் கூறப்பட்டுள்ளது.

Beginning :

கல்வியைப் பெருமையாகக் கதறியேதிரிவார்புவர்  
 சொல்லிய ஞானநூலின் சூட்சத்தை யறியமாட்டார்

வல்லவர் நாங்களென்று வாதுகள் மிகவேபேசி  
யெல்லையில்லாத சுர்மத் தெய்தியே முழுகுவாறே.

End :

குருக்கள்மார் யென்றுரைப்பார் பொருளுங்கானார்  
குவலயத்தி அபதேசங் கூறினிற்பார்  
மருடர்களாய் சீஷனுக்குப் பொருள்கள்சொல்வார்,  
மாசத்த சோதியுடை வடிவைத்தேரூர்  
பொருள்களாம் போதமொரு சத்துமில்லை  
பொய்களே மிகப்பேசிப் பொருள்பறிப்பார்  
அருள்களா யாகமத்தி னடவுகானார்  
அறிவில்லாக் குருக்களென்றே யரையலாமே.



### 304. நூ. 186. (k) பல்திரட்டு வைத்யம்.

(ஏடுகள் 12. பக்கத்திற்கு 6 வரிகள்)

இதில் செம்பு சுத்தி, பாஷாணக் கட்டு, மகா சிங் தாதி எண்ணெய், கெந்தகத் தைலம், பழத்தெண்ணெய் கவிங்காதி யெண்ணெய், வாதத்திற்கு எண்ணெய், இஞ்சி லேகியம் முதலானவை உள்ளன.

Beginning :

அறிந்துமே தாமிரத்தின் சுத்திகேளு  
அறிதப்பா சொல்லுகிறென் தகடுவாங்கிப்  
பரிந்துதான் பழச்சாறு புளியிலையின்சாறு  
பசுவின்கோ மியத்தில் பத்துநாளுறி

பொரிந்துதா னெடுத்ததனைப் புளிமிட்டுத்தேய்த்து  
 பொதிந்துசெம்பில் புளிகறலைக் கிழங்குநெய்  
 கொட்டான் பட்டை  
 செரிந்து தா னெடுத்ததனைப் பொதிந்து செம்பில்  
 திறமாகப் புடம்போட்டு யெடுத்துக்கொள்ளே.

(1)

End :

### கழற்சி எண்ணைய்

கழற்சியிலைச் சாறு, செம்முள்ளிச் சாறு, சுடுதுரத்  
 திச்சாறு, சங்கங்குப்பிச் சாறு, நொச்சியிலைச்சாறு,  
 கவழ்தும்பைச் சாறு, சிவந்த கண்டங்கத்தரிச் சாறு,  
 நிலப்பளைக்கிழங்குச் சாறு, ஈருள்ளிச்சாறு, கழுதையுட  
 கத்தைச் சாறு வரைக்கு நாழி, கழுதை முத்திரம் கூட  
 ஏரண்டெண்ணைய் நாழி, பாண்டத்துத்தி, மதுரம்,  
 முத்தக்காச, ஜாதிக்காய், கிராம்பு, கோஷ்டம், ரோகிணி  
 சுக்கு, கர்போகரிசு, ஏலம், வகைக்கு வராகன். முன்  
 சாத்திலரைத்துக் கலக்கி எண்ணைய் மெழுகுபதம்  
 வடித்துக் கொண்டு, கறண்டி எண்ணைய், 7 நாட்கள்  
 கொள்ளுக் கருங்கிரந்தி, செங்கிரந்தி, கள்ளிப்பூக் கிரந்தி  
 மேகவெட்டை, மேகவாயுவு, மேகமிர்பத்தொன்றும்  
 போம் கடும் பத்தியம்.



### 305. நெ. 187. சட்டை முலிவர் ஞானம் நூறு.

(ஏடுகள் 25. பக்கத்திற்கு 8 வரிகள்)

இதில் ப்ராண வகைணம், பஞ்சஷுத லட்சணம், வை  
 ராக்ய வகைணம், சட்சக்ர நிருபணம், குண்டலி சக்  
 தியை எழுப்பும் விதம், வாஸனாபலத்தை அடக்கும் முறை  
 சுந்தரானந்தரும், கொங்கணரும் சுந்தித்தல், தசதீட்சை  
 விபரம், பெண் ஞானச விலக்கல், வாதி லட்சணம்  
 முதலானவை உள்ளன.

End :

தாங்கினின்ற சரிதையிலே நின்றசெடம் வீழ்கில்  
 தப்பாது கிரிகையுள்ளே சாரம்பென்னு  
 வாங்கினின்ற கிரிகைதனைவிட்டு வீழ்ந்ததானால்  
 மகத்தான வட்டலெடுத்து யோகம்பண்ணு  
 மோங்கினின்ற யோகம்விட்டு வீழ்ந்ததாலால்  
 வுத்தமனே ஏசந்து நின்றஞானத் தேத்தும்  
 பாங்கினின்ற அச்சின்ன மவனமுத்திப்  
 பரிவாக வாய்த்தவர்கள் அறிந்துகொள்ளே,  
(1)

End :

ஆகவப்பா யிருபத் தஞ்சநாறு  
 அரைந்திட்டேன் வாதவித்தை யறிந்துகொள்ளு  
 மாகவப்பா யிதற்குள்ளே ஞானம்நாறு  
 மப்பிறத்தே சொன்னதொரு ஞானம்நாறு  
 மாகவப்பா யிருபத்து அஞ்சநாறு  
 அறிந்தமட்டும் சொல்லிவங்கேன் வல்லோருண்டா  
 லாகவப்பா பார்த்துரைத்தா விகபரமுஞ்சித்தி  
 ஆதியென்ற குருவருளால் சொன்னேன்  
 முற்றே. (101)

சிவமயம்.

சட்டைமுனியார் ஞானம் நாறு முற்றும்.